



தமிழ்நாடு அரசு

சமூக அறிவியல்

ஒன்பதாம் வகுப்பு

தீண்டாமை
மனித நேயமற்ற செயல் – பெருங்குற்றம்

பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு
இவலசப் பாடநூல் வழங்கும்
திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது
(விற்பனைக்கு அன்று)

© தமிழ்நாடு அரசு

முதல் பதிப்பு – 2011

திருத்திய பதிப்பு – 2012

பொதுப் பாத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்

வராலறு & குடிமையியல்

முனைவர். கருணாநந்தன்,

பேராசிரியர் (ஓய்வு),

விவேகானந்தா கல்லூரி,

மைலாப்பூர், சென்னை – 600 004.

குழுத்தலைவர்

புவியியல் & பொருளியல்

முனைவர். R.பஹானி,

இணை பேராசிரியர்,

இராணி மேரி கல்லூரி,

மைலாப்பூர், சென்னை–4

மேலாய்வாளர்

திரு. D. அபுல் பசல்,

உதவிப் பேராசிரியர்,

இஸ்லாமியக் கல்லூரி,

வாணியம்பாடி, வேலூர் மாவட்டம்.

முனைவர். G.கீதா,

உதவிப் பேராசிரியர்,

இராணி மேரி கல்லூரி,

மைலாப்பூர், சென்னை–4

திருமதி. D.S. காருண்யம்,

முதுகலை ஆசிரியர்,

LFC பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்.

முனைவர். M. ரெங்கராஜ்,

முதல்வர்,

கிருஸ்தது கல்வியியல் கல்லூரி,

சாந்ததவேலூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆசிரியர்

திருமதி. Lt. R. சௌல்வி,

உதவிப் பேராசிரியர்,

காயிதேமில்லத் மகளிர் கல்லூரி,

சென்னை –600 002.

திருமதி. R. கீதா,

உதவிப் பேராசிரியர்,

இராணி மேரி கல்லூரி,

மைலாப்பூர், சென்னை–4

திருமதி. பேரி,

முதுகலை ஆசிரியர்,

கோ-இ.கு.மு. நகராட்சி மேல்நிலைப் பள்ளி,

வேலூர்.

திருமதி. N. ஹோமாவதி

முதுகலை ஆசிரியர்,

Dr. BMS மெட்ரிக் மேநிபள்ளி,

செனாய் நகர், சென்னை – 600 030.

திரு. V. சபாஷ்குமார்,

பட்டதாரி ஆசிரியர்

வெட்டன் ஆங்கிலோ இந்தியன் மேநிபள்ளி,

வேப்பேரி, சென்னை – 600 007.

திருமதி. P. கீதா,

பட்டதாரி ஆசிரியர்,

வித்யோதயா மெட்ரிக் மேநிபள்ளி,

தியாகராயநகர், சென்னை – 600 017.

திருமதி. T. விஜயகுமாரி,

முதுகலை ஆசிரியர்,

பிரின்ஸ் மெட்ரிக் மேநிபள்ளி,

மட்பாக்கம், சென்னை – 600 094.

திருமதி. S. அனுசாய தேவி,

முதுகலை ஆசிரியர்,

அரசு ஆண்கள் மேநிபள்ளி,

உத்திரமேரூர், காஞ்சி மாவட்டம்.

கணினி அச்சு: மு. விஜயசாரதி R.சாமுண்டெஸ்வரி M.ராஜலெட்சுமி வடிவமைப்பு : என்.செல்வமணி

அட்டை வடிவமைப்பு: என்.செல்வமணி வரைகலை: என்.செல்வமணி, B.ராம் ஆதித்யன்

நூல் அச்சாக்கம்
தமிழ்நாடு பாநால் கழகம்,
கல்லூரிச்சாலை, சென்னை-600 006.

விலை: ரூ.

இந்நால் 80.ஐ.எஸ்.எம். மேப்லிக்டோ தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

ஆப்செட் முறையில் அச்சிட்டோர்:

வ.எண்

பாடம்

பக்கம் எண்

வரலாறு

1. பண்டைய நாகரிகங்கள்	1
2. கி.மு. 6ஆம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள்	20
3. இடைக்காலம்	30
4. நவீன காலத் துவக்கம்	43
5. தொழிற்புரட்சி	58
6. பிரெஞ்சுப் புரட்சி (1789)	66
7. தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்	76

புவியியல்

1. தமிழ்நாடு	84
2. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு	89
3. தமிழ்நாட்டின் காலநிலை	96
4. தமிழ்நாட்டின் வளங்கள்	107
5. தமிழ்நாடு – வேளாண்மை	124
6. தமிழ்நாடு – உற்பத்தித் தொழிற்சாலைகள்	138
7. தமிழ்நாடு – போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்	150
8. தமிழ்நாடு – வாணிபம்	163
9. தமிழ்நாடு – மக்கள் தொகை	168
10. சுற்றுச்சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும்	176
11. வளங்களை பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும்	186

வ.எண்

பாடம்

பக்கம் எண்

குடிமையியல்

- | | | |
|----|-------------------------------------|-----|
| 1. | மத்திய அரசு | 198 |
| 2. | மாநில அரசு | 213 |
| 3. | குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் | 220 |
| 4. | தமிழகத்தின் தற்கால சமூகச்சிக்கல்கள் | 226 |

பொருளியல்

- | | | |
|----|--------------------|-----|
| 1. | தேவையும் அளிப்பும் | 239 |
| 2. | சமநிலை விலை | 243 |

வரலாறு

1. பண்டைய நாகரீகங்கள்

உலகில் மனிதன் தோன்றிய நாள் முதல், மனித இன வரலாறு துவங்குகிறது. கி.மு.4000 ஆண்டு கஞ்சக முன் மக்களிடம் காணப்பட்ட அறிவு மற்றும் திறமைகள், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் னர் கண்டு பிடிக்க பட்ட உலோகங்களும் நகர சமுதாய அமைப்பிற்கு அடிகோலியது. பின் படிப்படியாக பரிணாம வளர்ச்சி யடைந்து முன் னேற்றம் அடைந்தது. இதுவே மனித வரலாற்றில் நாகரீகங்களின் தோற்று நாகரீகங்கள் உருவாக்கியதால் உலோக கால புரட்சி எனப்பட்டது. இத்தகைய நாகரீகங்கள் ஆற்றுப்படுகைகளிடையே எழுந்துள்ளதால் நதிக்கரை நாகரீகம் எனப்பட்டது. இத்தகைய நதிக்கரை சமவெளிகளில் மக்கள் பெரும் திரளாக ஒன்றினையவும், செம்பு, தாமிரம், வெண்கலத் தால் வேளாண்மைக்கு தேவையான கருவிகள் போர் கருவிகள், வீட்டுப் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டு சமூக அரசியல்-பண்பாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தன.

கி.மு.5000க்கும் கி.மு.500 ஆம் ஆண்டிற்கும் இடையே வெண்கலக் காலம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நாகரீகத்தைத் தோற்றுவிக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

- 1) ஹரப்பா நாகரீகம் கி.மு.3250 - கி.மு.2750
- 2) மெசப்போமியா நாகரீகம் கி.மு.3500 - கி.மு.1000
- 3) நெல்நதி நாகரீகம் கி.மு.4000 - கி.மு. 500
- 4) மஞ்சள் நதி நாகரீகம் அல்லது ஹுவாங்கோ நதி நாகரீகம் கி.மு.3500 - கி.மு.3000

நெல்நதி நாகரீகம் கி.மு.4000-கி.மு.500



மேற்குறிப்பிட்ட நான்கு நாகரீகங்களில் எகிப்திய நாகரீகம், ஆதாரங்களின்படி மிகப்பழையானது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பெரிய பிரமிடுகள், ஸபிங்கஸ் எனப்படும் வியப்பிற்குரிய சிலகள், அழிந்த கோயில்கள், கோபுரங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் ஆகிய வற்றை கண்டுபிடித்துள்ளனர் இந்நாகரீகம் நெல்நதிக் கரையில் தோன்றியதால் இதை நெல்நதி நாகரீகம் எனலாம். ஹெரோ டோடஸ் என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எகிப்திய நாகரீகத்தை நெல்நதியின் நன்கொடை என்று அழைக்கிறார். நெல்நதியின் மகன் என்றும் எகிப்து சிறப்பிக்கப்படுகிறது. எகிப்திய நாகரீகம் 5000 ஆண்டுகளுக்கு முன் புகழ்வாய்ந்ததாக இருந்தது.

அரசியல் நிலை

பழங்கால எகிப்திய மக்கள் பல இனங்களாக வாழ்ந்தனர். எண்ணிலடங்கா பல இனத்தலைவர்களை (நோம்ஸ்) இணைத்தும் வலிமையான அரசர்களால் இரண்டு அரசுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு பின்னர் ஓரே ஆட்சியின் கீழ் பாரோ என்ற மன்னரின் கீழ் எகிப்து அரசியல் ஒற்றுமை கண்டவர் என்று அறியப்படுவார் மெனஸ் என்பவர் ஆவர். பாரோக்கள் எல்லாம் ஏகாதிபத்திய அரசர்கள் சூரிய கடவுளிடமிருந்து தோன்றியதாக நம்பினர். ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். இவர்களே நீதிக் காவலர். படையெடுப்புகளுக்கும், சமய சடங்குகளுக்கும் இவரே தலைவர். மன்னரின் இறப்பிற்குப் பிறகு இவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட மன்னர்களின் உடல்கள் மம்மிகள் ஆகும். அரசரே போரிடவும், உடன்படிக்கை செய்யும்

ஆற்றுச் சமவெளி நாகரிகம்

ஆற்றுச் பெருங்கடல்



அதிகாரம் உடையவர். எகிப்திய அரசர்களில் முக்கியமானவர்கள் முதலாம் தட்மோஸ் மற்றும் மூன்றாம் தட்மோஸ். பேரரசர் மூன்றாம் தட்மோஸ் எகிப்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டார்.

சமூக பொருளாதார நிலை

எகிப்திய சமுதாயம், பிரபுக்கள் (பாரோக்கள்) மத்திய தர வகுப்பினர் மற்றும் அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக இருந்தது. சாதிப்பிரிவுகள் இல்லை. அடிமைகள் கட்டடம் கட்டவும், அணைகள், கால்வாய்கள், கோபுரங்கள், பிரமிடுகள் போன்ற வற்றை கட்டவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். அரசர்களும், பிரபுக்களும் சமுதாய உச்சியில் இருந்தனர். உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்த மதகுருமார்களும், பிரபுக்களும் ஆடம்பரமாகவும், செல்வாக்காகவும் வாழ்ந்தனர். வணி கர்கள், கைவினைஞர்கள், நிலப்பிரபுக்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆவர். பெண்களின் நிலை உயர்ந்த இடத்தில் இருந்தது. தங்கள் குடும்பத்திற்குள்ளேயே மணந்துக் கொள்ளும் வழக்கமும், ஒருதார மணமும் பின்பற்றப்பட்டது.

விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. கால்வாய்கள், மதகுகள், நீர்த் தேக்கங்கள் கட்டி வேளாண்மை செய்தனர். வெண்கலத்தால் பொருட்கள் செய்வதை அறிந்திருந்தனர். கப்பல் கட்டும் தொழில், மட்பாண்டம் செய்தல், நெசவுத் தொழில், வாணி பம் போன்றவை முக்கிய பங்குவகித்தன. உள்ளாட்டு, வெளிநாட்டு வாணிபம் வளர்ந்திருந்தது. நெநல் நதி வழியாகவும், கடல் வழியாகவும் வாணிபம் நடைபெற படகுப்போக்குவரத்து முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.

எகிப்திய நாகரிகத்தின் நன்கொடைகள் சமயம்

அரசியல், பொருளாதாரம், சமூக பண்பாட்டு வளர்ச்சியில் சமயம் ஆதிக்கம் செலுத்தியது. பல தெய்வங்களை பண்டைய எகிப்தியர் வணங்கினர். அமோன், ஆடன், ரா என்ற சூரியக் கடவுளைப் போற்றினர்.

ஒசிரிஸ், ஹோரஸ் அய்சிஸ் போன்ற மற்ற தெய்வங்களை எடுத்து வணங்கினர். இதே தெய்வங்களை எடுத்து வணங்கினர் உருவங்கள் மிகப்பெரிய கற்களில் செதுக்கியிருந்தனர்.



கிசே பிரமிடு

பாதி மனித உருவமும், பாதி விலங்கு உருவமாகவும் வடிவமைத்திருந்தது. இறந்தவர்கள் பின்னர் ஒரு நாளில் இறைவனால் உயிர்ப்பிக்கப்படுவோ என்றும், அதன் பின் அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுவார்கள் என்றும் நம்பினார். எனவே பிரமிடுகளைக் கட்டி இறந்த அரசுகுடும்பத்தவர் உடல் கடல் களை பாதுகாப்பதை முக்கியமாக கருதினார். மிகப் பெரிய கிசே என்பது குடும்பத்தின் பாரோவின் கல்லறை 481 ஆட உயரம் உடையது.

பிரமிடு என்பது இறந்தவர்களின் உடலை பாதுகாக்க வைக்கப்பட்ட



மெமிகள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறை

கோபுரங்கள் ஆகும். மரச்சவப் பெட்டியில் இறந்தவர் களின் சடலம் கொண்ட மம்மிகளை பின்னர் சார்கோபாக்ஸ் என்ற கற்பெட்டியில் வைத்து பாதுகாத்தனர். இப்பெட்டியில் இவர்களின் மறுஉலக வாழ்விற்குத் தேவையான உணவு, உடை மற்றும் பொருட்களையும் உள்ளே வைத்தனர். அக்னத்தான் என்று சிறப்பிக்கப்பட்ட பாரோ நான்காம் அமனோத்தம் என்பவர் அத்தோன் (Aton) என்ற தெய்வ வழிபாட்டினை மக்களிடையே வலியுறுத்தினார். போர் தவிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றினார்.

கலை மற்றும் கட்டிடக் கலை வளர்ச்சி

பண்டைய எகிப்தில் கலை, கட்டிடக் கலை வளர்ச்சி சமயத்துடன் இணைந்திருந்தது. பிரமிடுகள், ஸ்பிங்ஸ், அழகுடன் கூடிய அதிசயமான சிறபங்கள் ஆகும்.



ஸ்பிங்ஸ்

ஸ்பிங்ஸ் என்பது மனித தலையுடன், சிங்கத்தின் உடலமைப்புடன் கொண்ட முற்றிலும் கற்பணையான விலங்கு ஆகும். கிரேக்க வரலாற்று ஆசிரியரும், கிரேக்க வரலாற்றின் தந்தையுமான ஹூரடோட்டஸ் என்பவர் 'குப்' என்ற பாரோவின் பிரமிடு கிசே என்ற இடத்தில் 30,000 பணியாட்களால் 20 ஆண்டுகளில் கட்டப்பட்டது என்கிறார். இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். கர்னக் என்ற இடத்தில் கட்டப்பட்டக்கோயில் தூண் 170 அடி நீளம், 138 அடி அகலம் கொண்டவை அனைவரையும் கவர்க்கூடியவை. கர்னக்

என்ற இடத்தில் உள்ள கோயில் அழகான நினைவுச் சின்னம் ஆகும்.




கர்னக் கோயில்

எழுத்து

பண்டைய எகிப்தியரின் எழுத்து ஹெய்ரோகினிபிக்ஸ் என்பதாகும். ஹெய்ரோகினிபி என்பது புனித படம் என்ற கிரேக்கவார்த்தையாகும். முதன்முதலில் சித்திர எழுத்து முறையைப் பின்பற்றினார். 2000க்கு மேற்பட்ட சித்திர எழுத்துக்கள் இருந்தன. பாப்பிரஸ், எழுதுமை போன்ற வை எழுத்திற்குப் பயன்பட்டன. நாண்லை எழுதுகோலாகப் பயன்படுத்தினார்.

எகிப்திய இலக்கியங்கள் பொதுவாக மத சார்புள்ள இலக்கியங்கள் ஆகும். இறந்தோபுத்தகம் (Book of The Dead), (Coffin Text) மற்றும் சவப்பெட்டி நூல் என்ற புத்தகம் இதில் அடங்கும். கணிதம் வானவியல், மருத்துவம், அறிவியல் தொழில் பற்றியும் புத்தகங்கள் எழுதினார். சூரியனின் எழுச்சி, வீழ்ச்சி, முதலியவற்றை கவனி த்து கால அட்டவணை வெளியிட்டனர். நைல்நதியின் வெள்ளப் பெருக்கைக் கொண்டு நாட்களைக் கணக்கிட்டு 365 நாட்கள் கொண்ட வருடத்தை தீர்மானித்தனர். சூரிய மண்டல சுழற்சி உடற்கூறு சாஸ்திரத்திற்கும், வான வியல், அறிஞர் கஞ்சக கும் பயன்பட்டது. பின்னங்கள், வரைபடக் கணிதம், கூட்டல், கழித்தல், வகுத்தல் ஜியோயிதி முதலிய கணித முறைகளை எகிப்தியர்கள் அறிந்திருந்தனர்.

எகிப்து நாகரிகம்



வாணிப வளர்ச்சி

எகிப்தியர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நெல்நதி பொருளாதார வளர்ச்சிக்கு மைய இடம் ஆகும். தந்தும், பொன், கருங்காலி மரம், நெருப்புக் கோழி யின் இறகு கள் ஆகியவற்றை அடிமைகள் நுபியா மற்றும் சூடான் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். வாசனைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், சந்தனம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தனர். தங்க அணிகலன் செய்பவர்களும், கண்ணாடி வேலை செய்பவர்களும், மரவேலை செய்பவர்களும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். உலக நாகரீக வளர்ச்சிக்கு எகிப்திய நாகரீகத்தின் பங்கு அதிகம். இவர்களின் கலைச்சிறப்பும், பொருளாதார சமுதாய பண்பாட்டு நினைவுகளும் எக்காலத்திற்கும் கருத்தில் நிற்கும்.

மெசப்போமியா நாகரீகம்

மெசப்போமியா நாகரீகம் கூமேரியா, பாபிலோனியா, அசீரியா நாகரீகங்களை உள்ளடக்கியது. பண்டைய காலத்தில் யூப்ரைஸ், டைகிரீஸ் ஆகிய நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய இந்நாகரிகம் பின்னால் கூமேரியர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இன்று இப்பகுதி (நாராக் மெசப்போமியா) என்று கருதுகின்றனர்.



பாபிலோனிய தொங்கும் தோட்டம்

2760 கி.மீ நீளம் கொண்ட யூப்ரைஸ், 2000 கி.மீ. நீளம் கொண்ட டைகிரீஸ் என்ற இரு நதிகள் ஆர்மீனிய மலையில் உற்பத்தியாகி வளமைப்பற்றுள்ளது.

இரண்டு நதிகளிடையே தோன்றிய இந்நாகரீகம் பிறைச்சந்திரன் வடிவம் போல் தோற்றுமளிக்கும் நிலப்பகுதியாகும். எனவே வளமான பிறை (Fertile Crescent) என்று அழைக்கப்பட்டது. பைபிளில் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஏதேனும் தோட்டம் இங்கு அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. வளமான மண் மற்றும் நீர் வளமும் பல வகுப்பினரைக் கவர்ந்தது. மெசப்போமியா நாகரீகம் உருவானது பல இனத்தவரின் கலப்பினால் ஆகும்.

அரசியல் நிலை

சு மே ரி யன் என்றால் கருத்து தலையினர் என்பதாகும். வரலாற்று அறிஞர்கள் இவர்கள் ஆரிய மற்றும் செமிட்டிக் இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்கின்றனர். பார்சீக வளைகுடா அருகில் தெற்கு மெசப்போமியா பகுதியில் குடியேறிய இவர்கள் நகர அரசை அமைத்தனர். சுமர் என்ற முதன்மையான நகர ஆரசில் வாய்ந்ததால் இவர்கள் குமேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். படேசி என்ற மதகுருக்களால் இப்பகுதி ஆட்சி செய்யப்பட்டது. ஊர், ஸார்சா, இரி, அம்மோன் ஆகியவை நகர அரசுகள் ஆகும். சிறப்பான இயற்கை தடைகள் இன்மையால் புதிதாகக் குடியேறியவர்களை இவர்களால் தடை செய்ய இயலவில்லை. எனவே இவர்களின் பேரரசு அகேடிய அரசாங்கம் சார்கான் என்ற அரசரால் கைப்பற்றப்பட்டது.

அமோரைட் லின் தலை நகரம் பாபிலோன் (பாப்-இலு) இதை சமுஅப் என்ற அரசர் நிறுவினார். இந்த நகரம் சிறப்பு வாய்ந்தது. அமோரைட்ஸ் பாபிலோனியர் என்று அழைக்கப்பட்டனர். ஹம்முராபி என்பவர் அமோரைட்ஸ் அரசர்களில் திறமையும், புகழும் பெற்றவர். இவரின் ஆட்சிக் காலத்தில் எல்லா வளமையும் பெற்றிருந்ததால் “மெசப்போமியாவின் பொற்காலம்” என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அசீரியர்கள் மெசப்போமியாவை கைப்பற்றினார். அசீரியர்கள் கொடுரோமானவர்களாகவும், கொடிய வன்முறைகளை

நம்புகிறவர்களாகவும் இருந்தனர். அது மற்றும் நினைவே என்ற இடங்களில் இவர்களின் சிறப்பான திறமையைக் காணலாம். இவர்களைத் தொடர்ந்து சால்டியன் அரசர்கள் பதவிக்கு வந்தனர். ஜெபுகாத் நேசர் சால்டிய அரசர்களில் பெருமை வாய்ந்தவர் பண்டைய உலகின் ஏழு அதிகங்களில் ஒன்றான “தொங்கும் தோட்டம்” என்பதை இவர் அமைத்தார். சுமேரியா, பாபிலோனியா, அசீரியா, சால்டியன் நகரங்கள் இணைந்து மெசப்போனியா பள்ளத்தாக்கில் தோன்றி நாகரீக வளர்ச்சிக்கு பல கொட்டகளை அளித்தது.

சமுதாய வாழ்க்கை

சுமேரிய நாகரீகத்தில் சமுதாயம், உழவர்கள், தொழிலாளர்கள், அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக இருந்தனர். சமுதாய ஒழுங்கு முறைகள் மதத்தின் அடிப்படையில் இருந்தது. கோயில்கள் கல்வி மையங்களாக இயங்கியது. பெண்கள் உயர்வாக நடத்தப்பட்டனர். சின்து சமவெளி மக்களுடனும், நெல் நதி நாகரீக மக்களுடனும் வாணிபத்தொடர்பு வைத்திருந்தனர். முதன் முதலில் பாபிலோனிய வணிகர்கள் பண்டமாற்று முறையை பின்பற்றினார். பாபிலோனிய நகரம் பன்னாட்டு வாணிபத்திற்கு மையமாக இருந்தது.

கியுனிபார்ம் எழுத்து முறை

சுமேரியர்கள் சித்திரவடிவ எழுத்திற்கு மாறாக, கியுனிபார்ம் என்ற புதுவகை எழுத்துக்களை அறிமுகப்படுத்தினர். ஆப்புவடிவத்தில் இந்த எழுத்துக்கள் இருந்ததால் ஆப்பு எழுத்துக்கள் (கியுனிபார்ம்) என்று பெயர் பெற்றிருந்தது. களிமண் பலைகயில் எழுத்துக்களை எழுதி காய்வைத்து நெருப்பில் சுட்டு பத்திரப்படுத்தினர். 350-க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்கள் வலயிருந்து இடமாக இருந்தது. இவர்கள் காலத்தில் பெரும்பாலான புத்தகங்கள் இறைவனை பற்றியும் தெய்வத்தின் நடவடிக்கைகளைப்பற்றியும் விளக்கியது.

‘கில்காமேஷ்’ என்ற காவியம் உலகிலேயே மிக புகழ்பெற்ற காவியங்களில் ஒன்றாகும்.



கியுனிபார்ம் எழுத்து

அறிவியல் மற்றும் வாளவியல்

வானவியல், மருத்துவத்துறையில் அதிக முன்னேற்றம் அடைந்திருந்தனர். நடசத்திரங்களை குறியீடு மூலம் குறித்தனர். அதன் மூலம் நேரத்தையும் காலத்தையும் கணக்கிட்டனர். வட்டத்தை 360 (60x6) பாகைகளாகப் பிரித்தனர். 12 மாதம் கொண்ட 365 நாட்கள் கொண்ட ஒரு வருடம் என நிலவு நாட்காட்டியின்படி தயாரித்தனர். சிகுராட் அல்லது உயர்ந்த கோபுரம் போன்றவை செவ்வாய், வியாழன், வெள்ளி போன்ற கோள்களை கணக்கிடும் வானிலை ஆய்வுக்கூடமாகப் பயன்பட்டன. பண்டைய சால்டிய வானியல் அறிஞர்களில் சிறப்பானவர் நட்சா மற்றும் கிழன்னு ஆவர். வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை அறிவித்தவர்கள் சால்டியர்கள். சுமேரியர்கள், கணிதத்தில் 60 ஐ அடிப்படையாகக் கொண்ட செக்ஸா ஜெசிமல் என்ற முறையை கண்டுபிடித்தனர்.

சமயம்

இவர்களது சமய வழிபாட்டில் மார்குக் என்ற தலைமைத் தெய்வமும் அவருடைய இளவரசி நான்சியும் முக்கிய பங்கு வகித்தனர். இஸ்டார் என்பவர் அனைத்து கடவுள்களுக்கும் தாய். தாவரங்கள், விலங்குகளின் இனவிருத்தி இவரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. ஶாமா, நன்னார், தமாஸ் போன்ற தெய்வங்களையும் வழிபட்டனர்.

சிகுராட்டன்ற கோபுர கோயில் இவர்களால் கட்டப்பட்டது. இவர்களது சிற்பங்கள் எகிப்தியர்களுடைய சிற்பங்களை விட தரத்தில் குறைந்தவை.

ஹம்முராபி சட்டத் தொகுப்பு

ஹம்முராபி என்பவர் பாபிலோனிய அரசர்களில் மிகச் சிறந்தவர். சிறந்த போர் வீரர், நிர்வாகி, பெரிய கல்விமான், இவரே பண்டைய உலகின் முதல் சட்ட வல்லுநர், சட்டத் தொகுப்பாளர் என வாம். ஹம்முராபியின் சட்டத் தொகுப்பு முதல் சட்டத் தொகுப்பு ஆகும். கடன், திருமணம், விவாகரத்து, வரி, செலுத்துதல், போன்ற அனைத்தையும் குறித்து இந்தச் சட்டத் தொகுப்பு குறிப்பிடுகிறது.



ஹம்முராபி சட்டத் தொகுப்பு

ஹம்முராபி சூரியக் கடவுளிடமிருந்து இச்சட்டத் தொகுப்பை பெற்றுக்கொள்வது போன்ற காட்சி அமோரிடைஸ் என்ற இடத்தில் செழிடக் கொடியில் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு பிரிவுகளைக் கொண்ட இச்சட்டம் சொத்துரிமை சட்டம், குடும்பம், வணிகம், வட்டிவிகிதம், குற்றங்கள் போன்ற அனைத்திற்கும் விளக்கம் தருகிறது. சொத்துரிமை சட்டம் நீதிமன்றங்கள், குடிமக்கள், அடிமைகள் சுதந்திர மனிதன் பற்றியும் இரண்டாம் பகுதியில் நீதிமன்றங்கள், சட்டவிதிகள் மற்றும் சமய சட்டங்கள், நீதிபதிகள் நியமனம் பற்றியும் விளக்குகிறது. உரிமையியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் “கண்ணுக்கு கண், பஸ்வுக்குப் பல்” என்று பழக்குப்பழி என்ற வகையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையில் மோசாயிக் சட்டங்களை

போன்று இருந்தன. வாணிபத்தில் விலை, ஊதியம் மற்றும் வட்டிவீதம் நிர்ணயிக்கும் சட்டங்கள் இருந்தது. 285 சட்டங்கள் கொண்ட இச்சட்டத்தொகுப்பு 2.5 மீட்டர் உயரம் உள்ள கருங்கல்லின் உருளையில் ஆய்வு எழுத்தில் பொறிக்கப்பட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.

கலை வளர்ச்சி

மெசப்போமியா நாகரீகக்காலத்தில் கலை வளர்ச்சி உண்ணத் தீவில் இருந்தது. கோபுரங்கள், வளைவுகள் உருளைகள் என நேர்த்தியாக அமைத்தனர். **பாபேல்** கோபுரம் பண்டைய உலகில் ஒரு அதிசயமாக வும் கூறப்படுகிறது. ஆரிய கடவுளுக்காகக் கட்டப்பட்ட சிக்குராட் என்ற கோபுரமும் முக்கியமானது. இதன் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு பக்கமும் 95 மீட்டர் கொண்டதாக எழுப்பப்பட்டு, 200 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எகிப்திய கலை வளர்ச்சியால் மெசப்போமியா கட்டிடக் கலையில் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது.



பாபேல் கோபுரம்


பண்டைய சீன நாகரீகம் அல்லது ஹுவாங்கோ நதி நாகரீகம்

ஹுவாங்கோ நதி, மஞ்சள்நதி என்று அழைக்கப்படுகிறது. வெளன்றால் இந்த நதி மஞ்சள் நிறமான வண்டல் மண்ணைக் கொண்டு வந்து அதன் இருக்கரைகளையும் பொன்னிறமாக்குகிறது. மனித வரலாற்றில் இடைவெளியின்றி நீண்டு இன்றும் தொடரும் மிகப்பழைய நாகரீகமாக இந்த நாகரீகம் அறியப்படுகிறது. **ஹுவாங்கோ** மற்றும் யான் சி-கியான் ஆகிய நதிகள் சீன

நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் வடிவம் தருபவையாக இருந்து வருகின்றன. ஓவ்வொரு ஆண்டும் வெள்ளப் பெருக்குக் கள் மூலம் விளைச்சலுக்கும், மனிதர்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. **ஹுவாங்கோ நதி** ‘**சீனாவின் துயரம்**’ என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் புவியியல் அமைப்பும், இட அமைப்பும் நாகரிகத்தை உருவாக்குவதற்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. மங்கோலிய இனத்தவர்களான சீனர்கள் குவிந்த கண்களையும், தட்டையான மூக்கிணையும், கருத்த முடியையும் உடையவர்கள்.

பண்டைய சீனாவின் அரசியல் வரலாறு

பூசி என்பவர் சீனாவின் முதல் குறிப்பிடத்தக்க மன்னராக அறியப்படுகிறது. கி.மு.1766 முதல் கி.மு.1122 வரை ஆண்டஷாங் வம்சத்தினர் மருசன் நதிக்கரைப் பகுதிகளை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றுபடுத்தினர்.



சீனப் பெருஞ்சுவர்

இதனைத் தொடர்ந்து வந்த **சௌ** வம்சத்தினர், குறிப்பாக **ஹுவாங்** என்ற மன்னர் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து ஒற்றுமையையும், அமைதியையும் செழிப்பையும் வளரச் செய்தார். எனவே **சௌ** வம்சத்தின் காலம் ‘**சீனாவின் சௌ மைக்காலம்**’ என்று சிறப்பிக்கப்படுகிறது. சௌ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா ஒற்றுமை இழந்து சிதறியது. நிலப்பிரபுக் கள் துவக்கி வெள்ளும் காலம் என்கும் தலைவிரித்தாடியது. எனவே இக்காலம்

நிலமானியப் பிரபுக்கள் காலம் (Feudal Age) என்று அறியப்படுகிறது. சின் வம்சத்தின் மன்னர் ஷீஹிவாங் தி என்பவர் இந்த நிலப்பிரபுக்களது ஆதிக்கத்தினை மூடுவுக்குக் கொண்டுவந்தார். பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை உருவாக்கியவரும் இவர்தான். தலைசிறந்த அறிஞர்களான கன்பூவியஸ், லாவோட்சே போன்றவர்களது சிந் தனை களால் சீன மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

சலுக பொருளாதார நிலைமை

சீனச் சமூகம் வசதிமிக்கவர், வசதியற்றோர் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பிரபுக்களும், மதகுருமார்களும் சலுகை பெற்றவர்களாக இருந்தனர். குடியானவர்களது நிலைமைபரி தாபகரமாக இருந்தது. அடிமைத்தனமும், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளித்துவமும் பரவலாகக் காணப்பட்டன. மகளிருக்கு உரிய சுதந்திரம், சமுதாயத்தில் மறுக்கப்பட்டது. பாதங்களைக் கட்டும் முறை பெண்களிடையே பரவலாக இருந்தது. சொத்துரிமையும் மறுக்கப்பட்டது. ஆனாலும் அரசின் அதிகாரிகள் பிறப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை. பல அடுக்குகளிலான பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு பெற்ற ‘**மாண்டரின்**’ என்ற அறிவாளிகள் பிரிவினரிடமிருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். கன்பூவியலின் தத்துவங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின் சமூக நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாயினார்.

சீனாவின் ஹு முவாங் கோ நதிப்பகுதிகளை சீர்ப்படுத்தி, கால்வாய்களை அமைத்து, விவசாயத்தை செழிக்கக் கூடியதனால் அவர்களால் நெய்யப்பட்ட பட்டுத் துணிகளுக்கு உலக வாந்துகத்தில் பெரும் மதிப்பு இருந்தது. பீங்கான் கலையை பெருமளவிற்குச் சீர்ப்படுத்தி நினர். அவர்களால் செய்யப்பட்ட பீங்கான் கோப்பைகள் சீனக் கோப்பைகள் என்று புகழ்பெற்றன. அவர்கள் குதிரைகளை

அறிந்திருந்ததுடன் அவற்றை போர்களிலும் பயன்படுத்தினார்.

சீன வணிகத்தில் பெருமளவிற்கு விற்கப்பட்டவை, பட்டு, பீங்கான், உப்பு, இரும்பு, போன்றவையாகும். உள்ளாட்டுக்கால் வாய்கள் மூலம் வணிகம் விரிவடைந்தது. வணிகர்களின் நலன்களை பாதுகாக்க குழுமங்கள் இருந்தன. இந்த ஆட்சியின் போது ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய தரைக் கடல் நாடுகள், தெற்கு ஆசியா போன்ற பகுதிகளுடன் வணிகத் தொடர்புகள் ஏற்பட்டன. உலகப் புகழ்பெற்ற பாண்மான 'தேநீ' என்பது நவீன உலகத்திற்கு சீனா கொடுத்துள்ள மிகப் பெரிய நன்கொடையாகும்.

சமயமும் தத்துவமும்

சீனர்கள் முன்னோர் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். படையல்கள் வைத்தனர். சிறு சிறு கிராம தேவதைகளையும், தீய தேவதைகளையும், நன்மை பயக்கும் தேவதைகளையும் வழிபட்டனர். ஒவ்வொரு கிராமத்தின் நுழைவுப் பகுதிகளிலும், தூர்தேவதைகளை விரட்டவும் நல்லதே வதைகளை வரவேற்கவும் கோபுரங்களை அமைத்தனர். தூர்தேவதைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை வெடித்தனர். புராணாகால டிராகன் தங்களையும், தங்களை நிலங்களையும் காத்துவருவதாகவும் நம்பினார். சடங்குகள் மலிந்த சமய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை வாவோட்சே என்ற தத்துவ அறிஞர்கள்டனம் செய்தார். இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். கண்டூஷியஸ் என்ற மாபெரும் தத்துவ அறிஞர் ஒழுக்கமும், கட்டுப்பாடும், கடமை உணர்வும் தான் அமைதியான செழிப்பான சமூகத்தை உருவாக்கும் என்றார். பின்னர் சீனாவில் பெல்ல பொதுத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மிகவும் செல்வாக்குப் பெற்ற சமயமாக வளர்ந்தது.

சீன எழுத்து முறை

சீன எழுத்து சித்திர எழுத்து என்பதாகத் தோன்றி பின்னர் பலவித


மாறுதல்களுக்கு உள்ளானது. முதலில் அவர்கள் எலும்புகள் மீதும் ஆமை ஓட்டின் மீதும் கூர்மையான கருவிகளால் எழுத்துக்களைப் பொறித்தனர். கி.பி.2ஆம் நூற்றாண்டில் காகி தமிழ்கள் எழுதுவதற்கு பயன்பட்டது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் எழுது மையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு சீனர்கள் மூங்கில் குச்சிகளை எழுதுகோலாக உருவாக்கினர். உலகின் சில சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள் சீனாவில் தோன்றியவை. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றிய கோட்பாடுகள் அங்கு உருவாயின. நீர் இயந்திரம், கப்பலோட்டிகளின் திசை காட்டும் கருவி, காகித நாணயம், வெடி மருந்து போன்றவை சீனாவின் நன்கொடைகளே. முதன்முறையாக அச்சு இயந்திரங்களையும், காகித நாணயம், காகித நாணயம் என்கொடைகளும் சீனாவின் திசைகளாக உருவாயின.



நீர் எந்திரம்

கணிதத்தில் அபாகஸ் (abacus) முறையை இவர்கள் கொண்டுவந்தனர். அச்சுக்களை சீனர்களின் நன்கொடையில் சிறப்பானதாகும். மருத்துவத்தில் மனித உடற்கூறுயியல் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்தது. சீன நாகரீகம் மனித முன்னேற்றத்தில் அழியாத பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பண்பாட்டிற்கு செழிப்பான மரபையும் தந்துள்ளது.

பெரிக்கல் நாட்களில் கிரேக்கம்



ஜூரோப்பியநாகரீகங்கள்

கிரேக்க-ரோமானியநாகரீகங்கள்

கிரேக்க நாகரீகம்


ஜூரோப்பியநாகரீகங்கள் தென்கிழக்குப்பகுதியில் பால்கன் தீபகற்பப் பகுதியில், ஆசியா மைனர் பகுதியிலிருந்து ஏஜியன் கடலால் துண்டிக்கப்பட்ட பகுதி யாக (கிரீஸ்) கிரேக்கம் அமைந்துள்ளது. கிரேக்கம் ஒரு தீபகற்பமாகும். இது எந்தியாதீக், ஏஜியன் மற்றும் மதிய தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது. கிரேக்கத்தின் நிலப்பகுதியில் ஏராளமான கரடுமுரடான மலைகள் உள்ளன. குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் இம்மலைத் தொடர்களால் கிரேக்க நிலப்பகுதி நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகளாக சிதறிக்கிடக்கின்றது. கிரேக்கத்தின் பன்னைய மக்கள், டான்யூப் நதிப்பகுதியிலிருந்து அங்கு வந்து குடியேறிய அக்கேயர்கள், அயோனியர்கள், டோரியர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்கள் ஆவர்.

கிரேக்க நாகரீகத்தின் சிறப்புக் கூறுகளில் ஒன்றாக இருப்பது அதன் நகர அரசுகள் ஆகும். ஏதன்ஸ், ஸ்பார்டா, கோரிந்த், தீப்ஸ், போன்றவை பண்டைய கிரேக்கத்தின் குறிப்பிடத்தக்க நகர அரசுகள் ஆகும். ஒவ்வொரு நகர அரசிற்கும், அதற்கெனத் தனியாக அரசும், ஆட்சியாளர்களும் இருந்தனர். இவ்வரசுகளில் மக்களாட்சி முறை செயல்பட்டது. இந்த நகர அரசுகள் அடிக்கடித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. முடிவில் இங்கு ஸ்பார்டா மற்றும் ஏதன்ஸ் ஆகிய இரு பெரும் வலிமைவாய்ந்த நகர அரசுகள் எழுச்சிப் பெற்றன. ஏதன்ஸின் மக்களாட்சி பெர்க்கிள்ஸ் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. மாசிடோனியாவின் மன்னர்களான பிலிப் மற்றும் அலெக்ஷாண்டரது படையெடுப்புகளாலும் வெற்றிகளாலும் நகர அரசுகள் முடிவுக்கு வந்தன. ஒன்றுபட்ட கிரேக்கப் பேரரசு உருவாயிற்று. இதன் விளைவாக ஜூரோப்பா,

ஆய்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளின் நாடுகளுக்கிடையே வாணி பம் பெருகியது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் கிரேக்கத்தைத் தாக்கித் தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொண்டதால் கிரேக்கம் ரோமானியர்களின் பகுதியாகியது.

உலகக் கலாச்சாத்திற்கு கிரேக்கத்தின் பங்களிப்பு

உலகக் கலாச்சாத்திற்கு கிரேக்கம் மிக அதிகமான பங்களிப்பினைத் தந்துள்ளது. மொழி மற்றும் இலக்கியத்துறைகளில் கிரேக்கத்தின் பங்கு ஈடு இணையற்றது. பார்வையற்ற ஹோமர் என்னும் கவிஞரால் இயற்றப்பட்ட மாபெரும் காப்பியங்கள் ‘இலியட்’ ‘ஓடிசி’ ஆகும். ஹெரோடோட்டஸ், தூசிடைடிஸ், புரூடார்ச் போன்ற வரலாற்றினர்களும், வாழ்க்கை வரலாற்றினர்களும் கிரேக்க மொழிக்கு புகு புகு மூட்டு யவர்களே, கிரேக்கத்தின் மிகப் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களாக சாக்ராஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டஸ் போன்றோர் மினிர்ந்தனர்.



ஹெரோடோட்டஸ் அரிஸ்டாட்டஸ்

சாக்ராஸின் மாணவரான பிளேட்டோ ‘குடியரசு’ என்ற நூலின் ஆசிரியராவார். தத்துவ அறிஞரும், அறிவியலாருமான அரிஸ்டாட்டஸ் பேரரசன் அவைக்காலனின் ஆசிரியராவார். சாக்ராஸ் மேற்கத்திய ‘தத்துவ இயலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். ஹெரோடோட்டஸ் ‘வரலாற்றியலின் தந்தை’ என்று அறியப்படுகிறார். கிரேக்கர்கள் அறிவியலையும் தத்துவத்தையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகவே

கருதினார். மேற்கத்திய மருத்துவ ஜியலின் தந்தையாக கி ரே க்கத் தி ன் ஹிப்போகிராஸ் புகழப்படுகிறார். தாலமி என்ற புவியியல் மற்றும் வானியல் அறிஞர் பூ மியை மையமாகக் கொண்டு கோள்களும், விண்மீன்களும் சுற்றுகின்றன என்று (Geo Centric theory) நம்பினார். கணிதத்திற்கும், குறிப்பாக ஜியோவிதிக்கு கி ரே க்கத் தி ன் பங்களிப்பு மிகச் சிறப்பானதாகும். பித்தகோரஸ் தலைசிறந்த கணித அறிஞர், வானியல் நிபுணர் சோதிடர் மற்றும் தத்துவ அறிஞராவார். கிரேக்கக் கோயில் கிரேக்கத்தின் கலை மற்றும் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். எதினாதேவதைக்காக பார்த்தினானில் கட்டப்பட்டுள்ள கோவில்தான் கிரேக்கக் கட்டிடக் கலையின் மிகச் சிறந்த ஒன்றாகக் கூறப்படுகிறது. மிரோன், பீடியாஸ் போன்றவர்கள் பண்டைய கிரேக்கத்தின் புகழ்பெற்ற சிற்பிகளாவார். விளையாட்டுத் துறையில் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை நிறைவேண்டியிருந்து இருந்தனர். கி.மு.776-ஆம் ஆண்டிலிருந்து நான்காண்டுக்கு ஒருமுறை ஒலிம்பியாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த பெரிய அளவிலான விளையாட்டு விழாக்கள்தான் இன்றைய உலகின் ஒலி மிக போட்டிகளுக்குக் குதூண்டுதலாகவும், உந்துதலாகவும் அமைந்தன. இலக்கியம், தத்துவம், கலைகள், அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் கிரேக்கத்தின் பங்கு மகத்தானது. உலகிற்கு, சுதந்திரம், அதாவது சிந்தனை உரிமை, பேச்சுமை, எழுத்துரிமை, என்ற கருத்தியலைத் தந்தவர்கள் கிரேக்கர்களே என்பதை மறக்க முடியாது.



மிரோன்

ரோமானியநாகரிகம்

மத்திய தரைக் கடற் பகுதியில் நடைநாயகமாக உள்ள அப்பினை நீதிக்கரைகள் ரோமானிய நாகரிகத்தின் தொட்டிலாக அமைந்தது. ரோமானிய நாகரிகத்தின் வாழ்விடமாக இத்தாலி இருந்தது. ‘ரோ’ மற்றும் ‘தைபர்’ நதிக்கரைகள் ரோமானிய நாகரிகத்தை செறிலுட்டி வளர்த்தவை. வடக்கிலுள்ள ஆஸ்பஸ் மலைத் தொடர்கள் இத்தாலி குதூவிலிருந்து வரும் கொடிய குளிர்காற்று இத்தாலிக்குள் நுழையாமல் தடுத்து அங்கு ஒரு இதமான தட்பவெப்ப நிலையைத் தந்துள்ளன. இத்தாலி என்ற பெயர் கிரேக்க மொழியில் உருவானது. உண்மையில் ரோமானிய நாகரிகம் என்பது இத்தாலிய நாகரிகமே எனலாம்.

முதலில் இத்தாலியப் பகுதிகளில் மன்னராட்சி முறையே இருந்தது. மன்னனுக்கு ஆலோசனை கூறவும், நிருவாகத்தில் உதவவும் அசெம்பிஸி, சென்ட் போன்ற அவைகள் இருந்தன. நாளைடவில் மன்னராட்சி முறை கைவிடப்பட்டு ‘குடியாக்கள்’ உருவாயின. அவற்றில் ரோம் நகரக் குடியரசு வலிமைபெற்ற ஒன்றாக வளர்ந்தது. ரோம் நகரம் கி.மு.753-ம் ஆண்டில் ரோமுலஸ், ரோமுஸ், என்ற இரண்டு சகோதரர்களால் நிறுவப்பட்டதென நம்பப்படுகிறது. கி.மு.ஆறாம் நூற்றாண்டு அளவில் இங்கு மன்னராட்சி முறை கைவிடப்பட்டு குடியாக முறை புகுத்தப்பட்டது. குடியரசின் சட்டமியற்றும் அவையாக சென்ட் விளங்கியது. இதில் நிலப்பிரபுக்களான பாட்ரிஷியன் கள் செல்வாக்குடன் இருந்தனர். உடமையற்ற சாதாரண உழைப்பாளிகளான பிளிபியர்களும் பல போராட்டங்களுக்குப்பின் சென்டில் இடம் பெற்றனர். நிருவாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கான்சல்கள் என்னும் அதிகாரிகளிடம் தரப்பட்டிருந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்ற வர்க்கமான பாட்ரிஷியன்களுக்கும் பிலிபியர்களுக்கும் உரிமைப் போட்டி நீண்ட

நாட்கள் தொடர்ந்தன. இறுதியில் பிலிபியர்களுக்கான உரிமைகளை ஏற்றுக் கொண்டு சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. மரத்துண்டுகளில் பொறிக்கப்பட்ட இச்சட்டத் தொகுப்புகள் பன்னிரெண்டு பலகைச்சுட்டங்கள்(Laws of Twelve Tables)என்று அறியப்பட்டன.

ரோமானியக் குடியரசு போர்கள் மூலமும் ஆக்கிரமிப்புகள் மூலமும் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள வடதுப்பிரிக்கப் பகுதியிலிருந்த வலிமை மிக்க கார்த்தேஜ் அரசுடன் மூன்று போர்களைப் புரிய நேரிட்டது. கி.மு.264 முதல் கி.மு.146 வரை நடைபெற்ற இப்போர்கள் பியுனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன. வீரமிக்க தளபதி ஹனிபால் என்பவன் இறுதியில் முறியாக்கப்பட்டான். இத்தகைய போர்கள் மூலம் ஏராளமான வர்கள் அடிமைகளின் எஜமான்கள் ஆளார்கள். தங்களின் அழைமைகளது எண்ணிக்கையைப் பெருக்கவும், செல்வம் குவிக்கவும் செல்வந்தர்களான பிரபுக்கள் எனதங்களுக்கு குள்ளே எபோட்டியிட்டுக்கொண்டனர். இதனால் சமுதாயம் முழுமையும் ஒழுக்கக் கேடு பெருகியது. கான்சல்களைத் தொடர்ந்து சர்வாதிகாரிகள் (Dictators) சென்டின் ஆதரவுடன் ஆட்சி தலைமைக்கு வந்தனர். திறமையான தளபதியும், மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவருமான ஜுலியஸ் சீசர் என்பவர்தான் சர்வாதி காரிகளில் மிகச் சிறந்த வராக கூறப்படுகிறார். இவர் பொர்களில் வெற்றி கடன் வர்தான் தான் சீர்திருத்தங்களையும் கொண்டுவர்தாலும், அவரது எதிரிகளால் கி.மு.44-ம் ஆண்டு சென்ட் அவையிலேயே அவர்களால்லப்பட்டார்.



ஜுலியஸ் சீசர்

அவரது கொலைக்குப்பின் அவர்மருமகளான ஆக்டேவியஸ்சீசர் ரோமானியப் பேரரசின் எதிர்ப்பு இல்லாத தலைவரானார். நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர் ஜுலியஸ் சீசர் விட்டுச்சென்ற பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இவரை மக்கள் ‘அகஸ்டஸ் சீசர்’ என்று பெருமைப்படுத்தினார். ‘அகஸ்டஸ்’ என்றால் மகத்தானவர் என்று பொருள் அகஸ்டஸ்சீசரின் ஆட்சிக்காலம் ரோமானிய வரலாற்றில் பொற்காலம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

சமூகப் பொருளாதார நிலைமை

விவசாயமே ரோமானியர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. பாஞ்சி, கோதுமை, பீன்ஸ், திராட்சை, அத்தி போன்ற வற்றைப் பயிர் செய்தனர். விவசாயத்துடன் எருது, ஆடு, குதிரை, கழுதை, செம்மறி ஆடு போன்ற வற்றையும் வளர்த்தனர். விவசாயத்திற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் ரோமானியப் பிரபுக்கள் பெரும் எண்ணிக்கையில் அழைமைகளைப் பயன்படுத்தினார். இந்தியா, அரேபியா, சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகள் வளர்ந்தன. ரோமானியப் பேரரசு விரிவாக்கம் செய்யப்பட்ட போது அழைமைகளின் எண்ணிக்கை பெருகி ஓரு வர்க்கமாக ஆயினார். பண்ணைகளில் வேலை செய்ய அடிமைகளைப் பயன்படுத்தினர். நாளைடைவில் அழைமைகளில் சிலர் மேம்பட்டு, அரசின் உயர் பதவிகளுக்கு முன்தான அமர்த்தப்பட்டனர். ரோமானியப் படையெடுப்புகளாலும், செல்வச் செழிப்பாலும், ரோமானியச் செல்வந்தர்கள் தங்களது செல்வத்தை ஆடம்பரங்களில் வீணாடித்தனர்.

உலகிற்கு ரோமானிய நாகரீகத்தின் பங்களிப்பு

ரோமானிய நாகரீகம் உலகிற்குத் தந்த நிரந்தரமான கொடை சட்டத் துறைச் சார்ந்தவையாகும். ரோமானியச் சட்டம் மூன்று பெரும்பகுதிகளைக் கொண்டது. 1) சிவில் சட்டம் 2) மக்கள் சட்டம் 3) இயற்கைச் சட்டம். பின்னர் வந்த பேரரசர்

ஜி ஸ் டெ ணி யன் சட்ட நங்களை எத் தொகுத்துத்தந்தார். அது 'காப்பஸ் ஜிலிஸ் சிவிலிஸ்' என்றும் 'ஜஸ்னியச் சட்டத் தொகுப்பு' என்றும் அறியப்படுகின்றது. ரோமானியக் கோட்பாடான 'பாக்ஸ் ரோமாக்னா' என்பது சட்டத்தின் ஆட்சியினால் அமைதி என்பதைக் குறிக்கும். பாகுபாடற் நீதி மன்றச் செயல் முறைகளை அதுவியறுத்துகிறது.

ரோமானிய வாழ்க்கையிலும் அரசிலும் சமயநம்பிக்கைகள் பெரும் பங்கு வகித்தன. பல கடவுளர்கள் வழிபடப்பட்டனர். இரட்டை முகமுடைய ஜேனஸ் அவர்களது வீடுகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பதாக நம்பினார். வானத்தின் கடவுளாக ஜூபிடரும் (வியாழன்) படைகளின் கடவுளாக மார்ஸ் என்னும் செவ்வாய் கோளையும் வழிபட்டனர். காதல் கடவுளாக வீனஸ் (வெள்ளி) போற்றப்பட்டது. ரோமானிய மக்கள் சார்பில் புரோகிதர்கள் வழிபாடுகளை நடத்தினார், படையல்களை இட்டனர். முதலில் ரோமானிய பேரரசர்கள் கிறிஸ்துவ மதத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கிறிஸ்துவர்களை ஒடுக்கினார். ஆணாலும் அடிமைகளிடம் கிறிஸ்துவ மதம் பெரும் ஆதரவைப் பெற்றது. கி.பி.313-ல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டின் கிறிஸ்துவமதத்தைத் தழுவியதுடன் அதனை அரசின் மதமாகவும் அறிவித்தார். நாளைவில் ரோம் நகரம் கிறிஸ்துவ மதத்தலைவரான போப்பாண்டவரின் தலைமையகமாகவும் மாறிற்று.



பாந்தியன் கோவில்

ரோமானியக் கலைகளில் கிரேக்கத்தின் தாக்கத்தைக் காணலாம். அவர்கள் கிரேக்கர்களின் மாதிரியில்

பெரும் தூண்களையும், மண்டபங்களையும் எழுப்பினர். பாந்தியன் என்பது ஒரு கலைச் சிறப்பு மிக்க ரோமானியக் கோவிலாகும். பாம்பே சிறந்த கட்டிடக் கலை நிபுணராக இருந்தார். வளைவுகளாக அரை உருண்டை வடிவிலான மேல் அமைப்புகளும் ரோமானியக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளாகும். அழகு செறிந்த சுவர் ஒவியங்களையும் அவர்கள் மேம்படுத்தினார்.

ரோமானியர்கள், கிரேக்கத்தின் தாக்கத்திலிருந்தாலும் தங்களுக்கென்றுதானியாக எழுத்து வடிவங்களை உருவாக்கிக் கொண்டனர். வத்தீன் அவர்களது மொழியாகும். ரோம் சிறப்புமிகுந்து இலக்கியப் படைப்பாளிகளைத் தந்துள்ளது. லிவி (Livy) என்பவர் ரோமானிய வரலாற்றை எழுதினார். தூசிடிடஸ் என்பவர் மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஆவார். அவர் 'மாபுகளும் வரலாறுகளும்' (Annals and Histories) என்ற நூலின் ஆசிரியர் ஆவார். வெர்ஜில் ஒரு கவிதை நடையிலான காப்பியத்தைப் படைத்தார். சிசிரோ என்பவர் ஒரு பல்துறை அறிஞர், செனேகா, பிளாட்டஸ், டெரீனஸ் போன்றோர் புகழ்பெற்ற ரோமானிய நாடக ஆசிரியர்கள்; இவர்கள் கிரேக்க இலக்கியங்களிலிருந்து பெருமளவு கருத்துக்களைப் பெற்றனர். சிசிரோ, செனேகா, மார்க்கஸ் அரேலியஸ், அண்டோனிஸ் சிறப்புமிக்க தத்துவ அறிஞர்களாகத் திகழ்ந்தனர். மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய 'மெட்டேஷன்ஸ்' என்ற நூல் ஸ்டாயிக் தத்துவத்தைப் பற்றிய மிகச் சிறந்த நூலாகக் கொள்ளப்படுகிறது.

அறிவியல் துறையில் ரோமானியர்கள் மருத்துவ அறிவியலை பெருமளவிற்கு மேம்படுத்தினார். மூத்த பிளினி எழுதிய 'இயற்கை வரலாறு', அறிவியல் உண்மைகளைக் கொண்டதாகும். தாலமி என்ற கிரேக்க வானவியல் புவியியல் அறிஞர் ரோமானியப் பேரரசில் வாழ்ந்தவர். கேலன் என்பவர் மிகச் சிறந்த மருத்துவ அறிஞராக விளங்கினார். அவர் முச்சுக்காற்று அமைப்பைப் பற்றியும், அதுதொடர்பான நோய்களைப்பற்றியும்

ஆய்வுகள் நடத்தினார். ஏராளமான மருத்துவ கோட்பாட்டு நூல்களை எழுதினார்.

மனி தநாகரீகத்தின் முன்னேற்றத்திற்கு தந்த பங்களிப்பிற்காக உலகம் ரோமானியர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கம் விட்டுச் சென்ற சிறப்புகளைப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் ரோமானியர்கள் இடைத்தரகர்களைப்

போன்று இருந்துள்ளனர். லத்தீன் மொழி, ‘இரு உலகம் – ஒரு குடிமை உரிமை – ஒரு சட்டம்’ என்ற அடிப்படையிலான ரோமானிய அமைதி (Pax Romagna), முறையான ராணுவ அமைப்பு, பொறியியல் நுட்பம், சட்டத் தொகுப்பு போன்றவை உலகிற்கு ரோமானியர்கள் அளித்துள்ளனர் அரிய நன்கொடைகளாகும்.

பல்வேறு நாகரீகங்களின் சிறப்பியல்புகள்

மெசப்போமியா நாகரீகம்	எகிப்து நாகரீகம்
<p>யூப்ரைஸ், டைகிரீஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது.</p> <p>பிறைச்சந்திரன் வடிவம் போல் தோற்றமளிப்பதால் வளமான பிறை என்று அழைக்கப்படுகிறது.</p> <p>அக்காடியன்கள், அமோரைட்டுஸ்கள், அசீயன்கள், சுமேரியர்கள், சால்டியர்கள் ஆண்டனர்.</p> <p>எழுத்துமுறை ஆப்பு எழுத்துகள் (கியூனிபாம்)</p> <p>ஹம்முராபியின் சட்டத் தொகுப்பு, முதல் சட்டத் தொகுப்பாகும்.</p> <p>கில் காமேஷ் காவியம் புகழ் பெற்றவை.</p> <p>மர்குத் தலைமைத் தெய்வம் ஷாமா, நன்னார் தமழுஸ் போன்ற தெய்வங்களின் வழிபாடு இருந்தது.</p> <p>பாபேல் கோபுரம், தொங்கும் தோட்டம் பண்டைய உலகின் அதிசயங்களில் இடம் பெற்றவை.</p> <p>வானவியல், மருத்துவம், கணிதம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்தனர். சிக்குராட் கோபுரம் மூலம் கோள்களைக் கணக்கிட்டனர்.</p> <p>நடு, கிடின்னாசிறப்பான வானவியில் அறிஞர்கள்.</p>	<p>நெல் நதிக்கரையில் தோன்றியது.</p> <p>நெல் நதியின் நன்கொடை என்றும் நெல் நதியின் மகள் என்றும் எகிப்து சிறப்பிக்கப்படுகிறது.</p> <p>அரசர்கள் ‘பாரோக்கள்’ என அழைக்கப்பட்டனர்.</p> <p>ஹெப்ரோ கிளிபிக்ஸ் என்ற எழுத்து முறையைப்பற்றினர்.</p> <p>பாப்பிரஸ் என்ற செடியிலிருந்து காகிதம் தயாரித்தனர்.</p> <p>இயற்கையை வழிபட்டனர், ரா, ஓசிரிஸ், அய்சிஸ் போன்ற தேவதைகளை வழிபட்டனர்.</p> <p>பதப்படுத்தப்பட்ட உடல்கள் வைக்கப்பட்டவை ‘மம்பி’ கள் என்பர்.</p> <p>பிரமிடுகள், ஸ்பிங்ஸ் உருவங்கள் கலைவளர்ச்சி வெளிபடுத்துகிறது. ‘கிசா’ வில் காணப்படும் பிரமீடு, கர்ணக்கோயில் சிறப்புவாய்ந்தவை.</p> <p>கணிதத்துறையில் வளர்ந்தனர்.</p>

பல்வேறு நாகரிகங்களின் சிறப்பியல்புகள்

சீனா நாகரிகம்

ஹிவாங்கோ, யாங்சி ந தி க் க ரை க ஸி ல் தோன்றியது.

மஞ்சள் நாகரீகம், என்றும் சீனாவின் துயரம் என்றும் வருணி க்கப் படுகிறது.

கன்டு ஷி யஸ் கோட்டபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற பானமான ‘தேநீர்’ சீனாவின் நன்கொடை.

2880 கி.மீ. நீளமுள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்று. இதைக் கட்டியவர் சின் வம்சமன்ற ஷி ஹுவாங்தி (Shi Huang Ti)

வானவியல் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

கிரேக்க நாகரிகம்

பால்கன் தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ளது.

கிரேக்கம் மத்திய தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது.

சாக்ராஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற வர்கள் சிறந்துவருானிகள்.

இலியட், ஓடிசி இருபெரும் காப்பியங்கள் முக்கியமானவை.

காப்பியம், நாடகம், செய்யுள், வரலாறு போன்றத் துறைகளில் சிறந்திருந்தனர்.

ஹூ ரா மர், ஹூ ரோடோட்டஸ் முக்கியமானவர்கள்.

அறிவியலும் தத்துவமுக்கியத்துவம் நாணயத்தின் இருபக்கங்கள் எனகருதினர்.

ஹிப்போகிராடஸ் நவீன மருத்துவ இயலின் தந்தை.

எதினாதேவதைக்காகக்கட்டப்பட்டகோயில் சிறப்பு வாய்ந்தவை.

மீரோன், பீடியாஸ் இருவரும் புகழ் பெற்ற சிறப்பிகள் ஆவர்.

ரோம நாகரிகம்

பண்டைய ரோமானிய நாகரிகத்தின் மைய இடம் இத்தாலி.

போ, மற்றும் தைபார் இங்கு பாய்கிறது.

மன்னராட்சி முறை இருந்தது. பின் குடியாட்சி பின்பற்றப்பட்டது.

ஐமிடர், மார்ஸ், வீனாஸ் மெர்குரி பேபான்ற தெய்வங்களை வழிபட்டனர்.

ஹைனஸ் என்ற தயவுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.

லத்தின் மொழி பின்பற்றப்பட்டது.

அரேவியஸ், சிசிரோ, மார்க்கஸ் போன்றவர்கள் சிறந்த தத்துவருானிகள்.

வெர்ஜிலிஸ் சிறந்த கவிஞர்.

வளைவுகளும், அரை உருண்டை வடிவமான மேல் அமைப்பும் கட்டிடக் கலையின் சிறப்பு ஆகும்.

ஏதை கருக்கு அளிக்கப்பட்ட இலவச மருத்துவ சிகிச்சை மூலம் மருத்துவ அறிவியலில் சிறந்து இருந்தனர்.

நாள்காட்டி கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கவை.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _____.
அ) அலெக்சாண்டர் ஆ) ஹிப்போகிரேடஸ்
இ) அரிஸ்டாட்டில் ஈ) கலிலியோ
2. எகிப்திய அரசர் _____ என அழைக்கப்படுகிறார்.
அ) ராஜன் ஆ) பாரோ இ) குரு ஈ) மந்திரி
3. சுமேரியன் நாள்காட்டி ஒரு வாரத்தில் _____ நாட்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
அ) ஐந்து ஆ) ஏழு இ) பத்து ஈ) ஓன்பது
4. வெடு மருந்தை கண்டுபிடித்தவர் _____.
அ) எகிப்தியர்கள் ஆ) பாபிலோனியர்கள்
இ) சீனர்கள் ஈ) இந்தியர்கள்
5. _____ நதிக்கரையில் எகிப்தியநாகரிகம் வளர்ந்தது
அ) நைல் ஆ) யூப்ராசிஸ் இ) மஞ்சள் ஈ) சிந்து

ஆ. பொருத்துக.

1. பிரமிடுகள் மலை பகுதி
2. பெருஞ்சவர் பாபிலோன்
3. தொங்கும் தோட்டம் ரோம்
4. எல்லா சாலைகளும் இட்டுச் செல்லுமிடம் சீனா
5. கிரேக்கம் எகிப்து
 நைல்
 யூப்ராசிஸ்

இ. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் கீழ் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பாரு.

1. எகிப்தியநாகரிகம்
அ) புகழ் பெற்ற கிலா பிரமிடை கட்டியவர் யார் ?
ஆ) எகிப்திய அரசர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
இ) எகிப்தியர்கள் எவ்வாறு சுடலங்களை பாதுகாத்தனர் ?
ஈ) பிரமிடு என்றால் என்ன ?

2. சீனா நாகரீகம்

- அ) சீனாவின் துயரம் எனப்படும் ஆறு எது ?
- ஆ) சீனாவில் புகழ் பெற்ற தத்துவ ஞானி யார் ?
- இ) சீனாவின் சிறப்புமிக்க பாணம் எது ?
- ஈ) சீனாப் பெருஞ்சுவரைக் கட்டியவர் யார் ?

ஈ. சூருக்கமான விடையளி

1. எகிப்தியர் சமுதாயம் எவ்வாறு வகை படுத்தப்பட்டிருந்தது ?
2. எகிப்தியர் புதைத்தல் முறையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
3. பண்ணடைய கிரேக்கக் தத்துவத்தை பற்றி குறிப்பு எழுதுக.
4. சீனர்கள் உலகிற்களித்தநன்கொடைகளில் இரண்டை எழுது.

ங. விரிவான விடையளி.

1. நவீன உலகிற்கு சீனர்கள் அளித்தநன்கொடைகள் யாவை ?
2. ரோமானியர்கள் பின்பற்றிய தொழில்நுட்பத் திறமையைப் பற்றி எழுது.

ஈ. செய்முறை பயிற்சி.

1. உலக வரைபடத்தில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களை குறிக்கவும்:
 - அ) எகிப்து ஆ) சீனா இ) பாபிலோன்
 - ஈ) கிரேக்கம் உ) ரோம் ஊ) அசிரியா
2. மனித இன வளர்ச்சியின் தொடர்புடைய செய்திகள், நிழற் படங்களை சேகரிக்கவும்.

2. கி.மு.6ஆம் நூற்றாண்டின் வியிப்புணர்வு இயக்கங்கள்

கன்பூசியஸ், ஜோராஸ்டர், மகாவீர், மற்றும் புத்தர்

கி.மு. 6ஆம் நூற்றாண்டு, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய அறிவார்ந்த எழுச்சியை கண்டது. அப்போது ஆங்காங்கே நிலவிய சமூக நம்பிக்கை மற்றும் நிலைமைக்கு எதிராக உலகத்தில் உள்ள பல சீர்த்திருத்தவாதிகள் குரல் கொடுத்தனர். பகுத்தறிவுக்கு எதுவான வகையில் அவைகளை மாற்றியமைக்க முற்பட்டனர். பாரசீகத்தில் இருந்த சமயமுடப்பழக்கவழக்கங்களை ஜோராஸ்டர் எதிர்க்க தொடங்கினார். கன்பூசியஸின் தத்துவ கோட்பாடுகள் மக்களுடைய வாழ்க்கையின் கடமைகளைக் குறித்து உயரிய நோக்கங்களைக் கொடுத்ததால் சீனமக்கள் அவற்றை வரவேற்றனர். இக்காலகட்டத்தில் இந்தியாவில் பழைய தத்துவங்கள், சமய மற்றும் சமூக முடபழக்கவழக்கங்களை மக்கள் வெறுத்து, அவற்றிற்குப் பதிலாக முழுமையான மாற்று வழிகளைத் தேடினார். இவ்வாறு தோன்றிய புதிய தத்துவங்கள் அப்போது இருந்த நிறுவன அமைப்புகளுக்கு எதிரான வடிவமும், சாதிமுறையை எதிர்க்கும் உணர்வும் கொண்டு இருந்தன. இப்போராட்டத்தின் அடிப்படை ஆண்மீகம் மட்டுமல்ல, பொருள் சார்ந்த நலன்களையும் கொண்டிருந்தது. காலப்போக்கில் சில சமூக-அறிவார்ந்த இயக்கங்கள், சமய வடிவங்களைப் பெற்றன. உதாரணம்: சமணம் (ஜௌனப்) ஜோராஸ்தரிய மதம், புத்தம் தம். புதிய இயக்கங்கள் எனின் சிந்தனையாளர்கள் அறிவார்ந்த தத்துவ மேதைகள், அவர்கள் வாழ்க்கையை ஒரு வலிமை மற்றும் அறிவின் தத்துவமாக எண்ணினர். இந்தியாவில் சிரமணர்கள் என்றறைழக்கப்பட்ட பிராமணர்லாத புலம் பெயர் தத்துவ ஆசிரியர்கள், வேதங்கள் மற்றும் வேத புரோகிதூர்கள் எனின் ஆதிக்கத்தை வெறுத்தனர்; பெருமளவு உயிர் பலிகளைக் கொண்ட சமயச்

சடங்குகளைக் கண்டத்தனர்; அத்தகைய சிரமணர்கள் துவங்க ஏனும், கோட்பாடுகளும் கடவுளை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.

கன்பூசியஸிலம்

ஆதிகாலத்து சீனமதம் ஆவிகள் மற்றும் முன்னோர்களின் வழிபாடாகும். ஆனால் காலப்போக்கில் ஒரு பெருந்தெய்வ வழிபாட்டை நோக்கி, அதாவது, மன்னர் வழிபாடு அல்லது சொர்க்க ஆவியை வணங்குதல் என்பதாக மாற்றும் கண்டது. சொர்க்கம் தான் முக்கிய தெய்வீக ஆன்மாவாகவும் மற்றும் முன்னோர் ஆன்மாக்களின் தலைவராகவும் கருதப்பட்டது. சொர்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட இடமாக கருதப்படவில்லை.



கன்பூசியஸ்

கன்பூசியஸ் என்பவர் எந்த ஒரு மதத்தையும் நிறுவவில்லை. மதச் சீர்த்திருத்தவாதியாகவும் இருக்கவில்லை. அவர் ஒரு ஆக்கியோன் அல்லன். கன்பூசியஸின் வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர் உருவாக்கியவர் அல்லர், மாறாக முதாதையர்களை நம்பியவர், நேசிப்பவர். அவர்களது எழுத்துக்களை பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்பவர். கவுதமறைப் போல,

முதலில் அவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். அவரது தூதிப்பான ஊட்டுருவும் மனம் அவரை செயலற்று இருக்க விட வில்லை. சாக்ரடஸ் போன்ற கண்பூசியஸ் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் ஒரு பள்ளியை ஏற்படுத்தி அதில் வரலாறு, செய்யுள், நன்னென்றி ஆகியவற்றை போதித்தார். ஒரு மனிதனின் ஒழுக்கம் என்பது, கடமைகள் என்னும் நடத்தைகளாலும், வரையறைகள் என்னும் சடங்குகளாலும், மாண்பு என்னும் இசையினாலும், உருவாக்கப்படுவதே என்று கண்பூசியஸ் கூறினார்.

கடவுள் மற்றும் மதச் சடங்குகள் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் கட்டுப்பாடான சமூகம் மற்றும் ஆரோக்கியமான சமூக உறவுகள் பற்றியும் விரிவாகப் பேசினார். உண்மையும், பணிவும் சமூக உறவுகளை வரையறுக்க வேண்டுமென அவர் அறிவிறுத்தினார். தந்தை, ஆசிரியர், கணவன், அரசன் என்று முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பாதுகாப்பு தந்து நியாயமான முறையில் நடத்தும் பொறுப்பு உள்ளது. அதில் அவர்கள் தவறி விட்டால் கிளர்ச்சி தவிர்க்க முடியாத தாகி விடும் என்றார். சீனமக்களிடம் கண்பூசியலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது மிகையல்ல. இவ்விதம் கண்பூசியஸ் அனைவரையும் இணைக்கும் கட்டுப்பாடு, நியாயத் தன்மை கொண்ட சமூக அமைப்பை பரிந்துரைத்தார். பெரும்பாலான சீன அறிஞர்கள் அவரது சீடர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். 2000 வருடங்களுக்கு மேலாக கண்பூசியலின் தத்துவம் சீனர்களின் சிந்தனையில் செல்வாக்கு செல்வது துகிறது. கண்பூசியனிலைம், கிறித்துவம் மற்றும் புத்தம் ஆகியவை மனித நாகரிக வரலாற்றில், மனிதன் இயல்பாக இருந்த கொடுரோ(விலங்குத்) தன்மையை ஒரு மேம்பட்ட நோக்கத்தினை நோக்கி மாற்றுவதற்கான உணர்வு பூர்வமான முயற்சிகளாக விளங்குகின்றன.

ஜோராஸ்டிரிய மதம்


ஜோராஸ்டர் தோன்றும் முன்பு, முந்தைய வேதகால ஆரியர்களைப் போன்ற நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளை உடைய ஒரு சமூக-மத நம்பிக்கை உடையவராய் பாரசீகர்கள் இருந்தனர்.



ஜோராஸ்டர்

அச்சமயத்தில் பல விதமான கடவுள்களை நம்பியவர்களாகவும், இயற்கை சக்திகளான மித்ரன், வருணன் மற்றும் சூரியன் முதலான பல்வேறு இயற்கைச் சக்திகளை தெய்வங்களாக, வழிபடுபவராகவும் இருந்தனர். வேத குருமார்கள் செலவழிக்க உயிர் பலிகளைக் கொண்ட பொருளற் சடங்குகள் மூலம் மதகுருமார்கள் அப்பாவி மக்களைச் சுரண்ட வந்தனர். இத்தகைய பல தெய்வ வழிபாடு மற்றும் முடநம்பிக்கை-சடங்குகள் போன்றவை சமூக ஒற்றுமையையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், வாழ்வியல் ஒழுக்கங்களையும் மேம்பாடாமல் தடுத்து சீர்பித்து வந்தன. பேராசை மற்றும் சுயநலம் பாரசீகச் சமுதாயத்தைப் பாழ்படுத்தின. இத்தகைய சீரழிவிலிருந்தும் பாரசீகர்களை மீப்பதற்கு, ஓர் ஆரோக்கியமான தத்துவ அடித்தளம் தேவைப்பட்டது. இந்தச் சமயத்தில் தான் ஜோராஸ்டர் (ஜூராதுஸ்திரர்) பாரசீகத்தில் தோன்றி அவர்களுக்கு மேம்பட்ட ஒரு சமூக-சமய அமைப்பை ஜோராஸ்டிரியனிலம் மூலம் தந்தார்.

ஜோராஸ்டிரி மதத்தை தோற்றுவித்த ஜோராஸ்டர் கி.மு.600ல் வடமேற்கு ஈரானில் பிறந்தார். அவர் ஈரானில் காணப்பட்ட மூட நம்பிக்கைகள் காட்டு மிராண்டிதனமான வழிபாட்டு முறைகள், பலகடவுள் வழிபாடு மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள் ஆகியவைகளைக் குறித்து வேதனைப்பட்டார். நல்லவை தீயவை, சரிதவறு, தனிமனிதனின் பேராசை - சமூகத் தேவைகள், நம்பிக்கை-மூடநம்பிக்கை, ஆகியவற்றைப் பகுத்தறிய முடியாத நிலையில் இருக்கும் தம் மக்களைப் பற்றி ஜோராஸ்டர் துயருற்றார். அவர்களைச் சீர்திருத்தும் முதல் முயற்சியாக, பல தெய்வ வழிபாட்டைக் கைவிடும்படி, ஜோராஸ்டர் பாரசீகர்களுக்கு போதனை செய்தார். சூரியன்-ஒளி- நெருப்பு ஆகியவற்றின் உருவகமாக உள்ள மஸ்தா என்னும் அசூர மஸ்தா என்பதை ஒரே தெய்வமாக வழிபடும்படி அவர் வலியறுத்தினார். அந்த அசூர மஸ்தா நல்லவை-சரியானவை ஆகியவற்றிற்காக, தீயவை-தவறானவை சுயநலமானவை-ஒழுக்கக் கேடானவை என்பனவற்றுடன் தொடர்ந்து போராட வருகிறது. இந்த நல்ல சக்திகளை தேவர்கள் என்றும் தீய சக்திகளை அசூரர்கள் என்றும், நல்லவை - தீயவை என்பவற்றிற்கிடையேயான தொடர் போராட்டமே ஜோராஸ்டிரி சமயத்தின் மையமான கருத்து ஆகும்.



அசூர மஸ்தா

இந்தப்போராட்டம் மனிதர்களுக்கிடையே மட்டுமல்ல, ஒவ்வொரு இயற்கை வெளிப்பாடுகளிலும் காணப்படுகிறது. இப்போராட்டத்தில் மக்கள் நல்லவைக்கு ஆதாவாகவே இருக்க வேண்டும், தீயவற்றிற்கு சாதகமான

அனைத்தையும் தவிர்க்க வேண்டும், இதன் மூலமே மொட்சம் கிடைக்கும், இறவாமையும் கிடைக்கும். ஜோராஸ்டரின் ‘நன்மை-தீமை’ குறித்த கோட்பாடே பாரசீகர்களது சமுதாய ஒழுக்கத்தை வலுப்படுத்தியது. அவரது ஒரே கடவுள் கோட்பாடு பாரசீக மக்களின் சமூக ஒற்றுமைக்கு வழியமைத்தது.

ஜோராஸ்டிரியர்களின் அசூர மஸ்தா வழிபாடு செலவுமிக்கச் சடங்குகளைக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் தங்களது இல்லங்களிலேயே நெருப்பு வழிபாட்டினைக் கடைப்பிடிக்க முடியும். அவர்களைப் பொறுத்த வரையில் மனிதனது உடல், நல்ல அல்லது தீய சக்திகளின் செயல்படும் தளமே அதாவது ஒரு கருவியே ஆகும். ஆகவே பாதுகாக்கவோ, சிறப்பிக்கவோ வேண்டிய அளவிற்கு எந்த சிறப்பும் இறந்த உடலுக்கு இல்லை. புதைப்பதற்கோ, எரிப்பதற்கோ எவக்காமல் இயற்கையால் அழிக்கப்படுவதற்கு, இறந்த உடல்களை விட்டனர். எகிப்திய மௌவி முறையைப் போன்று இறப்பை பற்றிய மூடநம்பிக்கைகள், சடங்குகள் முறைக்கு முரண்பாடாக ஜோராஸ்டிரர்களின் பிணத்தை இயற்கைக்கு விட்டுவிடும் தன்மை அமைந்துள்ளது. பாரசீகர்களின் புனித (மறை) நூலாக உள்ள ஜெண்ட்அவஸ்தா, ஜோராஸ்டரது போதனைகளைக் கொண்டுள்ளது.

ஜோராஸ்டிரி சமயம் கொண்டுவந்த சமூக ஒற்றுமை, பொருளாதாரம் மற்றும் அரசியல் வலிமையையும் பெற்றுத் தந்தது. மிக விரைவில், பாரசீகர் ஒரு அரசியல் நாகரித்தையும், பலமான பேரரசையும் ஏற்படுத்தினர். அவர்களது அகீம்னிய பேரரசு மதத்தை கிழக்கில் மிகப்பெரிய பேரரசாக மலர்ந்தது.

காலப்போக்கில், மூடநம்பிக்கையான சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் குருமார்களின் மேலாண்மை போன்றவை ஜோராஸ்டிரி சமயத்திலும் ஊடுருவின.

எனினும் ஜோராஸ்டிரியக் கருத்துக்களான ஒரு கடவுள் கொட்பாடு மற்றும் நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம். மோட்சம் பெறுவதற்காக இப்போராட்டத்தில் நன்மை என்பதுடன் மனிதர் சார்ந்திருக்க வேண்டிய நிலை, ஆகியவை யூதம், கிறித்துவம், இசுலாம் போன்ற வேதாந்தங்கள் மதங்களின் கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் மீது செல்வாக்குச் செலுத்தினா.

சமணம்

கி.மு.6-ம் நூற்றாண்டில், சமணம் மற்றும் பெளத்தம் அக்காலத்திற்கேற்ற தேவையான அதிக மாற்றங்களைக் கொண்டு வந்தன. சமணர்கள் உண்மைகளையும், வாழ்க்கையையும் அங்கீரித்தனர். கர்மா கொள்கை, மனிதனின் விதியை முன்கூட்டியே தீர்மானிப்பது வல்லமையான இயற்கை சக்திகள் தான் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக மனிதனின் தன்னிச்சையான செய்கைகள் (கர்மா) எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே மனிதன் சொர்க்கத்தை அடைவது அவனது நன்னாத்தையால் மட்டுமே தவிர சமய சம்பிரதாயங்களால் அல்ல. சமணம் ரிக்வேதத்தைப் போன்று பழமையானது. அது அப்போது இருந்த பிராமண அமைப்பிற்கு எதிரான ஒரு போராட்டமாகும். இப்புதிய முறை, சமயத்தை எளிமையானதாக்கியது; பகுத்தறிவில்லாத சடங்குகளை விலக்கியது. இது புதிய சமுதாய-சமய நெறிகளைக் கொண்டு வந்தது.

சமணர்கள் தங்கள் கொள்கைகளை பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த 24 போதகர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டது என்று கருதுகின்றனர். இப்போதகர்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ரிஷைபதேவர் என்பவர் தீர்த்தங்கரர்களில் முதன்மையானவர். ஆயினும் 23 வது மற்றும் 24வது தீர்த்தங்கரர்கள் மட்டுமே வரலாற்று நாயகர்களாக கருதப்படுகின்றனர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர், ஒரு இளவரசர்; இவர் மகாவீரருக்கு 250 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் ஒரு துறவியாகி நான்கு ஒழுக்க நெறிகளை அவரது சீடர்களுக்கு போதித்தார்.

அவை: 1. கொல்லாமை (அஹிம்சை)

2. பொய்யாமை

3. களவுசெய்யாமை மற்றும்

4. பொருள் விரும்பாமை

இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர் கி.மு 599-ல் வைசாலி என்ற நகினி அருகே உள்ள குந்த கிராமத்தில் அரசு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை. வர்த்தமானர் யசோதா என்ற பெண்ணை மணந்து அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. பெற்றோர் இறந்த பின் தன் உலக வாழ்க்கையை வெறுத்து, துறவறத்தை மேற்கொண்டார். சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்தவம் புரிந்து அலைந்து திரிந்து, வர்த்தமானர் தனது 42வது வயதில் உண்மையான ஞானம் (ஞான ஒளியை) (உண்மை அறிவு) பெற்றார்.



மகாவீரர்

வர்த்தமானர் பின் ஜீனர் (ஆசைகளை வென்றவர்) அல்லது மகாவீரர் (பெரிய வீரர்) என்றழைக்கப்பட்டார். அதற்குப் பின் 30

வருடங்கள் தன்னுடைய கொள்கைகளை மக்களுக்கும், இவரசர்களுக்கும் போதித்து வந்தார். இவர்கள் சமீபத்தை வெளியிட விரும்புகிறார்கள். இவர்களுக்கு அதாவது பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்கள் போதுமாக வருடங்களில் தன்னுடைய பிரபுவர்களை வழி வழிபாட்டு விரும்புகிறார்கள். இவர்கள் தனது 72 வகு வயதில் ராஜகிருகத்தின் அருகிலுள்ள பவுபுரி என்னுமிடத்தில் உயிர்நித்தார்.

மகாவீரரின் போதனைகள் அல்லது சமண மதத்தின் கொள்கைகள்

இறைவன் உண்டு என்பதை மகாவீரர் ஏற்க வில்லை. வேதங்களின் ஆதிக்கத்தையும் அவர் நிராகரித்தார். பொருள்மற்றும் ஆத்மா ஆகிய இரண்டும் நிரந்தரமானவை என நம்பினார். ஆத்மா, பொருளிடம் தொடர்பு வைப்பதினால் அசுத்தம் அடைந்து பலவீணம் ஏற்படுகிறது. அது பிறவி சுழற்சி கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொள்ளும் வரைக்கும் அது திரும்ப திரும்ப பிறக்க நேரிடுகிறது. அவர் 'மும்மணிகள்' (மூன்றுரத்தினம்) எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தை என்பவைகளை போதித்தார். மகாவீரர், அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இது சமண மதத்தின் முக்கியமான கொள்கையாக அகிம்சை விளங்கியது. சமணர்கள் தங்கள் வாயை ஒரு சிறு துணியால் மூடிக்கொண்டு, சிறு உயிரினங்கள் கூட கொல்லப்படுவதை தடுத்தனர். எந்த ஒரு செடி, மரத்தையும் கூட துன்புறுத்தாமல் அக்கறை காட்டினர்; மனி தன், பறவை மற்றும் விலங்குகளுக்குக் கூட துன்பம் நேராமல் காத்தனர். யாக காலங்களில் விலங்குகள் உயிர்பலிதருவது இவர்களொள்கைக்கு எதிரானது.

மகாவீரர் சாதிமுறையை ஏற்காமல் அனைத்து மனிதரும் சமம் என்பதைப் போதித்தார். மனிதன் எங்கு பிறந்தாலும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டு தூயவாழ்க்கை செய்ய வேண்டும் என்பதை வெளியிட விரும்புகிறார்கள். இவர்கள் தனது வயதில் சுமார் 72 வருடங்களில் தனது வயதில் ராஜகிருகத்தின் அருகிலுள்ள பவுபுரி என்னுமிடத்தில் உயிர்நித்தார்.

நடத்துபவர்களேயானால் வாழ்க்கைச் சக்கரம், இறப்பு, மறுபிறப்பு போன்றவற்றில் இருந்து விமோசனம் பெற்றுமுடியும் என்பதை வலியறுத்தினார். வர்ணம் அல்லது சாதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மனி தர்களிடையே வேற்றுமையை உண்டாக்கக்கூடாது என்று அவரை பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சமணம் பின்வரும் நெறிமுறைகளை இல்லறத்தார் பின்பற்ற போதித்தது

மோக்ஷா அல்லது நிர்வாணம் என்ற நிலை (முக்தி) அடைய கீழ்கண்ட மூன்று ரத்தினங்கள் அல்லது மும்மணிகளை பின்பற்றுவதின் மூலம் முடியும்.

1. நன்னம்பிக்கை

2. நல்லறிவு

3. நன்னடத்தை

மகாவீரர் போதித்த நன்னடத்தை நெறி ஐந்து பிரிவுகளுடையது அவை

1. உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

2. பொய் பேசாமல் இருப்பது

3. (திருடாமை) களவு செய்யாமை

4. உடைமை தவிர்த்தல்

5. பிரம்மச்சிரியம் கடைபிடிப்பது

மகாவீரரின் மறைவுக்குப் பிறகு, சமணர்கள் இருபெரும் பிரிவுகளாக பிரிந்தனர். மகாவீரரின் கடினமான கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள் ஆடைகளை துறந்தவர்கள் திகம்பரர்கள் என்று கூறப்பட்டனர். மற்றவர்கள் பார்சவநாதுரின் எளிதான கொள்கைகளை பின்பற்றி வெள்ளை ஆடையை அணிந்தவர்கள் ஸ்வேதம்பரர்கள் என்றழைக்கப்பட்டனர். சமணர்கள் மக்களிடையே அவரவர் மொழிகளிலேயே தங்கள் பிரச்சாரங்களை பரப்பினர். அவர்களால் பிரதேச மொழிகள் மகதி, கன்னடம் போன்றவை செழுமை அடைந்தன. குறிப்பாக தமிழ்மொழியில் சங்ககால சங்கத்திற்கு பிறப்பட்ட கால இலக்கியங்களுக்கு சிறந்த அளிப்புகளைத் தந்துள்ளனர். சங்கத்தின் பெரும்பாலான

அறநூல்கள், சிலப்பதிகாரம், ஜங்குறுங்காப்பியங்கள், இலக்கணநூலான யாப்பெருங்கலம் போன்ற நூல்கள் சமண ஆசிரியர்களால் எழுதப்பட்டது.

சமண மதம், மக்களுடைய சமூக, அரசியல், மத வாழ்க்கையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலக்கியம், கலாச்சார துறைகளும் சமண மதத்தால் ஏற்றம் பெற்றன. அங்கங்கள் உபஅங்கங்கள், கல்பசாஸ்திரம் போன்றவை தலைச்சிறந்த சமண சமய இலக்கியங்களாகும்.

சந்திரகுப்த மௌரியர் மற்றும் கலிங்கமன்னன் காரவேலர் சமணமதத்தை தழுவினார். தக்காணத்தில் ராஜ்டரகூடர்கள் காஞ்சி மகேந்திரவர்ம் பல்லவ மன்னன் ஆகியோர் சமணத்தை ஆதரித்தனர்.

சமணர்கள், கிர்நார், அபுமலை, காஞ்சிபுரம், சித்தனவாசல் மற்றும் கழுகுமலை போன்ற பல இடங்களில் அழகிய கோவில்களை அமைத்துள்ளனர்.

புத்தமதம்

புத்தமதத்தை தோற்றுவித்தவர் சித்தார்த்தர். இவரது தந்தை சுத்தோதனர், தலைமை சாக்கிய குலத்தலைவர், இவரது அன்னை மாயா இவர் கி.மு.567-ல் நேபாளத்தின் தெராய் என்ற பகுதியில் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இருந்தது. இவர் யசோதரை என்ற இளவரசியை மண்து இராகுலன் என்ற ஆண்மகனைப் பெற்றார். இவருக்கு ஆடம்பர சுக போக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. பசி, பிணி, மூப்பு, இறப்பு மக்களை வாட்டி வதைப்பதைக் கண்டு மனதுருகினார்.

மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பம் சித்தார்த்தரை ஆழமாக பாதித்தது. இப்பிடியில் இருந்து மனித இனத்தை மீட்க, வழிகாண முற்பட்டார். இவர் தனது 29-ம் வயதில் மனைவி யசோதரையையும், மகன் இராகுலனையும் விட்டு வெளியேறி ஒவ்வொரு இடமாய் சுற்றித்திரிந்தார். இந்நிகழ்வை பெரும்துறவு எனப்படுகிறது.

கௌதமர் தொடர்ந்து ஆறாண்டுகள் அலைந்து, திரிந்து துறவியாய் இருந்து கடும்தவம் புரிந்து, பிராமணர்களோடும், துறவிகளோடும் கலந்துரையாடல் செய்தார். அவர்களது சமய போதனைகள் அவருக்கு திருப்தி அளிக்க வில்லை. எனவே உண்மையை கண்டுபிடிக்க அவர் பல்வேறு வகையில் கடும் தவம் புரிந்து, தன்னையே வருத்திக் கொண்டார். இறுதியில் எல்லாவற்றையும் விடுத்து நிரஞ்சனா ஆற்றின் கரையோரம் உள்ள உருவெலா என்ற கிராமத்தில் உள்ள அரசுமரத்திடியில் (போதிமரம்) அமர்ந்து தியானம் செய்தார்.



புத்தர்

தொடர்ந்து தியானம் மேற்கொண்டு, 49வது நாளில் மெய்யறிவை பெற்றார். அதன்பிறகு புத்தர் (மெய்யறிவு பெற்றவர்) என்றழைக்கப்பட்டார். அவர் மெய்யறிவு பெற்ற இடம் புத்தகயா என்று பெயர் பெற்றது. அவர் மெய்யறிவைப் பெற்ற பின்னர் வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத் என்னு மிடத் திலு எள்ள மான்பூங்காவில் தனது முதல் சமய சொற்பொழிவை நிகழ்த்தினார். இவரது முதல் சொற் பொழிவு தர்மசக்கரச் சூழ்சியின் தொடக்கம்) என்று சிறப்பிக்கப்படுகிறது.

கபிலவஸ்து, மகதம் மற்றும் கோசலத்தை சார்ந்த அரசு குடும்பங்கள்

பெளத்த மத்திற்கு ஈர்க்கப்பட்டனர். கி.மு.487-ல் தனது எண்பதாவது வயதில் குசிநகரம் என்ற இடத்தில் இயற்கை எப்தினார்.

புத்தரின் போதனைகள்

கடவுளை, படைப்பவர் அல்லது விதியைப் படைப்பவர் என்பதில் புத்தருக்கு உடன்பாடு இல்லை. இவர் அனாத்மவாதா (ஆத்மா இல்லை) மற்றும் அனித்யா வாதா (எதுவும் நிரந்தரம் இல்லை மற்றும் எல்லா மாற்றத்திற்கு உரியது) என்பதைப் போதித்தார். வேதம் மற்றும் யாகங்கள் என்பதை உன்னத மானவை, புனிதமானவை என்பதை மறுத்தார். சாதிமுறையை நிராகரித்தார். மனிதன் தான் தன் விதியை உருவாக்குகிறான் என்பதை வலியுறுத்தினார்.

சாரநாத்தில் புத்தர் நிகழ்த்திய முதல் சமய சொற் பொழி வு அவரது சித்தாந்தங்களை கொண்டிருந்தது. அவரது பொத னை கள் மிகவும் எளிமையானதாகவும் சமஸ்கிருதத்தை பயன்படுத்தாமல் மக்கள் புரிந்து கொள்ளும் மொழியான பிராகிருதம் மற்றும் பாலி மொழியில் இருந்தது. அவரது போதனைகளின் சாராம்சம் நான்கு சிறந்த உண்மைகள் மற்றும் ‘அட்சீலம்’ என்ற ‘எண்வழிப்பாதையில்’ அடங்கியுள்ளது.

நான்கு சிறந்த உண்மைகள்

1. உலகம் துன்பத்தால் நிறைந்தது.
2. எல்லா துன்பங்களுக்கும் காரணமுண்டு. ஆசை, அறியாமை, பற்று துன்பத்திற்கான காரணங்கள் ஆகும்.
3. இத்தகைய துன்பங்களை ஒழிக்க வேண்டுமென்றால் அதன் காரணத்தை அழிக்க வேண்டும். அதாவது ஆசை ஒழிக்கப்பட வேண்டும்.
4. ஆசையை நீக்க ஒருவர் நேரிய வழியை பின்பற்ற வேண்டும்.

அவை ‘எண்வழிப்பாதை’ (அட்சீலம்). அது மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த பாதை சடங்குகளையும், தன்னையே வருத்திக்கொள்ளும் தவம் என்ற

இரண்டையும் தவிர்ப்பதால், அதற்கு நடுவழி (மத்தியமிகா மார்கா வழி) அல்லது பொன்வழி என்று பெயர். ஆசை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அட்சீலம் என்ற எட்டு நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.

எட்டு நன்னெறிபாதை கீழ்வருவனவற்றை கொண்டது

நன்னம்பிக்கை, நற்சிந்தை, நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கைமுறை, நன்முயற்சி, நல் சிந்தனைக் குவிப்பு (தியானம்) மற்றும் நல் நினைவு.

இந்த எட்டு நன்னெறி பாதை, மிகுந்த துறவு நிலைக்கும், சுய இன்பத்திற்கும் நடுவே உள்ள வழியாகும். ‘நீர்வாணம்’ மனித வாழ்க்கையின் முக்கியமான நோக்கம் என புத்தர் போதித்தார். ஆசையை அழிப்பதினால், ஒருவன் ‘நீர்வாணம்’ அடைய முடியும். வழிபாடுகள் மற்றும் தியாகங்கள் ஆசையை விட்டொழிக்க முடியாது. அவர் தனிமனிதனின் ஒழுக்க வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

கர்மா கொள்கைபடி, நிகழ்காலம் கடந்த கால செய்கைகளால் உறுதி செய்யப்படுகிறது. மனிதனின் நிலை அவன் சொந்த செயல்களைச் சார்ந்திருக்கிறது. அவனுடைய செயல் அல்லது கர்மா அவன் துன்பங்களுக்கு பொறுப்பாகின்றது. அவன் செயல் அவனது செய்கைகள் ஒழுக்கத்தின் அடிப்படையில் இருந்தால் முக்தியை அடையமுடியும். வெளிப்புற சக்தியோ, கடவுளோ அல்லது சடங்குகளோ முக்தியை கொடுக்காது. அதனால் மனிதன் தன் சொந்த விதி களை தானே உருவாக்குகிறான்.

புத்தர் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை. அவர் தனிமனிதனைப் பற்றியும் அவனது காரியங்கள் பற்றி யூமே அதிக அக்கறையோடு இருந்தார். புத்த மதம் ஆத்மா இருப்பதையே நம்பவில்லை. அன்பை பற்றி யூண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அன்பை அகிம்சை (குன்பறுத்தாமை) வழியில் எல்லா

உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியறுத்தினார்.

புத்தர் அனைவரும் சமம் என்பதை போதித்தார். சாதிமுறையில் நம்பிக்கை இல்லை. அவரது சமத்துவ கொள்கைகளில் ஒதுக்கப்பட்ட சமூகம் ஈர்க்கப்பட்டது. பிராமணர்களது ஆதிக்கத்தை அவர்களிர் தார் அவர்கள் அதிக்கத்தை அவர்கள் நம்பிக்கையை விட காரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

சடங்குகள் மற்றும் பலிகள் குறிப்பாக விலங்குகள் பலியிடுதலை புத்தர் சாடினார். அவர் வேதங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், எதையும் ஆய்ந்தறிந்து உணர்ந்திட வேண்டும் என்றார்.

புத்தர் நன் னெறி களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் தனது சீடர்கள் உண்மையும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்வை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். துன்புறுத்தாமை, (இன்னா செய்யாமை) மற்றும் தவறான பழக்கங்களில் ஈடுபடாமை போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். புத்தர் தனது குறிக்கோள்களை பரப்பவும், மக்களுக்கு சௌகரை செய்யவும் சங்கத்தை ஏற்படுத்தினார். கெளதம் புத்தரின் காலத்தில் அவரது சங்கம் மிக வேகமாக முன்னேற்றம் அடைந்தது. கனிஷ்கர் ஆட்சியில் நடைபெற்ற நான்காம் புத்தசமய மாநாட்டில், சங்கம் மகாயானம், ஹ்ரீணயானம் என இரண்டாக பிளவுபட்டது.

புத்தர் மற்றும் கன்பூசியஸ் போதனைகளில் இரண்டு கருத்துக்கள் ஒத்திருந்தது. அவை சாந்தம் (அமைதி) மற்றும் பகுத்தறிவு. அவர்களது தத்துவங்களும் கோட்பாடுகளும் கடவுளை மையமாக கொண்டதன்று. அவர்கள் நம்பிக்கையை விட காரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

புத்தரின் திருமறை, பீடகங்கள் என்றழைக்கப்படுகிறது. இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சுத்த, வினாய, மற்றும் அபிதம்மீட்கம் ஆகும்.

இத்தகைய தத்துவமற்றும் அறிவார்ந்த விழிப்புணர்ச்சியினால், அன்றைய சமூகமற்றும் அரசியல் நிலைமைகள் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தத்துவமேதகள் மக்களை அவர்களது குறுகிய கண்ணேணாட்டத்தில் இருந்து விடுவித்து அவர்களை உலகளாவிய விசாலப் பார்வை உடையவர்களாக மாற்றியது. ஒரு மேம்பட்ட சமூக அமைப்புமற்றும் மனிதாபிமானமுள்ள நிர்வாகமே மக்கள் மற்றும் அரசர்களது (இளவரசர்கள்) குறிக்கோள்களாக அங்கீகரிக்கப்பட்டது. வேள்விகளுக்கு பதிலாக நன்னெறிகள் வலியறுத்தப்பட்டன. பகுத்தறிவிற்கு இசைந்த இந்தத் தத்துவங்கள் தனிமனித மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு ஒரு மேம்பட்ட நோக்கத்தை தந்தன. இத்தகைய வளர்ச்சி, மனித குல வரலாற்றில் முற்போக்கான மற்றொரு திருப்புமுனையாகும்.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. அறிவார்ந்த எழுச்சியைக் கண்டநூற்றாண்டு.

அ) 5 ஆம் நூற்றாண்டு	ஆ) 6 ஆம் நூற்றாண்டு
இ) 7 ஆம் நூற்றாண்டு	ஈ) 8 ஆம் நூற்றாண்டு
2. கன்பூசியஸ்-தத்துவம் சீனர்களின் மனதில் _____ ஆண்டுகளுக்கு முன் செல்வாக்கு பெற்றது.

அ) 1000	ஆ) 2000	இ) 3000	ஈ) 4000
---------	---------	---------	---------

3. ஜோராஸ்டிரி சமயத்தைத் தோற்றுவித்தவர்.
 அ) ஜோராஸ்டார் ஆ) புத்தர் இ) மகாவீரர் ஈ) கண்பூசியஸ்
4. 23 ஆவது தீர்த்தங்கரர் _____.
 அ) ரிஷபர் ஆ) பார்சவநாதர் இ) மகாவீரர் ஈ) புத்தர்
5. புத்தர் ஞான ஒளி பெற்ற இடம்.
 அ) சாரநாத் ஆ) புத்தகயா இ) சாஞ்சி ஈ) கபிலவஸ்து

ஆ. பொருத்துக.

- | | |
|--------------------|---|
| 1. ஜோராஸ்டிரியம் | புத்தர் |
| 2. ஜீனா | மகாவீரர் |
| 3. யசோதரை | பௌத்தம் |
| 4. திரிரத்தினங்கள் | போதிமரம் |
| 5. சங்கம் | ராஜகிரகம்
மஸ்தா
புலன்களை வென்றவர் |

இ. தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்டுள்ள அளவத்து விளாக்களுக்கும் விடையளி.

1. ஜோராஸ்டிரி சமயம்
 அ) ஜோராஸ்டிரி சமயத்தை தோற்றுவித்தவர் யார் ?
 ஆ) ஜோராஸ்டிரி சமயத்தின் மையக்கருத்து யாது ?
 இ) ஜோராஸ்டிரி சமயத்தின் சமய வழிபாடு எதைச் சார்ந்தது ?
 ஈ) சமய நடவடிக்கைகள் எம்முறையில் பின்பற்றப்பட்டன ?
2. சமணம்
 அ) சமணசமயத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர் ?
 ஆ) முதல் தீர்த்தங்கரர் யார் ?
 இ) கடைசி தீர்த்தங்கரரின் பெயர் என்ன ?
 ஈ) நான்கு ஒழுக்கநெறிகளை தனது சீடர்களுக்கு போதித்தவர் யார் ?
3. மகாவீரர்
 அ) மகாவீரரின் இயற்பெயர் என்ன ?
 ஆ) மகாவீரர் எங்கே பிறந்தார் ?
 இ) மகாவீரரின் மனைவியின் பெயர் என்ன ?
 ஈ) மகாவீரர் எத்தனை ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார் ?

4. புத்தர்

- அ) புத்தசமயத்தை தோற்றுவித்தவர் யார் ?
- ஆ) புத்தரின் இயற்பெயர் என்ன ?
- இ) புத்தரின் மனைவியின் பெயர் என்ன ?
- ஈ) புத்தர் தமது முதல் சொற்பொழிவை எங்கே நிகழ்த்தினார் ?

ஈ. சுருக்கமான விடையளி.

1. கி.மு. 6-ம் நூற்றாண்டினை விழிப்புணர்வு நூற்றாண்டு என்று ஏன் அழைக்கப்பட்டது ?
2. மஸ்தா பற்றி சிறுகுறிப்பு வரைக.
3. மகாவீரர் தனது சீடர்களுக்கு போதித்த நான்கு போதனைகள் யாவை ?
4. பீடகங்கள் பற்றி எழுது.
5. எந்த மாநாட்டில் சங்கம் இரண்டு பிரிவாகப் பிரிந்தது ?

உ. விரிவான விடையளி.

1. கண்பூசியஸ் பற்றி விவரி.
2. ஜோராஸ்டிய சமயத்தின் முக்கியத்துவம் யாது ?
3. மகாவீரான் போதனைகள் யாவை ?
4. மகாவீரர் போதித்த நன்னடத்தை நெறிகள் யாவை ?
5. புத்தரின் எண்வழி மார்க்கம் பற்றி விளக்கு.

3. இடைக்காலம்

இடைக்கால ஜோப்பா

ஜோப்பிய வரலாற்றில் கி.பி 600 முதல் கி.பி.1500 வரை இடைக்காலம் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளில் ஒரே நேரத்தில் இக்காலம் துவங்கவில்லை. இடைக்கால வரலாறு இரண்டு பிரிவுகளாக வரலாற்று வல்லுநர்கள் பிரிக்கிறார்கள். ரோமானிய பேரரச வீழ்ச்சியிலிருந்து கி.பி.1000 வரை இடைக்காலத்தின் முற்பகுதி என்றும், கி.பி.1000 முதல் கி.பி.1500 வரை இடைக்காலத்தின் பிற்பகுதி என்றும் குறிப்பிடப்படுகின்றன. இடைக்காலம் ரோமானியப் பேரரச வீழ்ச்சியிலிருந்து துவங்குகிறது. இடைக்கால ஜோப்பா இருண்ட காலமாகக் கருதப்பட்டது. ஏனெனில் குழப்பங்களும் புதிய சமுதாய தோற்றமும் எங்கும் இருந்தது. மைய அரசின் அதிகாரங்கள் பலவீனமடைய மக்கள் மீது நிலமானியப் பிரபுக்கள் அதிக ஆதிக்கம் செலுத்தினார். புதிதாகத் தோன்றிய இஸ்லாமிய சமயம் உலக நாடுகளினை உருவாக்கியது.

இடைக்கால ஜோப்பிய வரலாற்றில் அரசியல் ரீதியாக நோக்கும்போது கிழக்கு ரோமானியப் பேரரச அல்லது பைசான்டியப் பேரரச, கான்ஸ்டாண்டிநோபினை தலைநகரமாகக் கொண்டு உருவாகியது. இப்பேரரச கி.பி.1400 வரை கிழக்கு ஜோப்பா முழுமையையும் ஆட்சி செய்தது. ரோமானிய வீரர்கள், வீரத்திலும், வெற்றியிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார். இவர்களின் திறமையாலும், அறிவினாலும் சிறந்த ஆட்சியாளர்கள் தோன்றினார். ரோமப் பேரரச வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி.800-ல் பேரரசர் சார்லமேன் தனது பேரரசை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் ஒரு பகுதியில் ஏற்படுத்தினார். இவரது மறைவிற்குப் பின் கி.பி.1000-ல் புனித ரோமப் பேரரசு உருவாகியது. இவ்வாறு கி.பி.14 ஆம் நூற்றாண்டு இறுதியில்

ஜோப்பிய அரசியல் வரைபடத்தில், பல்வேறு ஆட்சியாளர்களால் ஜோப்பாவில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில் மாற்றங்கள் நடந்தது.



கான்ஸ்டாண்டன் |

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை. அதுபோல ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் திடீரன்று ஏற்படவில்லை. நீண்டகாலமாகவே மூன்று நூற்றாண்டுகளாகவே வீழ்ச்சியற ஆரம்பித்தது எனலாம். கி.பி.180 ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரரசர் மார்க்கஸ் அரோல்யஸின் மறைவு ரோமப் பேரரசுக்கு ஒரு திருப்பு முனையாகும். நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்தது. பேரரசின் வீழ்ச்சி இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு துவங்கியது. கி.பி.476-ல் ரோமப் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடையும் டயோக்லிஷியன் (கி.பி 284 முதல் 305 வரை) பேரரசர் முதலாம் கான்ஸ்டாண்டன்

(கி.பி.306–337) மற்றும் மாபெரும் முதலாம் தியோடோசிஸ் (கி.பி.378–395) போன்ற திறமையான பேரரசர்களும் ஆட்சி செய்தனர்.

ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

சீசரின் வலிமையான ரோமானியப் பேரரசின் வீழ்ச்சி இயற்கையாக காலத்தால் ஏற்பட்டது. சூறாவளி, பூகம்பம், தீ, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நாட்டை அழித்தது. செல்வச் செழிப்பால் நாட்டில் நன்னடத்தையின்றி ஒழுக்கக் கேடுகள் விளைந்தன. ரோமானியர்கள் தங்கள் பழமை வாய்ந்த பண்புகளான ஒழுக்கம், அரசுக்கு கட்டுப்படும் கடமை போன்ற நல்லெலாழுக் கங்களை இழந்தனர். திருச்சபையின் வளர்ச்சி ரோமானியப் பேரரசில் ஒரு பேரரசாக உருவாக்கியது. கொள்கையிலும், நம்பிக்கையிலும், திருச்சபை, அரசுக்கு எதிராக இயங்கியது. ரோமப் பேரரசின் அரசியல் செயல்களும் அரசியலமைப்புடன் ஆட்சிக்கு ஏற்றவாறு இல்லை. ஊழலும், ஆடம்பர வாழ்வும் நிலைமைகளை மேலும் சீரழித்தது. மிகப்பெரிய பரந்த பேரரசை கட்டுப்படுத்த இயலவில்லை. ரோமர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட காலனி நாடுகளை சரியாக நடத்தவில்லை. ஒரே சீரான ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த இயலாத பலவீனமான நிலையினால் அடிக்கடி போர்கள் ஏற்பட்டு வீழ்ச்சியடைந்தது.

ரோமப் பேரரசின் வீழ்ச்சி

ரோமப் பேரரசு வர்த்தகத்திலும், தொழிலிலும் வளர்ச்சி அடைந்திருந்தது. காலனி நாடுகளின் முதலீடுகள் தவறான முறையில் சுரண்டப்பட்டது. ரோமானியர்கள் கடினமாக உழைக்காமல், அடிமைகளைக் கொண்டு வேலை வாங்குவதையும், போரிடுவதையும் விரும்பினர். ரோமப் பேரரசு, கொள்கையில் குடியரசு ஆட்சியை பின்பற்றினர். ஆனால் நடைமுறையில் மன்னர் ஆட்சியாக இருந்தது. மக்கள் மதிப்புள்ள தங்களின் பேச்சுரிமை சுதந்திரத்தை இழுந்தனர். சென்ட் மற்றும்

சென்டிருந்தது. எதேச்சதிக்காரர்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்களின் உதவியாளர்களாக சென்ட் இயங்கியதால் சமுதாயத்தில் குழப்பங்கள் ஏற்பட்டது. மக்களுக்கும் ஆட்சி செய்வோர்களிடம் பலவேறு அதிருப்தியான எண்ணங்கள் இருந்ததால் ரோமப் பேரரசு அழியக் காரணமாக இருந்தது.

ரோமப் பேரரசில் மன்னருக்குப் பிறகு அவரது வாரிசுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சட்டங்கள் இல்லை. எனவே உள்நாட்டு குழப்பங்கள், பல குழுக்களின் அமைப்பு, அலிசன் நடவடிக்கை, பேரரசை பலவீன மடையச் செய்தது. இவ்வாறு பாந்தப் பேரரசு, அடிக்கடி ஏற்பட்ட உள்நாட்டு போர்களாலும், ரோமானியர்களின் ஆடம்பர வாழ்வு, ரோமப் பேரரசர்களின் ஆட்சிமுறை, குழப்பமான சமுதாய சூழ்நிலை, அதிக வரி, காட்டு மிராண்டிகளின் படையெடுப்பு ஆகியவை ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

முரட்டுக் கூட்டத்தினரின் படையெடுப்பு

ரோமப் பேரரசு வீழ்ச்சியடைகின்ற காலங்களில் காட்டு மிராண்டிகள் எனப்படும் முரட்டுக் கூட்டத்தினரின் படையெடுப்பு அதிர்ச்சி சீழீட்டும் நிகழ்ச்சியாக இருந்ததால் பேரரசு சிதறியது. கொத்துகள், ஹூனர்கள் மற்றும் வாண்டல்கள் என்ற முரட்டுக் கூட்டத்தினர் பெருமளவில் நாட்டில் நுழைந்து அவ்வப்போது பேரரசைத் தாக்கினர். அவர்களின் குறிக்கோள் வெற்றி பெற்ற பிரதேசங்களில் வாழும் மக்களிடம் கொள்ளையடிப்பதாகும். தேசப்பற்று இல்லாத முரட்டுக் கூட்டத்தை சேர்ந்த படையினர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரசருக்கு எதிராக புரட்சி செய்வார்கள். இவ்வாறு முரட்டுக் கூட்டத்தினரின் தாக்குதல், உள்நாட்டு அமைதியை சீர்க்கலைத்த நிலையில் அரசர் மக்களிடம் வரி வசூலிப்பதை தவறவிட்டார். மக்களும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தனர். இத்தகைய இக்கட்டான

சூழ்நிலையில் மன்னர், பிரபுக்கள், மக்கள் புதிய முறையான நிலமானிய முறையை பாதுகாப்பு, உரிமை, சட்டம் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொண்டனர்.

நிலமானிய முறை

இடைக்காலத்தில் நிலமானிய முறை மிக முக்கியமானது. ‘நிலமானியம்’ என்ற வார்த்தை **Feud or Fief** என்ற லத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. நிலங்களை மானியங்களாக (கொடையாக) பிரித்து இராணுவ உதவி பெறுவதற்கு அளிக்கப்படுவதாகும். இம்முறை முக்கியமான வேளாண்மை முறையை சார்ந்ததாகும். மக்கள் அல்லது குடியானவர்கள் இவ்வாறு பெறப்படும் நிலங்களுக்கு பிரபுக்களிடம் ஊதியம் இன்றி நிலங்களில் உழைத்து வரும் பலனில் ஒரு சிறு பகுதியை வாடகையாகவோ அல்லது வரியாகவோ கொடுப்பார்கள்.



நிலமானிய முறையின் சிறப்புகள்

நிலமானிய முறை என்பது ஒரு சமுதாய அமைப்பாகவும், நிர்வாகாகவும் நிலவடைமையாளர்களை சார்ந்தும் இருந்தது. இதன்படி எல்லா நிலங்களும் அரசருக்கு சொந்தம். அரசர் தனது அரசை பல மாண்யங்களாகப் பிரித்து ஒவ்வொன்றை ஒரு பிரபுக்களுக்கு ராணுவப் பணிக்கும், மற்றப் பணிக்கும் வழங்குவார். இதேபோல பிஷப்புக்கும் மற்ற குருக்களுக்கும் நிலமானிய முறைப்படி நிலங்கள் வழங்கப்பட்டது. இதற்கு பதிலாக அரசர் தனக்கு நெருக்கடி (அல்லது) ஆபத்து

எற்படும் காலங்களில் இவர்களின் உதவியைப் பெறுவார். எனவே நிலமானிய முறை அரசியல் முறையில் அமைந்தது. மானியதாரர் கள் நிலங்களை பலப்பகுதிகளாகப் பிரித்து பாரன்களுக்கும் (சிறு நில உடமையாளர்கள்) பாரன்கள் மனோர்களுக்கும் (விவசாயிகளுக்கும்) வழங்குவார்கள். இவ்வாறு நிலமானிய முறையில் நிலமானியதாரர், பாரன்கள் மற்றும் மனோர் என்மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

நிலமானிய முறையின் நன்மைகள்

நிலமானிய முறை மக்களை குழப்பத்திலிருந்து காப்பாற்றும் நிறுவன அமைப்பாக இருந்தது. இடைக்கால சமுதாயத்தில் அமைதி, பாதுகாப்பு, ஒழுங்கைக் கொண்டுவந்தது. ஒரே இடத்தில் குவிந்திருக்கும் அதிகாரமாகயில்லாமல் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் புதிய அரசியல் வளர்ச்சியான பாராளுமன்ற ஐநாட்யகம் பின்வரும் நூற்றாண்டுகளில் தோன்ற வழி வகுத்தது. ஆட்சி செய்வோர் படைகளில் பணியாற்றுவார், நிலமானிய உடமையாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இராணுவமற்றும் வேளாண்மை கடமைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒருமித்த நிலமானிய பொருளாதார முறை ஐரோப்பாவை குழப்பமான நிலையிலிருந்து காப்பாற்றியது. நெட்டு என்ற போர் வீரார்களின் திறமை, வீரம், மக்களிடையே தியாக உணர்வையும், பக்தியையும் ஊக்குவித்தது.

நிலமானிய முறையின் தீமைகள்

நிலமானிய முறை நன்மை, தீமை கலந்த வரமல்ல அது பாரன்களின் ஆதிக்கத்தைக் கொண்டுவந்தது. பிரபுக்களிடையே ஏற்பட்ட பொறுமை மன்னருக்கும் பிரபுக்களிடையேயும் ஏற்பட்ட சந்தேகம் உள்ளூர் நிலமானியதாரர்களை ஊக்குவித்தது. மன்னர் எதற்கும் நிலமானியதாரர்களின் படை உதவிக்காகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. காலப் போக்கில், நிலமானிய உடமையாளர்களாக மாறிய திருச்சபையின் ஆதிக்கம்

போப்பாண்டவர்களுக்கும், மன்னர்களுக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கியது.

நிலமானிய முறை நிலையான தேசிய அரசைக் கொண்டு வருவதற்கு எதிராக அமைந்தது. நிலமானிய பிரபுக்கள் மக்களின் மீது கடுமையாக ஆதிக்கம் செலுத்தினார். இவர்கள் மேலும் அரசரிடமே அல்லது சக பிரபுக்களிடமே போடிடுக் கொண்டிருந்தனர். பேரரசில் ஒரே மாதிரியான போர் பயிற்சி நாட்டின் படைகளுக்கு கொடுக்கப்படவில்லை. மானியத்திற்கு மானியம் பல வகையான முறையும், நீதியும் பின்பற்றப்பட்டது. ஏழை பணக்காரன் என இருவகையான சமுதாயம் தோன்றியது. இதனால் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். திருச்சபை மிகப் பெரிய நிலமானிய அமைப்பாக மாறியது. இவ்வாறு நிலமானிய முறை மன்னருக்கும் திருச்சபைக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியது.

நிலமானிய முறை சமுதாயத்தில் வசதியுள்ளோர், வசதியற்றோர் என்ற நிலையை உருவாக்கி சீர்ப்பித்தது. கல்வி வளர்ச்சியும், கல்வி கற்றல் வளர்ச்சியும் முழு அளவில் செயல்படவில்லை. நீதி கேளிக்கூத்தாகியது.

நிலமானிய வீழ்ச்சி

12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே நிலமானியம் என்ற சமுதாய அமைப்பிலும், 13 ஆம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பிலும் இவ்வீழ்ச்சி துவங்கியது. பூர்ஷீவாக்கள் எனப்பட்ட நடுத்தர வர்க்கமும், ஏகாதிபத்திய ஆட்சியும் அரசியலில் மதிப்பீடுகளை மாற்றியது. ஜிரோப்பாவின் பலபகுதிகளில் தோன்றிய இந்த நிறுவனங்கள் நிலமானிய முறையை அழித்தது. சிலுவைப் போரும், துப்பாக்கி மருந்து அல்லது வெடி மருந்து கண்டுப்பிடிப்பும் நிலமானிய முறைக்கு முற்றுப்பளிவைத்தது.

இக்காலக்கட்டத்தில் மத நம்பிக்கைக்கும், ஆட்சியாளருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் மத

நம்பிக்கையினர் வெற்றிப் பெற்றனர். இந்த நம்பிக்கைக் காலம் அறிந்து அல்லது புரிந்து விளக்கம் பெறும் காலமாகியது. நிலமானிய சட்டத்திற்கு எதிராக ரோமானிய புதுப்பிக்கப்பட்டச் சட்டங்களின் மேம்பட்டத் தன்மை புரிந்துகொள்ளப்பட்டது.

போப்பாண்டவர்ஸமூகசி

கான்ஸ்டன்டைன் மன்னர் காலத்திலிருந்து ரோமானிய பேரரசர்கள் திருச்சபையையும் கிறித்தவர்களையும் ஆதரிக்கத்தொடங்கினர். 6 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவர் திருச்சபைக்கும், ஆட்சி செய்யும் பேரரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் தலைவராவார். சில நேரங்களில் அரசர்களை விட மிக்க அதிகாரம் உள்ளவராக போப் விளங்கினார். எனவே ஜிரோப்பாவில் போப்பாண்டவர், அரசர்கள் என இரட்டை தலைமை முறை ஏற்பட்டது. பின் இதுவே அரசுக்கும், திருச்சபைக்கும் ஜிரோத்ததை வளர்த்தது. போப்பாண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகக் கருதப்பட்டார். திருச்சபைகளில் உயர்ந்த அதிகாரம் உடையவராய், அரசருக்கும் மேலான வராக வும் இருந்தார். அரசர்களுக்கு வழிக்காட்டுவதும் ஆணைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். கிறித்தவர்களின் சேவை பணி களின் மூலம் போப்பாண்டவரின் அதிகாரம் தலைமையாகியது. போப்பின் உண்ணத் தன்மைக்கு மடாலயங்கள் முக்கியமாக செயல்பட்டது. துறவிகளின் வாழ்க்கையும், மடாலயங்களின் கல்விப் பணியும் மக்களை கவர்ந்தது. குறிப்பிடத்தக்க பங்கையும் இது செயலாக்கியது.

போப்பாட்சியின் விளைவு

மக்களிடையே இறைபகுதியும், ஏழைக்கும், எளியவர்க்கும் உதவும் கருணை மனப்பான்மையும் சமுதாயத்தில் தோன்றி யது. ஒழுக்கம் நன்னடத்தைகளுக்கு அழுத்தம் தரப்பட்டது. அழகிய ஆலயங்கள் தோன்றின. சமயப் பாடல்கள் (பாமாலை)

கொள்கைகள் இலக்கியத் தின்கருப்பொருளாகியது. போப்பாண்டவர் ஆட்சியில் இறைவன் முன் ஏழை, பணக்காரன் இருவரும் சமம் என்பதால் சமத்துவ உணர்வு வளர்ந்தது. போப் ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் மூலம் அறிவு வளர்ச்சிப் பெற்றது. தற்போதைய தலைமுறை வளர்ச்சியடைய வழி வகுத்தது.

புளித் ரோம பேரரசு

ரோம பேரரசு என்பது திருச்சபையுடன் அரசர் ஒருங்கிணைத்து ரோம பேரரசை உருவாக்கியது ஆகும். பண்டையக்கால ரோமப் பேரரசில் கிறித்தவ சமயத்திற்கு இடமில்லை. ஆனால் புதிய ரோமப் பேரரசில் கிறித்தவ சமயம் அரசு சமயமாக அங்கீகரிக்கப்பட்டது. ரோம அதிகாரத்தின் மைய தலைமையிடமாக இருந்தது. எனவே புதிய ரோமப் பேரரசின் நோக்கம் கிறித்தவ அரசுகளை சேகாதரத்துவத்துடன் ஒருங்கிணைப்பதாகும். பேரரசில் அரசர் போப் ஆண்டவரால் முடிகூடப்பட வேண்டும் என்று இருந்தது. பழைய ரோமப் பேரரசு வெளிப்பார்வையில் இத்தாலி முறையிலும், புதிய பேரரசு நடத்தையிலும், தன்மையிலும் கிறித்தவ முறையில் இருந்தது. அரசர் பரந்த அதிகாரம் பெற்றிருந்து அதிகாரத்தை விட்டு கொண்டு வருகிறார். போப்பாண்டவர்க்கு பேரரசர்களும், மற்ற உலகமும் சொந்தம் என்ற அதிகாரம் பெற்றார். ஜோப்பாவில் பிரிந்திருந்த பல பகுதிகளை ஒரே பேரரசாக போப்பாண்டவரும் பேரரசரும் கொண்டு வந்தனர். குடியரசு தன்மையை பலவீனப்படுத்தி பரம்பரை முறையை பலப்படுத்தியது. புதிய ரோமானிய பேரரசு நிலமானிய பிரபுக்களையும், நிலமானிய தன்மைகளையும் நக்கியது. முக்கியமாக ஜூர்மனியில் தேசிய ஒற்றுமையை கொண்டுவந்தது. மேலும் இங்கிலாந்து, பிரான்சு, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தோன்றவும் ரோமானிய பேரரசு காரணமாக இருந்தது.

நகரங்களும் பல்கலைக் கழகங்களும்

புதிய நகரங்கள் கைவினைத் தொழிலுக்கும், வாணிபத்திற்கும் மைய இடமாக இடைக்காலத்தில் தோன்றியது. ஆரம்பக் காலத்தில் நகரங்கள் சிறியவைகளாக இருந்தன. கலைத் தொழில் கலைஞர்கள் அதிகரிக்க வியாபாரம் பெரிய அளவில் வளர்ந்தது. நகரங்கள் வளர, மேற்கு ஜோப்பியர் கிழக்கு நாடுகளுடன் வாணிபம் செய்யவும், இத்தாலியின் அமைவிடம் ஏற்றதாய் இருந்ததால் அதிகமான நன்மையையும் அடைந்தது. ஜெனிவா, பிளாரன்ஸ், வியன்னா போன்ற நாடுகள் வர்த்தக மையங்களாகின. ஜெனிவா வெளிஸ் கடற்கரை நகரங்களாக அமைந்ததால் பிளாரன்ஸ், பிசா, மிலான் ஆகிய இடங்கள் வாணிப வழித்தடங்களாக அமைந்தன. ஆலந்து, ஜூர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல நகரங்கள் துறைமுகங்களாகவோ, வர்த்தக வாணிப மையங்களாகவோ வளர்ந்தன. இந்நகரங்கள் இடைக்கால ஜோப்பிய நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாகின.


கல்வி

முந்தைய இடைக்காலத்தில் திருச்சபை, மக்களுக்கு கல்வியை புகட்டியது. இலக்கியம், கணிதம், வேதாந்தம், தர்க்க சாஸ்திரம் போன்ற பாடங்களை கற்பித்தது. சில மடாலயங்கள் கல்வி கற்கும் மையங்களாயின. பல பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்தப்பட்டது.



போலக்னோ பல்கலைக்கழகம்

கிராம பேரரசும் அதன் எவ்வளைகளும்



துறவிகள் பல்கலைக் கழகங்களை ஆளுகை செய்தனர். வேதாந்தத்திற்கும், தத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வரலாறும், அறிவியலும் நிராகரிக்கப்பட்டது. புத்தகங்கள் கைகளால் எழுதப்பட்டது. சுட்டம் பயில போலக்னோ பல்கலைக்கழகம் புகழ்வாய்ந்ததாக இருந்தது. ஸ்பெயின் பல்கலைக்கழகத்தில் அராபிய மொழியும், எபிரேய மொழியும் போதிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் பல்கலைக்கழகம் போன்று இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டது. பண்ணிரெண்டாம் நாற்றாண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இஸ்லாமிய எழுச்சி

தன் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலைவன பகுதியான அரேபியா, இஸ்லாமிய சமயத்தின் பிறப்பிடமாக இடைக்காலத்தில் விளங்கியது. பல்வேறு போர் குணமுள்ள குடியினரை ஒன்றுபடுத்தி ஏற்படுத்திய முக்கியமான சமயம் இஸ்லாமிய சமயம். இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்தவர் முகம்மது நபி. இஸ்லாமிய சமயம் ஒரே கடவுள் என்ற கொள்கையை பின்பற்றி உயர்ந்த ஒழுக்கக் கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அரேபியாவில் மெக்கா, மெதினா என்ற இரு நகரங்கள் புனித யாத்திரை மையங்களாகும். இலக்கியம், அறிவியல், மருத்துவம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.



மெக்கா

இஸ்லாமியர்களின் நம்பிக்கையும், கடன் உழைப்பும் அவர்களின் வெற்றிக்குக் காரணம். எனவே பல நாடுகளை வென்று ஆட்சியை விரிவுப்படுத்தினார். இவர்களின் பண்பாடு மற்கிய கிருந்து நாட்சியும், கிழக்குப் பகுதி செல்வந்த கிறித்தவர்களுடன் இணைக்கும் பாலமாக இருந்தது. மேலும் கிறிஸ்தவ பண்பாட்டிற்கு பயமுறுத்தும் தாக்குதலாகவும் இருந்தது. அரேபியர்கள் தாங்கள் வென்ற பகுதிகளில் இஸ்லாமிய சமயத்தை பரப்பவேண்டும் என்று விரும்பினார். இஸ்லாமிய சமயம் வேகமாக பரப்பவேண்டும் என்ற ஆர்வம், அவர்களின் பேரரசு விரிவடைய காரணமாக அமைந்தது.

சிலுவைப் போர்கள் (1095 – 1444)

சிலுவைப் போர்கள் என்ற புனித போர் மேற்கு ஐரோப்பிய கிறித்தவர்களுக்கும் துருக்கிய இஸ்லாமியருக்கும் இடையே மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள புனித பூமியை மீட்க ஏற்பட்டதாகும். ஓவ்வொரு கிறித்தவர்களும் கிறித்துவின் நினைவுச் சின்னம் இருக்கக் கூடிய இடமான புனித இடத்திற்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பதை புனித கடமையாகக் கருதினர்.



சிலுவைப் போர்

ஜெருசாலேம் என்ற முக்கியமான இடத்தை கி.பி.1071ல் துருக்கியர்கள் எகிப்திய பதிமித் காலிப்பிடமிருந்து கைப்பற்றினார். கி.பி 1076 வரை காலிப்புகளின் சகிப்புத் தன்மையால்

தந்தியகால ஜூரோப்பிய நகரம்களும் வியாபார வழிகளும்

୪୮

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

37

கிறித்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை . ஆனால் 1076 ல் சகிப்புத்தன்மையில்லாத செல்ஜீக் துருக்கியர் ஜெருசலேமை கைப்பற்றினர். இவர்களின் சித்திரவதையிலிருந்தும், துண்பறுத்துதலிருந்தும் பாதுகாக்கசிலுவைப் போர்கள் நிகழ்ந்தது. போப் இரண்டாம் அர்பன் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கிறித்தவர்களை ஒன்றுப்படுத்த அழைப்புக் கொடுத்தார். வேறு பல காரணங்களும் இப்போருக்கு காரணமாக இருந்தது. மத ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களின் சமயக் கடமையை வெளிப்படுத்தினர். சிலர் கொள்ளையடிக்கவும், வழிப்பறிச் செய்யவும் தங்களின் போர்த்திறமையை வெளிப்படுத்தினர். சிலுவைக்கும், பிறைக்கும் இடையே நடந்த இந்த எட்டு சிலுவைப் போர்களில், முதல் நான்கு போர்கள் மிக முக்கியமானவையாகும்.

கிளௌர்மான்ட் மாநாடு முடிந்தபின் கிறித்தவர்கள் அனைவரும் தங்களின் ஆடைகளில் சிலுவையை சின்னமாக அணிந்தனர். இஸ்லாமியர் தங்களின் கொடிகளில் பிறையை வரைந்தனர். எனவே இந்தச் சிலுவைப் போர் “**சிலுவைக்கும் பிறைக்கும் நடந்த போர்**” எனலாம்.

முதல் சிலுவைப் போர் கி.பி.1096–கி.பி.1099

கி.பி.1096 முதல் கி.பி.1099 வரை நடைபெற்ற முதல் சிலுவைப் போர் பிரான்க் ஆதிக்கத்தின் படையெடுப்பாக இருந்தது. ஜெர்மனி அரசர் நான்காம் ஹென்றி இங்கிலாந்து அரசர் இரண்டாம் வில்லியம்,



ஜெருசலேம்

பிரான்சின் முதலாம் பிலிப் ஆகியோர் இப்போரில் பங்கேற்கவில்லை. முதல் சிலுவைப் போர் கி.பி.1096-ல் துவங்கியது. பல இன்னல்களுக்குப்பின் கிறித்தவர்கள் ஜெருசலேமை அடைந்தனர். முதல் சிலுவைப் போரில் பாலஸ் தீனம், ஆசியாமைனர் என்ற இடங்களில் இஸ்லாமியர்களை தோற்கடித்து 1099-ல் ஜெருசலேமைக் கைப்பற்றினர். காப்பிரே புல்லியன் தலைமையில் ஜெருசலேமில் புதிய தனி அரசு அமைக்கப்பட்டது. இப்பேரரசில் டிரிபோலி, இடெஸ்சா, ஆண்டியோக் என்ற நாடுகள் அடங்கும். கிறித்தவர்கள் எண்பது ஆண்டுகள் இங்கு வாழ்ந்தனர்.

இரண்டாம் சிலுவைப் போர் 1147 – 1148

இல்லாமியர்கள் நீண்டகாலம் அமைதியாகவில்லாமல் மோசுல் பகுதியின் படைத்தலைவர் ஜங்கி தலைமையின் கீழ் படையெடுத்து இடெஸ்சா பகுதியை மீண்டும் கைப்பற்றி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இடெஸ்சா இழப்பு மீண்டும் கிறித்தவர்களைப் போர் தொடுக்கத் துாண்டியது. **செயின்ட் பெர்ஸார்டு கிளௌர் வக்ஸ்** என்பவர் இரண்டாம் சிலுவைப் போரின் நாயகன். இரண்டாவது சிலுவைப் போர் பிரஞ்சு மன்னர் ஏழாம் ஹாயி ஜெர்மானிய மன்னர் மூன்றாம் கன்கார்டு ஆகியோர்களுடன் இணைந்து நடத்தினார். ஆனால் இருவரையும் தனித்தனியாக ஆசியாமைனர் பகுதியில் துருக்கியர்கள் தோற்கடிக்க, இரண்டாம் சிலுவைப் போர் தோல்வியில் முடிந்தது.

மூன்றாம் சிலுவைப் போர் கி.பி. 1189–1192

மூன்றாம் சிலுவைப் போர் அனைத்துப் போர்களிலும் பிரமிக்கதக்கப்போர் ஆகும். ஜோரோப்பிய மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெர்மனி மன்னர் பிரடரிக் பார்ப்ரோசா, பிரஞ்சு மன்னர் பிலிப் இரண்டாம் அகஸ்டஸ், இங்கிலாந்து சிங்க இதயம் என்று அழைக்கப்பட்ட முதலாம் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஆனால் இவர்களின் படைகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு

காலங்களில் தாக்கினர். பார்ப்ரோசா கி.பி.1189லும், பிலிப் மற்றும் முதலாம் ரிச்சர்ட் கி.பி.1190லும் போரைத் துவக்கினார். பிலிப், ஏசர் பகுதிக்கு முன்னேறினார். கி.பி.1191-ல் சைப்ரஸ் கைபற்றியபின் ஏசர் பகுதியை அடைந்தார். எதிர்பாரா விதமாக பிலிப் தனது சுகவீனத்தை சாக்குப் போக்கு காட்டி பிரான் குதிரும்பினார்.



முதலாம் ரிச்சர்ட்

முதலாம் ரிச்சர்ட் சலாடன் என்பவரை அர்க்கப் பெற்ற என்ற இடத்தில் தோற்கடித்தார். இந்தப் போரின் மூலம் வெற்றிப் பெற்றமைக்காக ரிச்சர்டுக்கு சிங்க இதயம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இறுதியில் கிறித்தவர்களுக்கு புனித பூமியான ஜெருசலேமை முக்கு புனித பயணம் மேற்கொள்ள சார்சென் சலாடன் அனுமதித்ததன் மூலம் சிலுவைவீரர்களும் சலாடனின் பெருந்தன்மையையும் வீர செயலையும் காப்பாற்றினர். மூன்றாம் சிலுவைப் போர் ஒரு பகுதி தான் வெற்றியடைந்தது. டியுடோனிக் ஞைட் (படைவீரர்கள்) என்ற புதிய படை இப்போரில் பங்கேற்றனர்.

நான்காம் சிலுவைப் போர் 1202 – 1204

நான்காம் சிலுவைப் போர் முற்றிலும் தோல்வியில் முடிந்தது. கிறித்தவர்கள் தங்கள் மதத்தின் மீது கொண்ட பற்றை இழந்தனர். இப்போர் கி.பி.1202 ல் துவங்கி இரண்டு ஆண்டு காலம் நீடித்தது. கி.பி. 1204 ல் கான் ஸ்டாண்ட் டெந்றா பிள்ளைக்கியடைந்தது. பால்டுவின் பிளான்டர்ஸ்

தலைமையில் உத்தின் பேரரசு அமைக்கப்பட்டது. கி.பி.1261 வரை ஆட்சியில் இருந்தார். இந்த நான்காம் சிலுவைப் போரில் படைகள் குறிக்கோள் அற்று தவறான முறையில் நடத்தப்பட்டது.

குழந்தைகளின் சிலுவைப் போர் கி.பி.1212

கி.பி. 1212ல் சிறுவர்களின் சிலுவைப் போர் ஜெர்மனியின் நிக்கோலஸ் மற்றும் பிரான் சின் ஸ்டெபன் தலைமையில் நடைபெற்றது. அவர்கள் கடவுள் அவர்களை பாதுகாத்து வழி நடத்துவார். அவர்களின் வீரச் செயல்களில் பாதுகாப்பார் என்று இதயப்பூர்வமாக நம்பினார். போதிய ஆயத்தம் இன்றி குழந்தைகள் இப்போரை நடத்தியதால் யாருமே இத்தாலி கு பிறகு முன்னேறவில்லை, அதிகமானார் பசியினாலும், பட்டினியாலும் உயிரிழந்தனர்.

சிலுவைப் போர் தோல்விக்கான காரணங்கள்

சிலுவைப் போர்கள் வெகுத் தொலைவில் தனிமையான, மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் நடைபெற்றன. மக்களின் ஆர்வத்தையும் பலத்தையும் இழுக்கச் செய்தது. இவர்களின் முக்கிய நோக்கமான புனித பூமி ஜெருசலேமையிட்கே வேண்டும் என்ற முயற்சியும் ஒடுக்கப்பட்டது.

சிலுவைப் போர்கள் திட்டமிட்டப்படி செயல்படவில்லை. தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும், ஒழுக்கமின்மையும் இருந்தது. போப்பாண்டவருக்கும் பேரரசுக்கும் இடையே இருந்த தீராத போராட்டமும் ஒன்றாகும். பைசான்டியனின் திறமையின்மையான அரசும் சிலுவைப் போர் தோல்வியடைய முக்கியமான காரணம் ஆகும்.

சிலுவைப் போரின் விளைவுகள்

பாலஸ் தீனத்தில் திலுள்ள புனித இடங்களை மீட்பதில் சிலுவைப் போர் வீரர்கள் தவறிவிட்டனர். ஆனால் இப்போர் ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் புதிய கிறித்தவ அரசை அமைக்க வழி செய்தது.

பைசாண்டியரின் அதிகாரமும் பெருமையும் குறைந்தது. பிறகு இவர்களால் தாங்கள் இழந்த பெருமையை மீண்டும் மீட்க இயலவில்லை. வேகமாக பரவும் தொற்று நோய் போல இப்போரின் நிகழ்ச்சி பால்டிக் கடற்கரையில் இருந்த மக்களையும், ஜெர்மானிய மக்களையும் கிறித்தவ மதத்திற்கு மாற்றும் சக்தியாக மிக வேகமாக வளர்ந்தது. நிலமானியத் திட்டம் வீழ்ச்சி யிருந்து சிலுவையும் பாதித்தது. போப்பாண்டவரின் அதிகாரமும் செல்வாக்கும் உயர்ந்தது.

நீண்ட பிரயாணங்கள் கடந்து சிலுவைப் போர்கள் மேற்கொண்டதால், புதிய நிலவழி கண்டுப்பிடிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. போர்ச்சக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு புதிய வியாபாரவழிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சி யடைந்தது.

சிலுவைப் போர்கள் வினா கேட்டறியும் அறிவு வளர காரணமாய் இருந்ததால் 16 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி தோன்றியது.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்வு செய்க.

- பண்டைய இடைக்காலம் _____ என அழைக்கப்பட்டது.

அ) பொற்காலம்	ஆ) செம்புக் காலம்
இ) இருண்டக்காலம்	ஈ) இரும்புக்காலம்
- நிலமானிய முறை _____ சமூகமுறையை சார்ந்தது.

அ) மதம்	ஆ) படை	இ) வணிகம்	ஈ) நிலம்
---------	--------	-----------	----------
- முகம்மதுநபி தோற்றுவித்த சமயம்

அ) கிறித்துவம்	ஆ) இந்து	இ) இஸ்லாம்	ஈ) சீக்கிய மதம்
----------------	----------	------------	-----------------
- “சிங்க இதயம்” என்ற பட்டப்பெயர் பெற்றவர்

அ) பிலிப்	ஆ) முதலாம் ரிச்சர்ட்	இ) பிரடரிக்	ஈ) நிக்கோலஸ்
-----------	----------------------	-------------	--------------
- கிறித்தவர்களின் புனிதபூமி

அ) மெக்கா	ஆ) இத்தாலி	இ) வாட்டிகன்	ஈ) ஜெருசலேம்
-----------	------------	--------------	--------------

ஆ. பொருத்துக.

- கான்ஸ்டன் டைன் மலை ஜாதியினர்
- நிலமானியம் நிலம்
- கேம்பிரிட்ஜ் கான்ஸ்டாண்ட் நோபிள்
- ஜெனோவா கடற்கரை நகரம்
- முரட்டுக் கூட்டத்தினர் பல்கலைக்கழகம்
நடத்தை
பேரரசர்

இ. சிறுகுறிப்பு வரைக.

1. நிலமானிய முறை என்றால் என்ன ?
2. மனோர் என்பது யாது ?
3. முக்கியமான கடற்கரை நகரங்கள் மற்றும் வர்த்தக இடங்கள் இடைக்கால ஜோப்பாவில் யாவை ?
4. போர்க்காலத்தில் அரசர் எவ்வாறு படைச் சுதாவியைப் பெறுகிறார் ?
5. குழந்தைச் சிலுவையைப் போரின் தலைவர்கள் யாவர் ?
6. இடைக்கால ஜோப்பாவின் முக்கிய பல்கலைக் கழகங்கள் யாவை ?
7. சிலுவையைப் போருக்கான நோக்கங்கள் யாவை ?
8. திருச்சபையின் பொறுப்பாளர் யார் ?

ஈ. கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி

1. நிலமானிய முறை
 - அ) நிலமானியம் என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது ?
 - ஆ) நிலமானிய பிரபுக்கள் யார் ?
 - இ) நிலமானிய கிராமம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
 - ஈ) ஜோப்பாவில் எந்த முறை பின்பற்றப்பட்டது ?
2. போப்ஸமூச்சி
 - அ) திருச்சபையின் தலைவர் யார் ?
 - ஆ) போப்புக்கும் அரசருக்கும் உள்ள உறவு எவ்வாறு இருந்தது ?
 - இ) போப்பாண்டவரின் பங்கு யாது ?
 - ஈ) இரட்டைத் தலைமையின் விளைவு யாது ?
3. சிலுவையைப் போர்கள்
 - அ) கிறித்தவர்களின் புனித பூமி எது ?
 - ஆ) உலக கிறிஸ்தவர்களுக்கு அழைப்புக் கொடுத்தவர் யார் ?
 - இ) கவுன்சில் சூட்டம் எந்த இடத்தில் சூடியது ?
 - ஈ) எத்தனை சிலுவையைப் போர்கள் நடைப்பெற்றது ?
4. முகம்மதுநபி
 - அ) இஸ்லாமிய சமயம் எங்கே தோன்றியது ?
 - ஆ) இஸ்லாமிய சமயத்தை தோற்றுவித்தவர் யார் ?
 - இ) அரேபியாவின் முக்கிய நகரங்கள் யாவை ?
 - ஈ) இஸ்லாமிய சமயத்தின் முக்கியத்துவம் யாது ?

ஒ. பத்தியளவில் விடையளி.

1. முரட்டுக் கூட்டத்தினரின் படையெடுப்பை விவரி.
2. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கானக் காரணங்களை எழுது.
3. ஜோப்பாவில் இஸ்லாமிய சமய எழுச்சியைப் பற்றி விவரி.
4. சிலுவையைப் போன்ற விளைவுகளை விவரி.

ஓ. செய்முறை பயிற்சி.

ஜோப்பா வரைப்படத்தில் கீழ்க்கண்ட இடங்களை குறிக்கவும்.

1. அ) ரோம் ஆ) காண்ஸ்டாண்ட் நோபிள் இ) வெனிஸ்
 எ) ஜெனிவா உ) பாரிஸ் ஊ) லண்டன் ஏ) பிசா ஏ) பிளாரன்ஸ்
2. அ) இத்தாலி ஆ) கிரீஸ் இ) ஸ்பெயின் எ) இங்கிலாந்து
 உ) பிரான்சு ஊ) ஜெர்மனி எ) அரேபியா

4. நவீன காலத்துவக்கம்

அறிமுகம்

இருண்ட காலம் என்னும் இடைக்காலத்திலிருந்து நவீன காலத்திற்கான ஜோப்பிய மாற்றத்தைக் குறிக்கும் அடையாளங்களாகவும், மாற்றத்திற்கான காரணிகளாகவும் சில போக்குகளும், ஏற்றங்களும் இருந்தன. அவற்றை மறுமலர்ச்சி, மனிதத்துவம், எதனையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் (ஆராயும்) உணர்வு, புவியியல் கண்டுபிடிப்புகள், சமயசீர்திருத்தம் என வகைப்படுத்தலாம்.

கி.பி.476ஆம் ஆண்டில் நிகழ்ந்த மகத்தான ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியுடன் ஜோப்பிய வரலாற்றின் தொன்மைக்காலம் (முற்காலம்) முடிவடைந்தது. இப்பேரரசை வீழ்த்திய படையெடுப்பாளர்களான காட்டுமிராண்டிக் கும்பல்கள் இலக்கிய மொழிகளிலும், கலைகளிலும் ஆர்வமற்றவர்களாக இருந்தனர். இத்தகைய கல்வியும் கலைகளும் புறக்கணிக்கப்பட்டதால் ஜோப்பா அறியாமை இருளில் மூழ்கியது. அழகு ஒரு சூழ்ச்சி வகை; இன்பம் பாவம்; உலகமே ஒரு மாயத் தோற்றும்; மனிதன் துயரத்தில் அழிந்து போகின்றவன்; இறப்பு மட்டுமே உறுதியானது; நம்பிக்கைக்கும் கீழ்ப்படிதலுக்கும் ஆதாரமாக உள்ள அறியாமையும் கடவுனுக்கு ஏற்படுத்தயதே; நுகர்வுத்தவிர்ப்பும், மட்டுப்படுத்துதலும் பாதுகாப்பான வாழ்க்கை நெறிகள்; இவைதான் இடைக்காலத்திருச்சபையால் வலியுறுத்தப்பட்ட உறுதியான கருத்துக்களாகும். ஆனால் பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில், கிரேக்க, இலத்தீன் இலக்கியங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதின் விளைவாக ‘பகுத்தறிவு காலம்’ (Age of Reason) மலர்ந்தது. நிலவியிருந்த மரபுகளுக்கு எதிர்ப்பாக மறுமலர்ச்சி இயக்கம் அமைந்தது. எதையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் அறிவுணர்ச்சி எழுச்சி

பெற்றது. திருச்சபையால் கூறப்படுவற்றை கண்மூடித்தனமாக நம்பும் போக்கைக்கை விட்டு, அவற்றைப் பற்றி சந்தேகப்படவும், கேள்வி கேட்கவும், மறுதலிக்கவும் மக்கள் முன் வந்தனர். இந்த பகுத்தறிவு உணர்ச்சி, அறிவியல்-கட்டிடக்கலை-சிற்பக்கலை-ஓவியம்-இலக்கியம்-புவியியல்-சமயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட மாறுதல்களைத் தோற்றுவிக்கும் ஊக்கியாக விளங்கியது.


மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி என்றால் புதுப்பித்தல், மீட்டுருவாக்கம், மறுபிறப்பு என்று பொருள்படும். அறிவுக் காலம் (Age of Reason) என்பது தொன்மையான கிரேக்க, ரோமானிய செம்மொழி இலக்கிய காலத்தின் உணர்வைப் புதுப்பித்தல் என்பதைக் குறிக்கிறது.

மறுமலர்ச்சி “விடுதலை மற்றும் வெளிப்பாடு” ஆகிய வற்றைக் குறிக்கின்றது. அறிவுத்தளத்தில் அது கலை, இலக்கியங்களின் புதுப்பித்தலைக் குறிக்கின்றது: அரசியல் தளத்தில் இது போப்பாண்ட வரின் உலகளாவிய அதிகாரத்தின் அழிவைக் குறிக்கிறது; அத்துடன் நன்கு அமைக்கப்பட்ட தேசிய அரசுகளின் எழுச்சியையும் வலுப்பெறுதலையும் குறிக்கிறது. சமூகத்துள்ளத்தில் சமூகத்தில் மனிதன் என்னும் அடையாளம், மனிதனது தனித்தன்மை ஆகியவற்றை மறுமலர்ச்சி குறிக்கின்றது. சமயநிலைமையில், உலகளாவியதிருச்சபை என்னும் கருத்து சிதைதந்து தேசிய திருச்சபைகள் எழுச்சி பெற்றதைக் காணலாம். இவ்வாறு மறுமலர்ச்சி என்பது மாந்தரது பன்முக நடவடிக்கைகளிலும் தொன்மைக் (செம்மொழுக்) கால உணர்வுகள் புத்துயிருட்டப்பட்டதைச் சுட்டுகிறது.

இத்தாலியில் மறுமலர்ச்சி

ஜோப்பிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் இத்தாலி. இதனை ஜோப்பாவின் கல்விக்கூடம் என்பர். இடைக்காலத்தில் நிலமானிய முறை இத்தாலிய மண்ணில் வேறுஞ்ற முடியவில்லை. மக்களின் செயல்பாடுகளை பிரபுக்கு கூற திருச்சபையும் கட்டுப்படுத்தினர். காலப்போக்கில் சிலுவைப் போர்கள் நிலமானிய முறையின் எச்சங்களுக்குச் சாவுமணி அடித்தன. வெடிமருந்துக் கண்டுபிடிப்பும், தேசிய அரசுகளின் எழுச்சியும் சுதந்திரமான வலிமையான நகர அரசுகளின் எழுச்சியும் இவற்றோடு இணைந்து வந்தன.



அச்சு இயந்திரம்

வட இத்தாலி, கலை மற்றும் இலக்கியத்தை போற்றும் இடமாக அமைந்தது. மேலும் ரோமானிய அற்புதத்தை மக்களுக்கு நினைவுட்டும் ஒரு நாகரிகத்தின் தாயகமாக இத்தாலி இருந்தது. மறுமலர்ச்சியின் காலத்தில் அறிஞர்கள் வட்டார மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இத்தாலியில் வலிமையான நடுவண் மன்னராட்சி இல்லாததால் மாபெரும் அறிவார்ந்த அறிஞர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. பதினான்காம் நூற்றாண்டில் மிகச்சிறந்த இத்தாலியக் கல்விஞரான **தாந்தே-யின் தெய்வீக இன்பியல்** வெளியிடப்பட்டதுடன் மறுமலர்ச்சி இயக்கம் துவங்குகிறது. பின்வந்த நூற்றாண்டில் அது முழுமை பெற்றது.

மறுமலர்ச்சி இயக்கம் இரு பெரும் பிரிவுகளை கொண்டிருந்தது. மனிதத்துவ இயக்க கட்டம் அல்லது பண்டைய கால கலை மற்றும் இலக்கியத்தின் புத்துயிர் பெற்ற கட்டம் என்னாம். இரண்டாவது, செம்மைக் கலைகள் முறைப்படுத்தப்பட்ட காலம் ஆகும். இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி **பெட்ராக் ஆவர்**, இவர் **பிளேட்டோ, சிசரோ** மற்றும் பலரது கையெழுத்துப் பிரதிகளை ஒன்று சேர்த்து அதற்கு புத்துயிர் கொடுத்தார். பெட்ராக்கின் சீட்ரான் பொக்காசியோ தம் குருவின் பாதையை பின்பற்றினார்.



இறுதி விருந்து

கி. பி. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டினோபிளினைத் துருக்கியர்கள் கைப்பற்றியதால், மனிதத்துவ இயக்கம் விரைவுப்படுத்துவதற்கு வழிவகுத்தது. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பால் பல பழைய, புதிய நூல்கள் அச்சிடப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. இதன்மூலம் பெரும் இலக்கியப்புரட்சிஏற்பட்டது.

மறுமலர்ச்சி, கலைகளில் புதிய உத்திகளை புகுத்தியது. இடைக்காலத்தில் பண்டைய கிரேக்க - ரோமானிய கலைச்சின்னாங்களின் பெரும்பகுதியை படையெடுப்பாளர்கள் அழித்தனர். மக்களின் அனைத்து கலாச்சார செயல்பாடுகளையும் திருச்சபை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தது. திருச்சபை கலைகளின் மீது ஆதிக்கம் செலுத்தியது. சமயத்தை நிலைப்படுத்தும் நோக்கிலேயே கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. மறுமலர்ச்சியானது.

மக்கள் மனதில் கிரேக்கக் கலை மற்றும் இலக்கியங்களின் மீது பெருத்த எடுப்பாட்டினை ஏற்படுத்தியது. படிப்படியாக ரோமானிய உணர்வுகள் சமயம் சார்ந்த கலைகள் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் வெளிப்பட ஆரம்பித்தன.



மோனாலிஸா

வியானார்டோ டா-வின் சி ஒரு பல்துறை மேதை, சிறந்த எழுத்தாளர், விஞ்ஞானி, படைப்பாளி, பொறியாளர், கட்டிடக் கலை நிபுணர், ஓவியர் எனப் பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதன் விளைவாக கிறித்துவ செல்வாக்கின் கீழ் பெருமளவு இருந்த போதிலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், இசை மற்றும் நுண்ணியை களில் அதீத முன்னேற்றம் காணப்பட்டது. மைக்கேல் எஞ்சலோ, வியானார்டோ டாவின்சி, ரபேல் மற்றும் திதியன் ஆகியோர் மிகச்சிறந்த ஓவியர்களாக இருந்தனர்.



மட்டோனா

மைக்கேல் எஞ்சலோவின் இறுதித் தீர்ப்பு, வியானார்டோ டாவின்சியின் சிறந்த ஓவியமான மோனாலிஸா மற்றும் இறுதி இரவு உணவு ரபேலின் மடோன் நாவும் சிறந்த ஓவியங்களில் எடுத்துக்காட்டுகளாகும். ஓவியங்களில் வண்ணக் கலவைகளைக் கையாளுவதில் புகழ்பெற்றவர் திதியன் ஆவார். முத்த பீட்டர் பூரை களின் மக்கள் ஒவியங்களில் விவசாயிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிற்பக்கலை

சிற்பக்கலையில், சிறந்த அழகான சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. கட்டிடக்கலையில் பழங்கால சிலைகளை கட்டிடக்கலை நிபுணர்கள் வடித்தனர். கட்டிடக்கலைக்கு ரோமாபுரியில் உள்ள புனித பீட்டர் தலைமை கிறித்துவ கோயில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மைக்கேல் எஞ்சலோவின் ‘யோஸல்ஸ்’ மறுமலர்ச்சி கால சிற்பக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.



புனித பீட்டர் தேவாலயம்



புனித பீட்டர் தேவாலயம் உள்ள தோற்றும்

இசை

பதினான்காம் நூற்றாண்டில் இசையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. வாய்வழி பாடல்களை விட இசைக்கருவிகள் மீது மக்கள் நாட்டம் கொண்டனர். இசையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பிற கலைகளைப் போல் இசைக்கும் இத்தாலியே வழிவகுத்தது. திருச்சபையில் மட்டுமே இருந்த இசையில் மாற்றம் ஏற்பட்டு புதிய வடிவில், புதிய இசைக்கருவிகளைக் கொண்டு இசை, சமய சார்பற்றதாக்கப்பட்டது.



வியானார்டோ டா வின்சி

மனிதத்துவத்தின் எழுச்சி

கடவுளையும், திருச்சபையையும் மையமாக கொண்ட இலக்கிய செயல்பாடுகளில் இருந்து மாறி மனிதனை மையமாகக் கொண்ட இலக்கிய முனைப்புகளுக்கு மனிதத்துவம் என்று பெயர். மனிதத்துவம் பண்டைய கிரேக்க ரோமானிய இலக்கியங்களில் காணலாம். இடைக்காலத்தில் திருச்சபையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மக்கள் வாழ்க்கை சமயத்தில் திருச்சபையின் கட்டுப்பாடில் இருந்தது. ஆகவே, இலக்கியமும், கலைகளும் சமயத்தை மையப்படுத்தியவையாக இருந்தன. மக்கள் இவ்வுலகையும், மானிட வாழ்க்கைப் பற்றியும் மனிதனின் அன்றாட வாழ்க்கை

பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்கவில்லை. கடவுளைப் பற்றியும் மறுஉலகைப் பற்றியுமே அவர்கள் சிந்தனை இருந்தது. ஆனால் மறுமலர்ச்சியின் விளைவாக பண்டைய கிரேக்க ரோமானிய இலக்கியங்களில் மக்களுக்கு மீண்டும் நாட்டம் ஏற்பட்டது. மனிதனை மையப்படுத்திய கலையில் நாட்டம் ஏற்பட்டு, இடைக்கால பண்பாடு மற்றும் நாகரிகம் மீதான அவர்களது பற்று அழிய ஆரம்பித்தது.

மனிதத்துவம்

மனிதத்துவத்தின் நவீன கால தோற்றுவிப்பாளர் **பெட்ராக் ஆவார். தாந்தே** மற்றும் பிற எழுத்தாளர்கள் இவருக்கு உறுதுணையாக இருந்தனர். பிளாரன்ஸ் நகரின் அக்கால அரசரான **வோராங்கோ டி மெட்சி**, அறிஞர்களை ஆதரித்தார். பல எழுத்தாளர்களுக்கு உறைவிடம் அளித்தார்.



ஆண்டரு வெசாவியஸ்

மனிதத்துவம் இத்தாலியில் இருந்து ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு பரவியது. மைக்கேல் ஏஞ்சலோ, மாக்கியவல்லி, வியானார்டோ டா வின்சி, டோன்டேலோ போட்டிசெலி, ரோபியா, ஃபிசினோ மற்றும் பலர் இத்துறையில் சிறந்து விளங்கினர். பேரரசர் சார்லஸ் கு மருத்துவராக இருந்த ஆண்டரு வெசாவியஸ் என்பவர் “**மனித உடலமைப்பு பற்றிய எழுநால்கள்**” என்ற

நூலை எழுதினார். வியானார்டோடா விள்சி எதிர்கால் ஆகாயக் கப்பல் என்பதற்கான வரைபடத்தை உருவாக்கினார்.

மனி தனி ன் மகிழ்ச்சி யும் முன்னேற்றமுமே பண்டைய கிரேக்க ரோமானிய இலக்கியங்கள் நோக்கங்களாக இருந்தன. இடைக்கால ஜேரோப்பிய சமூகம் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்ததினால், திருச்சபை நலன் களுக்கு இசைவான இலக்கியங்களை மட்டுமே அனுமதித்து ஆதாரித்தது. வாழ்க்கையே பொருளற்றது, மகிழ்ச்சியைத் தேடுவது பாவகரமானது என்றெல்லாம் போதனை செய்யப்பட்டது. இத்தகைய வாழ்க்கை கயில் நுழிக்கையிழந்த ஆண்மீக வெளிப்பாடுகள் திருச்சபையால் ஆதரிக்கப்பட்ட இலக்கியங்களில் காணப்பட்டன. கிரேக்க ரோமானிய இலக்கிய உணர்வுகளின் புத்துயிர்ப்பால் ஜேரோப்பாவெங்கும் புதிய மனிதனை மையப்படுத்தும் இலக்கியப் போக்கு ஊக்குவிக்கப்பட்டது.

விஞ்ஞானத்துறை



தொலை நோக்கி

மறுமலர்ச்சியின் சிந்தனை அறிவியல் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஃ ரெயர் ரோஜர் பேக்கன் ‘நவீன அறிவியலின் தந்தை’ எனக்

கருதப்படுகிறார். பார்த்தறிவது பரிசோதித்து உறுதி செய்வது என்பதை அறிவியல் வழிமுறையாகக் கொண்ட முன்னோடியான இடைக்கால அறிவியலார் ரோஜர் பேக்கன் ஆவார். வானவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் மருத்துவத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சூரியனை பூமி குற்றி வருகிறது என்பதை கோபர்நிகஸ் கண்டுபிடித்தார். தொலைநோக்கியை, கல்வியோ அமைத்தார். இவ்விரு விஞ்ஞானிகளும் சூரியன் தான் இவ்வண்டத்தின் ‘மையம்’ என்று சூரியமை கோட்பாட்டை உருவாக்க தங்கள் பங்கை அளித்தனர். “புவியீர்ப்பு விசையை” நியூட்டன் கண்டுபிடித்தார். கெப்ளர் என்பவர், வானவியல் கணிதத்திற்கு அடிக்கல் நாட்டனார். இக்காலகட்டத்தில் தான் அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்டது. மானிட வாழ்க்கையில் ஒரு புரட்சிகரமான மாறு தலையும், எண்ணை ற்ற விளைவுகளையும் இப்புவியியல் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தின. கொலம்பஸ், வாஸ்-கோடா-காமா மற்றும் மெகல்லன் போன்ற மிகச்சிறந்த மாலுமிகள் இத்துறையில் இருந்தனர். சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவி, பூமத்திய ரேகையின் தெற்கு பகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு மிகச்சிறந்த உதவியாக இருந்தது.



கெப்ளர்

மறுமலர்ச்சியின் விளைவுகள்

இலக்கியத்தின் முன்னேற்றத்தால் மக்களிடையே சிந்தனை ஆற்றல் வளர்ச்சியற்றது. அதனால் எதையும் கண்முடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தாராய்ந்து உண்மையை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டது. ஆய்வுக் கண்ணோட்டம் வளர்ச்சியற்றது. அறிவியல், கலை, அரசியல், சமயம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

மறுமலர்ச்சியால் தேசிய மொழிகள் வளர்ச்சியற்றன. மறுமலர்ச்சியின் தூண்டுதலினால் மக்களின் படைப்புத்திறன் அதிகரித்தது. இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலியது.

மறுமலர்ச்சிக்கு முன்பு, கிரேக்க ரோமானிய தொன்மைச் சின்னங்களில் மக்களுக்கு எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இருந்தது. ஆனால் மறுமலர்ச்சிக்குப் பிறகு தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் மீது நாட்டம் கொண்டனர். இதனால் அகழ்வாராய்ச்சி அறிவியல் உருவாயிற்று.



ஸ்ராவ்ஸ்மன்

பகுத்தறிந்து ஆராயும் சிந்தனையால் மக்களுக்கு சமய நம்பிக்கையில் உள்ள ஓட்டைகளை (குறைபாடுகள்) தெரிந்து கொள்ள முடிந்தன. அச்சுச்செபாறி கண்டுபிடிப்பால் ஏராளமான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிட முடிந்தது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புகழ் பெற்ற மனிதர்களின் எழுத்துக்கள் மக்களுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றி அமைத்தது. இதன் மூலம் தேசியக்கியம், தனியுரிமை கோட்பாடும் வளர்ந்தது. இதன் விளைவாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாலந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற தேசிய நாடுகள் உருவாயிற்று.

பண்டைய இலக்கியங்களின் மீட்சியால் கிறித்துவ கோட்பாடுகள் மிகவும் பலவீனப்பட்டு, மானிட உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. வரலாற்றியல், அறிவியல் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. மறுமலர்ச்சி மனிதத்துவத்தின் உணர்வுகளை மனித குலத்திற்கு வெளிப்படுத்தும் தன்மையில் முடிவடைந்தது. பண்டைய ரோம கிரேக்க மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சி இயற்கையிலேயே மனித இளத்தைச் சார்ந்ததாக இருந்தது. மனிதத்துவத்தின் பண்பாட்டில் முக்கியமான பங்கு வகித்துவர்கள் மனிதத்துவவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பதினான்காம் நூற்றாண்டில் பெட்ராக் விதைத்தமனிதத்துவத்தின் விதையின் கனியை பதினாறாம் நூற்றாண்டில் ஏராஸ்மஸ் பறித்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மேனாட்டுக் கல்வியில் இன்னும் வாழும்து கொண்டிருக்கிறது.

சமயச் சீர்திருத்த இயக்கம்

சீர்திருத்தம் என்ற சொல் கத்தோலிக்க திருச்சபையில் ஏற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்தை குறிக்கிறது. கிறித்தவர்களில் பிராட்டஸ்டன்டுகள் (எதிர்ப்பாளர்கள்) எனப்படும் ஒரு புதிய பிரிவை உருவாக்கியது. இந்த பிராட்டஸ்டன்டுகள் ரோம கத்தோலிக்க திருச்சபையில் இருந்து உடைந்து புதிய திருச்சபையை, தேசிய வரையறைகளின் மீது உருவாக்கினர். பதினாறாம் நூற்றாண்டில் நிலவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளினால் சமயச் சீர்திருத்தம் என்ற சமய இயக்கம் உருவாகியது.

இடைக்காலத்தில், பாதிரியார், பிஷப், ஆர்ச்பிஷப் - கார்டினல் என்ற பல அடுக்கு அதிகாரிகளைக் கொண்ட அதிகார மையமான திருச்சபையின் தலைவராக ரோம் நகரில் போப்பாண்டவர் இருந்தார். ஒவ்வொரு கிறித்தவனும் தனது வாழ்க்கையில் திருச்சபையின் பாதிரியார்களின் துணை கொண்டு ஏழுவிதமான புனிதச் சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதன் மூலம் கிறித்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது முழுமையான கட்டுப்பாடு கொண்டதாக திருச்சபை விளங்கியது. இந்த அதிகாரத்தை திருச்சபை அனைத்து விதங்களிலும் தவறாகப்பயன்படுத்தியது.

திருச்சபையின் கீழுள்ள நியமனங்கள் அதிகப்பணம் தருபவர்களுக்கு விற்கப்பட்டன. இவ்வாறு திருச்சபைப் பதவிகளை வாங்கியவர்கள், தங்களது பதவிகளின் மூலம் ஆற்ற வேண்டிய பணிகளுக்காக மிகமிக அதிகமான கட்டணங்களை கிறித்துவ விசுவாசிகளின் மீது திணித்தனர். மறுமலர்க்கி மூலம் வளர்ந்த புதிய கற்றல் மற்றும் முதலாளித்துவத் தன்மை சில குருமார்களை செல்வாக்குள்ளவர்களாக்கியது. போப்பாண்டவரும் ஏனைய மதகுருமார்களும் இளவரசர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ்ந்தனர், ஊழல்கள் மூலம் ஏராளமான சொத்துக்களைக் குவித்தனர். ஆடம்பரம், ஒழுக்கக்கேடுகள், சூதாட்ட விடுதிகள் என்பனவற்றுள் குருமார்கள் வாழ்ந்தனர். திருமணம் போன்றவற்றில் திருச்சபையின் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து விதிவிலக்குத் தருவதற்கு செல்வமும், செல்வாக்கும் மிக்க தனிப்பட்டவர்களிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.

இதைத் தவிர, திருச்சபையின் கோட்பாடுகளுக்கும், கருத்துக்களுக்கும் இசைவில்லாத எதுவும் மத விரோதம் என்று கூறப்பட்டது. இந்த மத விரோதச்

செயலுக்காக, மாற்றுக்கருத்தை வெளியிட்டவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக 1415ஆம் ஆண்டு ஜான் ஹஸ் என்ற மதகுரு இவ்வாறு நெருப்பிலே பொசுக்கப்பட்டார். தேசிய உணர்வுகளின் எழுச்சியும் திருச்சபைக்கு எதிராக அமைந்தது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் ஏழுச்சிபெற்ற வலிமையான அரசு வம்சங்கள் போப்பாண்டவரின் ரோமானிய மேலாதி க்கத்தை எதிர்க்கலாயின. ஐரோப்பாவெங்கும் திருச்சபை பல விதமான வரிகளை வசூலித்தது. அவ்வாறு வசூலித்த தொகையில் பெரும்பகுதி, கத்தோலிக்கத்தை விதமையகமான ரோமிற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளின் கிறித்தவர்கள் இந்த வழக்கத்தை வெறுத்தனர். மேலும் இந்நாடுகளின் மன்னர்கள், தங்களது அரசு அதிகாரத்தின் மீது திருச்சபையின் மேலாதிக்கத்தை மட்டுமன்றி, தங்களது பகுதிகளிலுள்ள திருச்சபை நிலங்களுக்கு அரசரின் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டியிருந்ததையும் மறுத்துக்குரல் எழுப்பினர்.



மார்ட்டின் ஹாதர்

ஹாதரின் கிளர்க்சிக்கு உடனடிக் காரணம் 'பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்பனை' செய்ததாகும். மிகப்

பிரம்மாண்டமான புனித பீட்டர் ஆலயத்தை போப்பாண்டவர் கட்டிக்கொண்டிருந்தார். இவ்வாலயம் கட்டுவதற்கு அதிக பணம் தேவைப்பட்டது. போப்பாண்டவர் பிற துணை திருச்சபை நிறுவனங்களுக்கு பீட்டர் ஆலயம் கட்டுவதற்காக பொருள் திரட்டுமாறு கட்டளை இட்டார். டொமினிக் கன் தலைமைப் பாதிரியார் ஜோஹன் டெசல் பொருள் திரட்டுவதற்காக பாவ மன்னிப்புச் சீட்டுகளை விற்கும் புதிய முறையை மேற்கொண்டார். புனித பீட்டர் ஆலயத்தை கட்டுவதற்கு தரும் பணம் அதன் தொகைக்கேற்ப ஒருவனது பாவச் சுமையைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. ஒருவன் பாவச்செயலை புரிந்து விட்டு, போபிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிப்பதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பிவிட முடியும் என்ற நிலை உருவாகியது.

பாதிரிமார்களின் இத்தகைய இழிவான வியாபார தந்திரம் அதிர்ச்சி யை உருவாக்கியது. ரோமானிய திருச்சபையின் பாவமன்னிப்பு சீட்டு விற்பனையை எதிர்த்து தீவிர கிறித்தவ மத குருவான மார்ட்டின் லூதர் போர்க் கொடி உயர்த்தினார். கி.பி.1517-ல், மார்ட்டின் லூதர், பாவமன்னிப்பு சீட்டு விற்பனைக்கு எதிராக 95 வாதங்களைத் தொகுத்து அறிக்கையாக எழுதி சாக்சனி அரசில் உள்ள விட்டன்பார்க் மாதாக்கோயில் கதவில் பதித்தார். இவருடைய அறிக்கை மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, பிரதிகள் எடுக்கப்பட்டு, 1520-ல் பிரசரங்களாக சுற்றுக்கு விடப்பட்டது.

லூதர் மூன்று சிறு புத்தகங்களை வெளியிட்டார். அவை (1) ஜெர்மானிய நாட்டின் பிரபுக்களுக்கு வேண்டுகோள் (2) பாபிலோனியத் திருச்சபையின் சிறை வாசம் (3) கிறித்தவனின் சுதந்திரம். தன்னுடைய எழுத்துக்கள் மூலமாக மார்ட்டின் லூதர், போப்பாண்டவர் அதிகாரத்தையும் திருச்சபை ஆலோசனை சபையையும் கேள்விகளுக்குள்ளாக்கினார்.

போப்பாண்டவர் பத்தாம் லியோவின் போப் ஆணை (முத்திரையிடப்பட்ட

உறையில் போப்பின் ஆணை) மூலம் லூதர் தனது அபிப்பிராயத்தை கைவிடாததால் சமயத்துரோகி என்று அறிவித்து அவரை சமயத்தில் இருந்து விலக்கினார். லூதர் போப்பாண்டவரின் அதிகாரத்தை எதிர்த்து பொது இடத்தில் போப்பின் ஆணை மற்றும் சில சட்ட நூல்களை எடுத்தார். ஆணாலும் லூதருக்கு ஜெர்மன் நாட்டு மக்களும், சிற்றாசர்களும் ஆதரவு அளித்தனர்.



போப் லியோ X

ரோமின் போப்பாண்டவரிடமிருந்து ஜெர்மானிய நகரங்களுக்கு ஆணை களையும் புத்தகங்களையும் எரித்ததன் மூலம் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கருதப்பட்டது. லூதரரை விசாரணை செய்வதற்காக புனித ரோமானிய பேரரசர் ஐந்தாம் சார்லஸ் தலைமையில் கிறித்தவ பேரரசர் பிரதிநிதிகள் (டய்) சபை வோர்ம்ஸ் நகரில் கூட்டப்பட்டது. லூதரர், தன் சமயக் கருத்துகளை கைவிட்டு மன்னிப்பு கோருமாறு வேண்டப்பட்டார். சாக்சனியன் சிற்றாசர் பிரெடரிக் லூதரர் ஆதரித்து, அடைக்கலம் கொடுத்தார். லூதர் டய் சபையின் ஆணையை ஏற்க மறுத்தார். ரோமானியத் திருச்சபை ஏழுவகையான சமயச் சடங்குகளைக் கொண்டிருந்தது. அவற்றை லூதர் முன்றாகக் (ஞானஸ்நானம், திருமணம் மற்றும் திருவிருந்து சடங்குகள்) குறைத்தார்.

மடாலய துறவு வாழ்க்கை முறையை கண்டத்தார். (குருமார்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனப்பட்டது) ஜூர்மானிய வட்டார மொழி யை சமயத்திற்காகவும் சமய சார்பு இல்லாத செயல்பாடு கூட கும் பயன்படுத்தலாயினர். ஜூர்மானிய அரசர்களும் பிரபுக்களும் தங்கள் பகுதிகளிலிருந்து திருச்செயல்களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1529-ல் லூதரரைப் பின்பற்றியவர்களை ஒடுக்க வேண்டும் என்று கூறியது. புனித ரோமானியப் பேரரசின் ஆணையை ஜூர்மானிய இளவரசர்கள் ஏற்க மறுத்து அரசனுக்கு உண்மையாய் இருப்பதை விடகடவுஞ்குக் கூறியாய் இருப்போம் என்று கூறி னார். இவ்வாறு லூதரன்வாதிகள் பிராட்டஸ்டன்டுகள் என்றழைக்கப்படலாயினர்.



ஆந்தாம் சார்ஸன்

கவிட்சர்லாந்து நகரமான ஐஞரிச் நகரைச் சார்ந்த உல்ரிச் கவிங்ஸி என்பவரும் கவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் தேடிய பிரெஞ்சு நாட்டு குரு ஜான் கால்வினும் போப்பின் ஆணையை எதிர்த்தார்கள். ஏற்குறைய மார்ட்சின் லூதரின் காலடி பாலையை பின்பற்றினர். திருச்செயலில் முன் பிருந்த தூய்மையையும், எளிமையையும் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இங்கிலாந்தில் டியூடர் வம்சத்தின் மன்னர்

எட்டாம் ஹென்றி, தன் மனைவி காத்துரின் என்பவரை விலக்கிவிட்டு ‘ஆனி போலின்’ என்பவரை மறுமணம் செய்ய திருச்செயலின் அனுமதி கோரி போப் ஏழாம் கிளமெண்டுடன் மோதலில் ஈடுபட்டார். இதன் விளைவாக 1533 ம் ஆண்டு ஆங்கில திருச்செயலின் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்து தனித்திருச்செயலாக இயங்குமாறு மன்னர் கட்டாயப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு வந்த வருடங்களில் பாரான மன்ற ‘ஆதிக்க உரிமைச் சட்டத்தின்’ மூலம் இங்கிலாந்து அரசர் ஆங்கில (ஆங்கிலிக்கன்) திருச்செயலின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு ரோம கத்தோலிக்க சபையை எதிர்த்துகளின் விளைவாக எத்தீன் அல்லாத தனித்தனியான தேசிய நாடுகளும் மற்றும் கத்தோலிக்க கிறித்துவர்கள் அல்லாத மறுப்பாளர் பிரிவும் ஜேரோப்பாவில் உருவாகின.



உல்ரிச் கவிங்ஸி

எதிர்ச் சமயச் சீர்திருத்த இயக்கம் அல்லது கத்தோலிக்க மறுப்புஇயக்கம்

கத்தோலிக்க மறுப்பு இயக்கத்தின் வெற்றிகரமான முன்னேற்றம் ரோமானிய கத்தோலிக்கத் திருச்செயக்கு ஆழந்த கவலையையும் மிகுந்த அச்சத்தையும் தருவதாக இருந்தது. எதிர் மறுப்பு இயக்கத்தின் நோக்கம், அடிப்படையில்

திருச்சபைக்கு தூய்மையையும் புனிதத் தன்மையையும் மீட்டுத் தருவதாக இருந்தது. திருச்சபைக்கு உள்ளிருந்தும் வெளி யிருந்தும் வருகி ன் ற அபாயங்களிலிருந்து பாதுகாப்பு என்பது உடனடியாகத் தேவைப்பட்டது. நிலைமை முற்றிலுமாக சீர்கெட்டுவிடும் முன்னர் கத்தோலிக்க மறுப்பு இயக்கத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. திருச்சபையைத் தூய்மைப்படுத்துவதற்கு தன்னை முழுமையாக எடுபடுத்திக் கொண்டது. திருச்சபைக்குள்ளேயே சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், அதற்கு வெளியே மறுப்பு இயக்கத்தின் விரிவைத் தடுப்பதும் என்பதே ‘சீர்திருத்த மறுப்பு இயக்கம்’ எனப்பட்டது.

இயேசு சபை

இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும் (1491 – 1556)

இக்னேஷியஸ் லயோலா, ஸ்பானிய பிரபுக்குடியில் 1491 – ம் ஆண்டு பிறந்தார். இராணுவ வீரராக சேர்ந்து ஐந்தாம் சார்லஸ் கீழ் பிரான்சுக்காக போரிட்டார். இப்போரில் காயமுற்று, சிகிச்சை பெறும் போது, சமயத்தைப் பற்றிய அனுபவம் பெற்றார். இயேசு கிறிஸ்துவின் வாழுக்கைப் பற்றியும், புனிதர்கள் பற்றியும் நிறைய நூல்களை பயின்று அதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானார். போப்பாண்டவரின் அனுமதியோடு ஏசு சபை என்ற அமைப்பை நிறுவினார். அறுபது உறுப்பினர்களை சேர்த்து தீவிரமான சமய ஒழுக்கம் மற்றும் செய்முறை பயிற்சிக்கு உட்படுத்தினார். ஒவ்வொரு உறுப்பினரும் லயோலாவின் ஆண்மீகப் பயிற்சியைப் பெற வேண்டும். 1540-ம் ஆண்டில் ஏசு சபையில் ஜெஸ்யூட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த போப்பாண்டவர் அனுமதித்தார். ஏசு சபையினரின் ஏழ்மை, தூறவு, பணிவு, கிறித்துவத்திற்காகவும் கடவுளுக்காவும் ஊழியம் செய்தல் என்ற நோக்கில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா இடங்களிலும் அயராது உழைத்து, ஆர்வத்தோடு செயல்பட்டு சமய

பரப்பாளர்களாக கிறிஸ்துவை பற்றிய செய்தியை பரப்பினர். எல்லா இடங்களிலும் பள்ளிகளை திறந்தனர்.



இக்னேஷியஸ் லயோலா

கத்தோலிக்க மத சீர்திருத்த இயக்கத்தைப் பரப்பும் அமைப்பாக ஏசு சபையில் ஜெஸ்யூட்டுகள் செயல்பட்டனர். இந்த ஜெஸ்யூட்டுகள் சமயம் பரப்பும் செயலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர். கத்தோலிக்க சமயத்திற்காக ஏசு சபையினர் பயனுள்ள சேவைகளைச் செய்தனர்.

டிரெண்ட் கவன்சில்

1545 முதல் 1563 வரை செயல்பட்ட டிரெண்ட் சபை கத்தோலிக்க திருச்சபையை சீர்த்திருத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆயினும் கிறித்துவ சமுதாயத்தை ஒன்றியைப்பதில் தோல்வியை தழுவினாலும் இச்சபை கத்தோலிக்க கொள்கைக்கு தெளிவான வரையறை கொடுப்பதில் மிகுந்த வெற்றியைப் பெற்றது. டிரெண்ட் சபைக்கு பிறகு கத்தோலிக்க சமயத்தை பொறுத்தவரையில், சமய அமைப்பில் போப்பாண்டவர் உச்ச அதிகாரம் படைத்தவர்கள்று ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஒழுங்கீனமான தகுதியற்ற குருமார்கள் நீக்கப்பட்டனர். சமய நெறி கோட்பாடு வலியுறுத்தப்பட்டது. திருச்சபையின்

செயல்புத்தகம் முழுவதுமாக புதுபிக்கப்பட்டு, விவிலியம் திருத்தப்பட்டது.

இன்குசிசன் (விசாரணை நீதி மன்றம்)

கத்தோலிக்க நம்பிக்கையை குறைக்குமியவர்கள் மூர்க்கத்தனமாக திருச்சபை விசாரணை மன்றம் மூலம் தண்டக்கப்பட்டனர். இந்த ஸ்பானிய விசாரணை நீதி மன்றம் மன்னர் பெர்னான்டு மற்றும் இராணி இசபெஸ்லா காலத்தில் நிறுவப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்ததாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்படி சித்ரவதை செய்யப்பட்டனர்.

அட்டவணை (Index)

கத்தோலிக்க மதத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட புத்தகங்களின் பட்டியல்களைத் தயாரித்து அவற்றை கத்தோலிக்கர்கள் படிக்க தடைசெய்தனர். இப்பட்டியல் தான் இன்டெக்ஸ் என்றழைக்கப்பட்டது.

புவியியல் கண்டுபிடிப்புகள்

மறுமலர்ச்சி காலம் எல்லாவித இடைக்கால மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் இருந்து நீக்கி ஜோப்பியர்களிடையே இதுவரை அறியாத தொலைவிலுள்ள உலகின் பல்வேறு நிலப்பகுதி களை கண்டுபிடிக்கும் துணிச்சல் உணர்வை வளர்த்தது.

பூமியைப் பற்றிய அறிவு

இக்காலகட்டத்தில், அறிவியல் அறிஞர்கள் பூமி உருண்டை வடிவம் கொண்டது என்று கண்டுபிடித்தனர். ஆகவே மாலுமிகள் தாங்கள் தொடங்கின இடத்திற்கே மீண்டும் திரும்புவோம் என்ற முடிவிற்கு வந்தனர். அது கடற்பயணம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தியது.

நவீனகால தொடக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய பலனை தந்தன. அவை அனைத்திலும் திசைகாட்டும் கருவி மிகச்சிறந்த ஒன்று. இக்கருவி திசைகளை அறிந்து கொள்ள உதவும். இதன் மூல வடக்கு திசையை

நோக்கி இருக்கும். இக்கருவி கடலில் திசை தெரியாமல் தவிக்கும் போது திசையறிந்து கடற்பயணம் தொடர உதவும். மேலும் புவியியல் கண்டுபிடிப்புகளின் அறிவால் மக்கள் தொலைதூர் இடங்களுக்கு பயணம் செய்யும் துணிவு ஏற்பட்டது.

15ஆம் நூற்றாண்டில், கானேரி தீவுகளை ஆக்கிரமித்தப் பிறகு, போர்ச்சுகீசியர்கள், மேற்கு ஆப்பிரிக்காவை அடைய முயற்சித்தனர். போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். இவர் மாலுமிகளுக்காக ஒரு பள்ளியை ஏற்படுத்தி அதன் மூலம் அதிகப்படியான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் தந்தார். மாலுமிகளுக்கு, திசை காட்டும் கருவி மற்றும் ஆஸ்ட்ரோலேப் உபயோகிக்கும் முறையை கற்றுக்கொடுத்தனர். எனவே, இவர் மாலுமி ஹென்றி (1394–1460) என்று அழைக்கப்பட்டார். இவருடைய மாலுமிகள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை நெடுகிலும் பிரயாணங்களை மேற்கொண்டனர். இவர்கள் அஜோரிஸ் மற்றும் மாக்ரா தீவுகளை கண்டுபிடித்தனர். சூடான் மற்றும் சென்கல்வரை சென்றனர்.

ஆட்டோமான் துருக்கியர்கள் கி.பி.1453இல் கான்ஸ்டாண்டிநோபினை கைப்பற்றிய பிறகு, ஜோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு பயணம் செய்வது கடினமாயிற்று. ஜோப்பியர்களின் வாசனைப் பொருட்கள் வாணிபம் கேள்விக்குறியானது. அதுவரை அரபு நாட்டினர் வாசனைப் பொருட்கள் வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்தனர். ஜோப்பியர் ஆசியாவை அடையவும், முடிந்த அளவுபொருள் சேர்க்கவும், புதிய கடல் வழிகளை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் நீண்ட பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் (கேத்தே) புதிய வழிகளை கண்டுபிடிக்கவும் அரசவைகளின் ஆதரவை நாடினர்.

மங்கோலிய படையெடுப்புகள் ஜோப்பா பற்றிய புவியியல் சிந்தனைகளை விரிவுபடுத்தத் தூண்டியது. வெளிநாட்டு

பயணம் மற்றும் வாணிபம் பற்றிய ஆவலை சி லு வை பீ போர் கால் அதிகமாக உருவாக்கினா. பதிமுன்றாம் நூற்றாண்டில் வெளிஸ் நகரைச் சார்ந்த சிறுகுழுவினர் மார்கோ போலோ தலைமையில் கேத்தே விற்கு (ஸ்நா) தரைவழியாக பிரயாணம் செய்தது ஒரு அரிய செயலாகும்.



வாஸ்கோ காமா

பதினைந்தாம் நூற்றாண்டின் பிறப்பகுதியில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. பார்த்தோலோ பியாடீஸ் என்ற போர்ச்சுகீசியர் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து அதற்கு “நன்னம்பிக்கை முனை” என்று பெயரிட்டார். 1497-ல் வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசிய மாலுமி, போர்ச்சுகல்லிலிருந்து புறப்பட்டு அரபிக் கடலைக் கடந்து கேரளா கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டையை 1498-ல் அடைந்தார். இந்தியாவிற்கு புதிய கடல் வழியை கண்டுபிடித்த அவரது சாதனை சிறப்பானது. இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் பயணம் செய்ய பொருஞ்சுவி செய்தவர் ஸ்பெயின் நாட்டு அரசியார் இசபெல்லா ஆவார். இவர் 1472-ல் சான்டா மரியா, நினா மற்றும் பின்டா என்ற மூன்று கப்பல்களில் 88 மாலுமிகளுடன் முதன்முதலாக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார். பல இன்னல்களுக்கு பிறகு அக்டோபர் 11, 1492-ல் அமெரிக்காவை

அடைந்தார். கொலம்பஸின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான புதிய நிலப்பகுதிக்கு ‘புதிய உலகம்’ என்று பெயரிடப்பட்டது.

பெர்னான்டோ கார்டெஸ் என்ற ஸ்பெயின் நாட்டு சாகசக்காரர் மத்திய அமெரிக்காவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். இவர் மெக்சிகோ கடற்கரையை அடைந்தார். பெரு பகுதி பிசாரோவிடம் 1530-ல் சரணடைந்தது. மெக்சிகோ மற்றும் பெரு ஆகிய இடங்களில் கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளி அட்லாண்டிக் கடல்கடந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அதனை வளப்படுத்தியது.

பெர்டினான்டு மெகெல்லன் என்ற ஸ்பெயின் நாட்டினர் கடற்பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பிறப்பால் போர்ச்சிகீசியரான இவர் அமெரிக்காவின் தென்மூனையைச் சுற்றி புதிய பெருங்கடலைக் கண்டுபிடித்தார். அதற்கு ‘பசிபிக் (அமைதிக்) கடல்’ என்று பெயரிட்டார்.



கொலம்பஸ்

அமெரிக்கோ வெஸ்புகி என்ற இத்தாலியர் நான்கு கடற் பயணங்களை மேற்கொண்டு கொலம்பஸ் முதலில் கண்டுபிடித்த இடத்தை அடைந்து அதனை விரிவாக ஆராய்ந்தார். அவர் அந்த நாடு மற்றும் மக்கள் பற்றி ஒரு நீண்ட குறிப்பைத் தந்துள்ளார்.

ஜேர்மானிய நாட்டைச் சார்ந்த மார்டின் வால்டு மூல்லர், வரைபடம் வரைபவர். இவர் உலகம் பற்றிய படத்தை வரையும் போது புதிய உலகத்திற்கு அமெரிக்கா வெஸ்புகியின் நினைவாக அமெரிக்கா என்று பெயரிட்டார்.



15ஆம் நூற்றாண்டின் கப்பல்

வாணிப பெருக்கத்திற்கும் மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்குமாக போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இவ்வுலக போப்பின்

உதவியோடு இரண்டாக பங்கீட்டு கொண்டன. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பிரேசில், போர்ச்சுகல் நாட்டிற்கும், ஸ்பெயின் தன்னாதிக்கத்தை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் ஏற்படுத்தியது.

ஸ்பெயின் நாட்டவர் மிக அதிக எண்ணிக்கையில் தங்கம் மற்றும் வெள்ளியை தேடி அமெரிக்காவிற்கு வந்தனர். ஸ்பெயின் அதிக அளவில் செல்வத்தைக் குவித்தது. அது மற்ற ஐரோப்பிய நாடுகளை புதிய உலகில் மேற்கொள்ளத் தூண்டியது. அவற்றுள் பிரான்சு, இங்கிலாந்து மற்றும் ஹாலந்து ஆகியவை மிக முக்கியமானவை. எனவே அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்களது (காலனி) குடியேற்ற விரிவாக்கத்திற்காக அமெரிக்கக்கண்டத்தில் போரிட ஆரம்பித்தன.

பயிற்சி

அ. சரியான விடையை தேர்ந்தெடு.

1. மறுமலர்ச்சியின் பிறப்பிடம் எது ?

அ) இத்தாலி	ஆ) ஜேர்மனி	இ) இங்கிலாந்து	ஈ) ஆஸ்திரியா
------------	------------	----------------	--------------
2. சமய சீதிருத்தத்திற்கு மூலக் காரணமானவர் யார் ?

அ) ஜான் ஹரஸ்	ஆ) மார்ட்டின் லூதர் கிப்	இ) கவிஞரி	ஈ) கால்வின்
--------------	--------------------------	-----------	-------------
3. துருக்கியர்களால் எந்த ஆண்டு கான்ஸ்டாண்ட் நோபிள் கைப்பற்றப்பட்டது ?

அ) கி.பி.1452	ஆ) கி.பி.1453	இ) கி.பி.1458	ஈ) கி.பி.1353
---------------	---------------	---------------	---------------
4. மோனவிசா என்ற புகழ்பெற்ற ஓவியத்தை தீட்டியவர் யார் ?

அ) மைக்கேல் ஆஞ்சிலோ	ஆ) ராபேல்
---------------------	-----------

இ) டிடியன்	ஈ) லியர்னா டோடாவின்சி
------------	-----------------------
5. இயேசு சங்கம் என்ற சமய அமைப்பை தோற்றுவித்தவர் யார் ?

அ) மார்ட்டன் லூதர்	ஆ) 5-ம் சால்லஸ்
--------------------	-----------------

இ) கவிஞரி	ஈ) இக்னேஷியஸ் லயோலா
-----------	---------------------
6. வாஸ்கோட்காமா எந்த ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்ததைந்தார் ?

அ) 1498	ஆ) 1497	இ) 1496	ஈ) 1499
---------	---------	---------	---------

ஆ. பொருத்துக்

- | | |
|------------------------------|---|
| 1. தாந்தே | நவீன அறிவியலின் தந்தை |
| 2. மைக்கேல் ஆஞ்சிலோ | புதிய அறிவியல் கண்டுபிடிப்பு |
| 3. ரோஜர் பேகன் | அமெரிக்கா |
| 4. மாலுமி திசைகாட்டும் கருவி | இறுதி தீர்ப்பு |
| 5. அமெரிக்கோ வெஸ்புகி | தெய்வீக இன்பியல்
இறுதி உணவு
புதிய கடல்வழி |

இ. குறுகிய விடையளி.

1. மறுமலர்ச்சி இயக்கத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் யாவை ?
2. மறுமலர்ச்சி கால ஓவியங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
3. மறுமலர்ச்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பு யாது ?
4. மறுமலர்ச்சி வரையறு.
5. பாவ மன்னிப்பு சீட்டு பற்றி குறிப்பு வரைக
6. ட்ரெண்ட் கவுன்சில் –வரையறு.
7. மாலுமி ஹென்றி பற்றி குறிப்பு தருக.
8. புதிய கடல் வழி கண்டுபிடிப்புகளின் விளைவுகள் யாவை ?

ஈ. தலைப்பின் கீழ் உள்ளவற்றிற்கு விடையளிக்க.

1. இத்தாலியில் மறுமலர்ச்சி
அ) ஜோப்பாவின் பள்ளி என்று அழைக்கப்படுவது எது ?
ஆ) மறுமலர்ச்சி கால கலையின் முன்னோடி யார் ?
இ) “மனித உடலமைப்பு பற்றிய ஏழு நூல்கள்” என்ற நூலை எழுதியவர் யார் ?
ஈ) வண்ணத்தின் புகழ் பெற்றவர் யார் ?
2. சமய சீர்திருத்தம்
அ) மார்ட்டின் லுதர் போராட்டத்தில் ஈடுபட உடனடிக்காரணம் என்ன ?
ஆ) புராட்டஸ்டன்டுகள் என அழைக்கப்படுவார் யார் ?
இ) புனித சடங்குகளில் ஏழிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டவை யாவை ?
ஈ) ஜான் டெட்சல் என்பவர் யார் ?
3. இயேசு சபை
அ) இயேசு சங்கத்தை நிறுவியவர் யார் ?
ஆ) எந்த ஆண்டு இயேசு சங்கம் நிறுவப்பட்டது ?
இ) எத்தனை உறுப்பினர்கள் இயேசு சங்கத்தில் இருந்தனர் ?
ஈ) சமய சீர்திருத்த மறுப்பு இயக்கத்தின் நிறுவனங்கள் யாவை ?

4. புதிய கண்டுபிடிப்புகள்

அ) நன்னம்பிக்கை முனை என பெயரிட்டவர் யார் ?

ஆ) கிறிஸ்ட்டோபர் கொலம்பஸ் எதனைக் கண்டுபிடித்தார் ?

இ) கிறிஸ்ட்டோபர் கொலம்பஸ் பயணம் மேற்கொண்ட 3 கப்பல்களின் பெயர்கள் யாவை ?

ஈ) பசுபிக் பெருங்கடல் என பெயரிட்ட போர்ச்சுகீசிய கண்டுபிடிப்பாளர் யார் ?

2. பத்தியளவில் விடையளி.

1. மறுமலர்ச்சி காலம் மனிதாபிமானம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
2. மறுமலர்ச்சியின் விளைவுகள் யாவை
3. கத்தோலிக்க திருச்சபையில் காணப்பட்ட ஊழல்களுக்கு எதிராக மார்ட்டின் லூதரின் பணிகள் யாவை ?
4. இன்குசிஷன் மற்றும் புத்தக பட்டியல் பற்றி குறிப்பெழுதுக.
5. புவியியல் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்கள் யாவை ?

5. தொழிற் புரட்சி

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி மேற்கூர்த்திய நாடுகளின் அரசியல், பொருளாதார வாழ்வில் மற்றும் தொழிற்சாலை, வர்த்தகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி என்ற சொல் விவசாயம் சார்ந்த கை வினைத் தொழில் சார்ந்த உழைப்பாளிகளை மையப்படுத்திய பொருளாதார அமைப்பிலிருந்து இயந்திர உற்பத்தி, தொழிற்சாலைகள், மூலதனம், பரிவர்த்தனை போன்ற வற்றை மையப்படுத்திய பொருளாதார முறைக்கு மாறுவதைக் குறிப்பதாகும். முதலீட்டாளர்கள் கச்சாப் பொருள்களை சேகரித்து அதனை செய்பொருட்களாக்கக் கை வினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு விநியோகம் செய்தனர். வேறுபட்ட பல்வேறு இடங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தோண்றியதால் இயந்திரங்கள் உருவாயின. தொழிற்புரட்சி என்ற வார்த்தை புதிய அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு ஆலைகளில் பொருட்கள் பேரளவில் உற்பத்தி செய்ததை விளக்குவதற்கு பயன்பட்டது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை முழுமையாக மாற்றியமைத்தன. இப்புரட்சி முழுவதுமாக பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வன்முறையின்றி இரத்தமின்றி அமைதியான முறையில் தொழில் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி என்ற சொல்லை முதன் முதலில் பிளான் கூ (Plan) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் உருவாக்கினார்.

தொழிற்புரட்சிக்கான காரணிகள்

18ஆம் நூற்றாண்டில் பல புதிய கண்டுபிடிப்புகள் விவசாய முறைகளிலும் அமைப்புகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. பழையான விவசாய, முறைகள் வீழ்ச்சியடையலாயின. விவசாயம் முதலாளித்துவ அமைப்பாகியது

மேலும், நிலமானிய முதலீட்டாளர் அடிமைத்தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பண்ணையாட்களாகவும், குத்தகைக்காரர்களாகவும் உயர்த்தப்பட்டனர். புதியகாலனிநாடுகளில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துக்கொடுப்பதோடு பொருள்களை விரிவாக்கத்தின் விளைவாக புதியநாடுகள் மற்றும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகள் ஏற்பட்டன. பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை பரவல் வேகமாகியது. திறமையான விவசாயமுறை சரியான உணவுப்பொருள்விநியோகம் தொடர்பு கொண்டு வருகிறது. இதுடன் பல இயற்கை சூழ்நிலைகளும் தொழிற்புரட்சிக்கு சாதகமாயின.

கிராம கைத்தொழில் உற்பத்தி பரவல்மிக வேகமான வியாபார வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று. வியாபார விரிவாக்கத்தின் விளைவாக புதிய சந்தைகளைத்தேடினார்.

முதலாளிகளின் ஊக்கத்தினால் அறிவியல் அறிஞர்கள் இயந்திரங்களை கண்டுபிடித்தனர். பின் ஐரோப்பிய நாடுகள் குடியேற்றங்களை சுரண்டன. இது முதலாளித்துவம் ஏற்பட வழிவகுத்தது, முதலாளிகள் அதிக பொருட்கள் உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்ட விழைந்தனர், ஆகவே ஆலைகளை அமைத்தனர். புதிய இயந்திரங்களின் உதவியால் மக்கள் பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்தனர். ஐரோப்பாவில் வேகமான தொழில் துறை மாற்றங்கள் ஏற்பட மேற்கண்ட காரணங்கள் உதவின, மறுமலர்ச்சிக்கு முன்பு அறிவியல் அறிவு, செயல் முறைக்கு பயன்படுத்திடாமல் இருந்தது, ஆணால் தற்போது விழிப்புணர்வு எல்லாத்துறைகளிலும் ஏற்படலாயிற்று.

இங்கிலாந்தில் 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவி யது, இங்கி லாந் து கடல் போக்குவரத்திலும், காலனியாதிக்கத்திலும் முதன்மையான உலக நாடாக விளங்கியது. அதனுடைய கடல் வலிமையும், குடியேற்ற ஆதிக்கமும் அந்நாட்டின் தொழில் தொழிற்சாலைகளின் தீவிர வளர்ச்சிக்கு தேவையான கச்சாப் பொருள்களையும், புதிய சந்தைகளையும் பெற்றுத்தந்தன, பிரிட்டன் மேலும் கணிம வளம் போன்ற பல இயற்கை வளங்களை கொண்டிருந்தது. அதனுடைய கடற்கரை அமைப்பு மற்றும் பருவநிலை தொழிற்சாலைகளுக்கு சாதகமாக இருந்தன. இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனியார்களது பெரும் பங்கும் தனிச்சிறப்பு அளித்தது. தொழில் புரட்சியின் போது இங்கிலாந்தில் செய்யப்பட்ட இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. சமயக் கொடுமையின் காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான் சிலிருந்து வெளியேற்றி பூராட்ட ஸ்டண்ட் கைவினை ஞர்கள் இங்கிலாந்திற்குக் குடியேற்றினார். இங்கிலாந்து அரசாங்கம் அவர்களுக்கு அடைக்கலமும் பண உதவியும் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களின் திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள்


கைத்தொழிலிலிருந்து இயந்திரங்கள் மூலமான உற்பத்திக்கும், மனித அல்லது விலங்கு இயக்க சக்திக்கு பதிலாக, நீராவி போன்ற வேறு உற்பத்தி சக்திகளுக்குமான மாற்றத்தினை தொழிற்புரட்சி கொண்டுவந்தது. புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள் மூலம் வேகம் பெற்ற முதலாவது துறையாக ஜவுனி தொழில் விளங்கியது.

1733-ல் ஜான்கே பறக்கும் நாடாவைக் கண்டுபிடித்தார். இது துணி நெம்யும் வேகத்தை அதிகரித்தது. இதனால் நூல்

தேவை அதிகமாயிற்று. ஜேம்ஸ் ஹார்கீரிவ்ஸ்ஸின் "நூற்கும் ஜென்னி" (1769) மற்றும் சாமுவேல் கிராம்ட்டனின் "நூற்கும் மியூல்" 1769, நூலுக்கான அதிகத் தேவையை உற்பத்தி செய்தது.



ஜேம்ஸ் ஸ்பெலன்சன்



ஜேம்ஸ் வாட்

நீராவி எந்திரத்தை மாற்றிய அமைத்தவர்

1754-ல் கார்ட்ரைட் கண்டுபிடித்த விசைத் தறியினால் அதிக அளவில் துணி நெம்யும் முறை நடைமுறைக்கு வந்தது. விட்னி 1793-ல் காட்டன் ஜின் என்ற கருவியை பருத்தியிலிருந்து விதைகளை பிரித்தெடுப்பதற்காகக் கண்டுபிடித்தார் இதன் மூலம் அதிக அளவு கச்சா பருத்தி

துணி உற்பத்திக்குக் கிடைத்தது 1846ல் எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

உற்பத்திக்கான இயக்க சக்திகளின் கண்டுபிடிப்பு

தொழிற்பூர்க்கியின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நீராவி இயந்திரம் என்றாலும். நியகாமன் என்பவரின் நீராவி இயந்திரக் கண்டுபிடிப்பைப் படித்த ஜேம்ஸ் வாட் புதிய நீராவி இயந்திரத்தை 1769-ல் உருவாக்கினார். இதனால் ஐவுளித் தொழிற்சாலையில் குதிரை மற்றும் நீர் சக்திக்கு பதிலாக நீராவி சக்தி பயன்படுத்தப்பட்டது.

ஜார்ஜ் ஸ்டெபன்சன் நீராவி இரயில் இயந்திரத்தை 1825இல் கண்டுபிடித்தார் 1830இல் முதல் பயணியர் தொடர்வண்டி மான் செஸ்டரூக்கும் லிவர்பூலுக்கும் இடையே இயக்கப்பட்டது.



நீராவி இயந்திரம்

1814இல் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி அச்சு இயந்திரத்தால் அச்சுப் பொருட்களின் விலை குறைந்தது. இதற்கு பின்னர் பாரடைன மோவைக் கண்டுபிடித்தார். ஆபிரகாம் டெர்மி இரும்புத்தாது உருக்குவதற்கு கரிக்கு பதிலாக நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். 1760 இல் ஜான் ஸ்மிட்டன் பெர்மி ஆய்வுடன் நீர் சக்தியை இணைத்து அதனை மேம்படுத்தினார்.

ஹம்பரி டேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கினால் சுரங்க வேலை செய்வோர் பாதுகாப்புடன் பணிபுரிந்தனர். 1784இல்

ஹென்றி கார்் இரும்பைத் துண்டாக்க உருளையை பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 1855-ல் பெர்ஸ்மர் இரும்பு எஃகு உற்பத்திக் செய்யும் புதிய முறையை கண்டுபிடித்தார். இக்காலந்தொட்டு நிலக்கரியும், இரும்பும் நீராவியுடன் கைகோர்த்து செயல்பட்டதால் தொழில்மயமாக அடுத்தளமாகியது.

போக்குவரத்துத் துறையில் புரட்சி

சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட மாற்றத்தால், பிற தொழிற்சாலைகளில் மாற்றும் விரைவு படுத்தப்பட்டன. குறிப்பாக போக்குவரத்துத் தகவல் தொடர்பு துறையில் வேகமான முன்னேற்றும் ஏற்பட்டது.

மேம்பட்ட சாலைகள் அமைப்பதில் ஜான் மெட்காஃப் மற்றும் ஜான் மெக் ஆதம் ஆகியோரின் பக்களிப்பு போற்றத்தக்கது. மெக் ஆதம் தரமான பாதை அமைக்கும் முறையை கண்டுபிடித்தார். அச்சாலைகள் "மெக் ஆதம் சாலைகள்" எனப்பட்டது. ஜான் பிரின்லே கால்வாய்களை இணைக்கும் முறையை கண்டுபிடித்தார். இதன் மூலம் முக்கிய நகரங்களான பெர்மிங்ஹாம் வண்டன், லிவர்பூல், மான் செஸ்டர் போன்ற பல நகரங்கள் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட புரட்சி

சர் ரெள்ளஸ்ட் ஹரில், பென்னி அஞ்சல் முறையை கண்டுபிடிப்பின் விளைவாக வியாபாரிகள் அருகிலும், தொலைவிலும் இருந்த தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. கம்பியில்லா மின்விசை கம்பி



மின்சார தந்தி

மூலம் செய்திகளை அனுப்பும் தந்தி முறையை மோர்ஸ் கண்டுபிடித்தார். 1835இல் முதல் மின்சார தந்தி முறை நடைமுறைக்கு வந்தது.

விவசாயப்புரட்சி

தொழிற் புரட்சி தோன்றுவதற்கு முன்பே, விவசாயப் புரட்சி தோன்றியது, நிலங்களை பண்படுத்த புதிய விவசாய கருவிகளான, எஃகு கலப்பைகள் மற்றும் கடப்பாரைகள் பயன்படுத்தப்பட்டன. "டிரில்" என்ற விதை விதைக்கும் கருவியும், குதிரை மூலம் நிலங்களில் மரக்கலப்பைகளுக்கு பதிலாக எஃகு கலப்பைகள் உழுவதற்கு பயன்படுத்தப்பட்டன. கதிர் அறுக்கவும், கதிர் அடிக்கவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணை வளப்படுத்த பயிர் சுழற்சி முறை நடைமுறை படுத்தப்பட்டது. மண்ணின் வளத்தை மீட்டெடுக்க குளோவர் (Clover) என்ற ஒரு வகைச் செடியைப் பயிரிட்டனர், இங்கிலாந்தின் நிலவுடைய மாளிகள் தங்கள் பண்ணைகளை விரிவுபடுத்த துவங்கினார், கிராமங்களில் சிதறி கிடந்த நிலங்களை ஒன்றிணைத்து கூட்டுப்பண்ணையாக்கி உற்பத்தியைப் பெருக்கினார்.

தொழிற் புரட்சியின் தாக்கங்கள் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம்

தொழிற் புரட்சி ஜேரோப்பியர் வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாய உற்பத்தியில் வியாபார அமைப்புகளில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சமூகத்திலும், அரசியலிலும் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. கிராமப் பகுதியிலிருந்து மக்கள் தொழிற்சாலைகள் இருந்த நகரங்களுக்கு ஈர்க்கப்பட்டனர். அதனால் பல தொழில் நகரங்கள் உருவாயின. மக்கள் தொகை பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. காற்று, நீர், ஓலி போன்றவை

மாசடைந்ததால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. சிறுவர்களும், பெண்களும் பெருமளவில் குறைந்த கூலியும் ஆலைகளில் பணிபுரிந்ததால் தொழில் அதிபர்கள் பெருத்த லாபம் ஈட்டனர், பெருமளவில் ஏற்பட்ட வேலையில்லாத திண்டாட்டமும் குறைந்த கூலியும் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறினார்கள்.



ராபர்ட் ஓவன்

மேலும் பழைய சமுதாயப்பிரிவுகள் அழிந்து "முதலாளிகள், தொழிலாளிகள்" என்ற இரண்டு புதிய பிரிவுகள் தோன்றினார்கள். மக்களில் இருப்பவன் (பணக்காரன்), இல்லாதவன் (ஏழை) என்ற வர்க்கங்கள் பேசப்பட்டது. பல ஜேரோப்பியர் நாடுகளில் தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்ததால், அவர்கள் வேறு வழியின்றி தங்களுக்கென புதிய குடியேற்ற நாடுகளை அமைக்கவும் மற்ற கண்டங்களில் கச்சாப் பொருட்களை பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கவும் உட்படுத்தப்பட்டனர். இவ்வாறாக காலனி தேடல் தீவிர காலனி ஏகாதிபத்தியத்திற்கு அடிகோலியது.

அரசியல் தாக்கம்

பெரிய நகரங்கள் தோன்றியதால் பாரானுமன்ற சீர்திருத்தங்கள் அறிமுகப்பட்டது. பல பாரானுமன்ற சீர்திருத்தங்கள் அறிமுகப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து தொழிலாளர்களைக் காக்கவும், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சட்டங்கள் 1819, 1833 மற்றும் 1837-ல் இயற்றப்பட்டன. 1825இலும் ஆண்டு தங்கள் உரிமைகளைப் போராடி பெற "தொழிலாளர்சங்கங்கள்" ஏற்படுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்து தகவல் தொடர்பு வாயிலாக தேசியம், பன்னாட்டு தேசியம் போன்ற கருத்துக்கள் தோன்றலாயின அதனால் பொருளாதார அடிப்படையில் மக்களாட்சி அரசு தேவை அதாவது சமத்தம் (சேராட்சி சம்) என்ற கருத்தை தோற்றுவித்தது.

பொருளாதார தாக்கம்

தொழிற்புரட்சி இங்கிலாந்தின் பொருளாதரத்தை மாற்றியமைத்தது. உலகத்திலேயே அதிக முன்னேற்றமடைந்த நாடாக இங்கிலாந்து உருவானது. இங்கிலாந்து நாட்டு வருமானம் அதன் வளர்ச்சியை நிறைவேற்ற வியாபாரத் தொடர்புகளால் அதிகரித்தது. குடிசைத் தொழில்கள், ஆலைகளுடன் போட்டியிட இயலாமல் நாளடைவில் இயல்பாகவே அழிந்தன. ஆலைகளின் வளர்ச்சியால் மான்செஸ்டர், ஸங்காஷியர், பர்மிங்ஹாம், ஷெப்பில்ட் போன்ற பல புதிய தொழில் நகரங்கள் தோன்றின. முதலாளி, தொழிலாளி என்ற புதிய வர்க்கங்கள் தோன்றியதால் ஏழை மேலும் ஏழையானான். நாட்டின் ஒட்டு மொத்த முதலீடும் முதலாளிகளின் வசப்பட்டது. ஆகவே "தொழிற்புரட்சி பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களுக்கியது" என்றனர்.

புதிய கொள்கை

தொழில் புரட்சியினால் அடிக்கடி பயன்படுத்துகின்ற பல அரசியல்

வார்த்தைகள் பிறந்தது. பொருட்களின் உற்பத்தி பெருகியதால், பெரிய தொழிற்சாலைகளின் உடமையாளர்கள் செல்வந்துர்களாயினர். அதன் விளைவாக "முதலாளித்துவம்" தோன்றியது பெரும் தொழில் ஆலைகள் வணிக முதலீடுகளைப் பெறுக்கியதே முதலாளித்துவத்தின் தாக்கமாகும்.

சமத்துவம்


தொழிலாளர்கள் வர்க்கத்தினர் முதலாளித்துவத்தை எதிர்த்து முழுக்கத்தை எழுப்பினர். தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளையும், மனித உரிமைகளையும் உள்ளடக்கிய சமத்துவ 'சோஷிவிச்' தத்துவங்கள் செல்வாக்குப்பெற்றன. சமத்துவத்தின் நோக்கம், செல்வம் ஒரு சிலரிடம் சென்றடையாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடு மறைய வேண்டும் என்பதாகும். எவரும் பட்டினியால் வாடக்கூடாது. அனைவரின் தேவைகளும் பூர்த்தியடைய வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழிலாளர்வர்க்கத்தினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொழில் மயமாதல் கூர்மைபடுத்தியது. இந்த பாகுபாட்டை போக்க ராபர்ட் ஓவன் என்பவர் முதன் முதலில் "சமத்துவம்" என்ற சொல்லை உருவாக்கினார்.

மார்க்ஸிலம்

மார்க்ஸிலம் என்பது, உழைப்பினால் ஏற்படும் லாபத்தில் உழைப்பாளருக்கும் உரிய பங்கு வேண்டும் என்பதாகும். ஜெர்மனி நாட்டு சமத்துவ வாதி காரல்மார்க்ஸ், மார்க்ஸிலம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார். இவரது கோட்பாடு, உற்பத்திக்கும், உழைக்கும் உடல் சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உடையது என்று வலியுறுத்துகிறது. இத்தகைய சோஷிவிச், பொதுவுடமைத் தத்துவம் கூடும் அமைய தொழிற்புரட்சியும் காரல் மார்க்ஸ் தத்துவங்களும் காரணமாய் இருந்தது.

தொழில் புட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள்

தொழில்கள்	பெயர்	கண்டுபிடிப்புகள்	வருடம்
1. நெசவுத் தொழில்	ஜான் கே ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் ரிச்சர்ட் ஆர்க்ரைட் சாமுவேல் கிராம்டன் எட்மண்ட் கார்ட்ரைட் எலிவிட்னி எலியாஸ் ஹோவே	பறக்கும் நாடா நாற்கும் ஜென்னி நீர்ச்சட்டம் என்னும் கருவி நாற்கும் மியூல் விசைத்தறி காட்டன் ஜின் தையல் எந்திரம்	1733 1769 1769 1769 1754 1793 1846
2. இயக்க சக்தி	தாமஸ் நியூகாமன் ஜேம்ஸ் வாட் ஜார்ஜ் ஸ்டெபன்சன் ராபர்ட் புல்டன் ராபர்ட் ஸ்டெபன்சன் பார்டே	முதல் நீராவி இயந்திரம் நீராவி எந்திரம், நியூகான் இயந்திரம் போக்குவரத்து நீராவி இயந்திரம் முதல் இருப்புப் பாதை முதல் இரும்பு கப்பல், கிளாரண்ட் என்ற நீராவிப் படகு பறக்கும் ராக்கெட், அச்சு நீராவி இயந்திரம் டென்மோ	1763 1769 1813 1825 1807 1829 1814 1831
3. நிலக்கரி மற்றும் இருப்பு எஃகு தொழில்	ஆபிரகாம் டெர்பி ஜான் ஸ்மிட்டன் ஹம்ரி டேவிஸ் ஹென்றி கார்ட் பெரிஸ்மர்	டெர்பி ஆய்வு மேம்படுத்தியது பாதுகாப்பு விளக்கு இரும்பைத் துண்டாக்கும் முறை இரும்பு எஃகு உருக்கும் முறை இரும்பு உருக்கும் முறை	1760 1816 1784 1855
4. போக்குவரத்து	ஜான் மெட்காஃப் ஜான் மெக்காடம் ஜான் பிரின்லி	சாலை ஆதும் சாலைகள் கால்வாய்கள் இணைப்பு	
5. தகவல் தொடர்பு	சர் ரெளவண்ட் ஹில் சாமுவேல் மோர்ஸ் சைரஸ் டபிள்யூ பீல்டு	அஞ்சல் முறை தந்தி அனுப்பும் முறை கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு மின்சாரத் தந்தி முறை	1835 1836



கார்ல் மார்க்ஸ்

தடையில்லா வாணிபக் கொள்கை

தொழிற்புரட்சியின் விளைவாகவும் முதலாளிகளில் வேலை நேரம் பதினான்கு முதல் பதினாறு மணி நேரம் வரை வெறுப்பட்டிருந்தது. பெண்களும், சிறுவர்களும் குறைவான ஊதியத்தில் மற்றும் பாதுகாப்பில்லாத, அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சனையாயிற்று மக்கள் செயற்கை வாழ்க்கை வாழ்த்துவங்கினர், தொழிற்புரட்சியானது நன்மை, தீமை இரண்டையுமே உள்ளடக்கியது. ஆனால் அதன் விளைவுகள் நிறைவேற நீண்ட காலமானது என்பதில் சந்தேகமின்றி தெளிவானது.

தொழிற்புரட்சியின் தீமைகள்

தொழிற்புரட்சியினால் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையானான். ஆலைத் தொழிலாளிகள் இருக்கமின்றி

முதலாளிகளால் சுரண்டப்பட்டனர். ஆலைகளில் வேலை நேரம் பதினான்கு முதல் பதினாறு மணி நேரம் வரை வெறுப்பட்டிருந்தது. பெண்களும், சிறுவர்களும் குறைவான ஊதியத்தில் மற்றும் பாதுகாப்பில்லாத, அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சனையாயிற்று மக்கள் செயற்கை வாழ்க்கை வாழ்த்துவங்கினர், தொழிற்புரட்சியானது நன்மை, தீமை இரண்டையுமே உள்ளடக்கியது. ஆனால் அதன் விளைவுகள் நிறைவேற நீண்ட காலமானது என்பதில் சந்தேகமின்றி தெளிவானது.

தொழிற்புரட்சியின் கூற்றுப்படி தொழிற்புரட்சி ஒரு வரமல்ல, தொழிற்சாலையின் அமைப்பு, செயல்பாடு பல தொழிலாளர்களின் மகிழ்ச்சியையும், மரியாதையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது மனித குலத்துக்கு நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கி பழைய குடிசை தொழில்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுருக்கமாக கூறின், இன்றைய நவீன உலகத்தை தொழிற்புரட்சி உருவாக்கியது எனலாம்.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்வு செய்க.

- தொழிற்புரட்சியினால் உற்பத்தி _____.
 அ) விரைவானது ஆ) மிதமானது இ) மந்தமானது ஈ) மாற்றம் ஏற்படவில்லை
- தொழிற்புரட்சியின் தாயகம் _____.
 அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆ) பிரான்சு இ) இங்கிலாந்து ஈ) ஜெர்மனி
- கிரேட் பிரிட்டன் ஒரு _____.
 அ) தீபகற்பம் ஆ) தீவு இ) பாலைவனம் ஈ) மலை
- காட்டன் ஜின்னி என்ற விதை நீக்கும் கருவியை கண்டுபிடித்தவர் _____.
 அ) ஜேம்ஸ் ஹோர்கிரிவ்ஸ் ஆ) எலி விட்னி
 இ) சாமுவேல் கிராம்டன் ஈ) எலியாஸ் ஹோவ்வே

5. இல் முதல் பயணியார் தொடர் வண்டி இயக்கப்பட்டது.

அ) 1830 ஆ) 1850 இ) 1779 ஈ) 1900

ஆ. பொருத்துக்.

- | | |
|----------------|---|
| 1. ஜான்கே | சாலை |
| 2. ஜேம்ஸ் வாட் | ஸ்டென்மோ |
| 3. பாரடே | பறக்கும் நாடா |
| 4. மெக் ஆதம் | ஸ்பின்னிங் ஜென்னி |
| 5. ஹம்பரி டேவி | புதியநீராவி இயந்திரம்
பாதுகாப்பு விளக்கு
காட்டன் ஜின் |

இ. கீழே கொடுக்கப்பட்ட தலைப்புகளில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளி

1. ஜவுளித்துறை.

- அ) எத்துறையில் முதன் முதலில் கண்டுப்பிடிப்புகள் ஏற்பட்டது ?
ஆ) பறக்கும் நாடாவை கண்டுப்பிடித்தவர் யார் ?
இ) தையல் இயந்திரத்தை கண்டுப்பிடித்தவர் யார் ?
ஈ) காட்டன் ஜின் எந்த ஆண்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது ?

2. சக்திகளின் கண்டுப்பிடிப்பு

- அ) 1769 இல் புதியநீராவி இயந்திரத்தை கண்டுப்பிடித்தவர் யார் ?
ஆ) பாதுகாப்பு விளக்கு யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது ?
இ) 1855 இல் பெரிஸ்மர் எதனை கண்டுபிடித்தார் ?
ஈ) தூயஇரும்பு எஃகு உருவாக்கும் முறையை கண்டறிந்தவர் யார் ?

ஈ. சூருக்கமாக விடையளி.

- தொழிற் புரட்சி என்பதன் பொருள் யாது ?
- வாணிபம் விரிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் யாவை ?
- விவசாயத்தின் புரட்சி பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக.
- சமத்துவத்தின் நோக்கம் யாது ?
- கார்ல் மார்க்ஸ் என்பவர் யார் ? அவரின் கொள்கை யாது ?

உ. விரிவான விடையளி.

- தொழிற் புரட்சியின் காரணங்கள் யாவை ?
- தொழிற் புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் யாவை ?
- தொழிற் புரட்சியின் போது நிகழ்ந்த முக்கிய சில அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறிப்பிடுக.

6. பிரஞ்சுப் பூர்ட்சி (1789)

"பிரான்க்கு ஜனதோஷம் பிடித்துதான் அமைத்து ஜோப்பாய்ட் தூம்முகிறு"

என்பது ஜோப்பிய வழக்கு

கி.பி.1789 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பூர்ட்சியினால் ஏதேச்சத்திகார மன்னராட்சி மரண அடியினை எதிர்கொள்ள நேரிட்டது. ஏதேச்சத்திகார மன்னராட்சிக்கு எதிராக மட்டுமல்ல, வர்க்கத்தனியுரிமைகளுக்கு எதிராகவும் எழுந்ததுதான் இப்பூர்ட்சி என்னாம். பிரஞ்சுப் பூர்ட்சியில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அல்லது கொள்கைகள், 19 ஆம் நூற்றாண்டின் ஜோப்பிய சமூக, அரசியல் வரலாற்றில் முன்னிலை வகித்த சக்திகளாக இருந்தது என்ற கூற்று மிக சரியானதேயாகும். இது சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற அடிப்படையில் அமைந்த கோட்பாடுகளாகும். இப்பூர்ட்சி இறுதியில் நெப்போலியன் போனபார்ட்சின் சர்வாதிகாரத்திற்குக் கொண்டு சென்றது என்பது விபரிதமான உண்மையாகும்.

பிரஞ்சுப் பூர்ட்சியின் காரணங்கள்

1. பண்டைய ஆட்சி முறை

பிரான் சின் வல்லாட்சி அரசு, பதினெந்தாம் ஹாயி, பதினாறாம் ஹாயி ஆகிய மன்னர்கள் காலத்தில் பலவீனமடைந்து செல்வாக்கியிழந்தது. அம்மன்னர்கள் உறுதியற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் ஆடம்பரங்களில் மூழ்கியவர்களாகவும் இருந்தனர். மேரி அன்டோன்ட் அரசி நிர்வாக விஷயங்களில் முறைகேடாக தலையிட்டு வந்ததால்



பதினாறாம் ஹாயி

குழப்பங்களும், சீர்குலைவகளும் ஏற்பட்டன. அரசின் வருவாயில் பெரும்பகுதி அரண்மன்ற மன்றத்தில் அடம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல்மிகுந்து வர்களாகவும் இருந்தனர். நிர்வாகச் சீர்கேடுகளால் நாடு பெரும்பாதிப்பிற்குள்ளாயிற்று.



மேரி அன்டோன்ட் அரசி

வல்லாட்சி முறை

பிரான்சின் ஏதேச்சத்திகார மன்னராட்சி முறை மன்னரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையிலானது. இந்தக் கோட்பாட்டிற்கு திருச்சபை ஆதரவளித்தது. மன்னராட்சியில் தங்களுக்குள்ள குறைகளைக் கூறவும், நிவாரணங்களைக் கொருவும் மக்களுக்கு இதனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. **ஸ்டேட்ஸ் ஜெனரல்** என்ற மூன்றாவது வகுகளைக் கொண்ட அமைப்பு ஒரளவுக்கு பிரதிநிதித்துவம் கொண்ட மரபு வழியான அமைப்பாக இருந்து வந்தது. திருச்சபையின் பிரதிநிதிகளுக்கு என்றால் அவையும், பிரபுக்களுக்கு என மற்றொரு அவையும், பொதுமக்களுக்கு என மூன்றாவது அவையும் இதில் உள்ளாங்கி இருந்தன. இது ஒரு ஆலோசனை அவையாகவே இருந்தது. ஆனால் இது 1614 - ஆம் ஆண்டிலிருந்து

கூட்டப்படவில்லை. பார்லிமென்ட் என்ற மற்றொரு அமைப்பு மன்னரின் ஆணைகளைப் பதிவு செய்யும் அமைப்பாக இருந்தது. இந்த பார்லிமென்டைக் கூட அரசவைப் புறக்கணித்து வந்தது. மக்கள் பிரச்சனையைப் பற்றி அரசன் அறிந்து கொள்வதற்கான எந்த ஒரு அமைப்பும் பிரான்சில் இல்லாமல் போனது.

பொருளாதாரக் காரணங்கள்

நிலமாணிய முறை சீரழிந்து கொண்டிருந்தது. அரசனுடன் நெருக்கமாகவும் ஆடம்பரமாகவும் வாழும் பல நிலப்பிரபுக்கள், தமது நிலங்களை அதிகாரிகள் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்த அதிகாரிகள் நிலங்களைத் தவறாக நிர்வகித்து, விவசாயிகளையும் கரண்டினர். பெரும்பாலான வரிகளிலிருந்தும், கட்டாயமான உடல் உழைப்பிலிருந்தும் பிரபுக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், அப்பிரபுக்கள் விவசாயிகளிடமிருந்து அளவிற்கு அதிகமான வசூல்களை மேற்கொள்ளவும், அவர்களது உற்பத்திப் பொருட்களை தங்களது கட்டுப்பாட்டில் வைக்கவும் செய்தனர். அவர்களுக்கு இணங்க மறுத்த விவசாயிகளை கடுமையாகத் தண்டிக்கவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. இதுபோன்று பிரான்சின் நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு திருச்சபை குருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கும் பெரும்பாலான வரிகளின் பார்கள் மீதே திணிக்கப்பட்டது. அரசிற்காகவும், பிரபுக்களுக்காவும், திருச்சபைக்காகவும் ஊதியமின்றி உடல் உழைப்பு தருமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிறிதளவு மறுப்புத் தெரிவித்தாலும் கொடிய

அடக்கு முறைகள் ஏவப்பட்டன. பிரான்சு அரசிற்கு உதவும், அளவிற்கு பிரெஞ்சுக்கு டியேற்றங்கள் செய்யும் பாகு கூடுக்கவில்லை. பாரம்பரியத் தொழில்கள் தேக்கமடைந்திருந்தன. எங்கும் ஏழ்மையும், பட்டினிச் சாவுகளும் காணப்பட்டன.

கத்தோலிக்க திருச்சபை பிரான்சு சமூகத்தின் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. அவர்களது பிறப்பு, இறப்புக்களை, பதிவு செய்வதுடன் திருமணங்களை முறைப்படுத்துவதும் கல்விக் கூடங்களை நடத்துவதும், நல்லூழுக்கங்களை வரையறுப்பதும் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்தன. திருச்சபை, பரந்த நிலங்களுக்கு உடைமையாளனாகவும், வரிகளிலிருந்தும் ராணுவச் சேவை, கட்டாய உடலுழைப்பு போன்ற வற்றிலிருந்து விலக்கு பெற்றதாகவும் இருந்தது. சமூகத்தின் ஏழைப் பிரிவினரின் நலன்களுக்கு எதிராக, அரசனுடனும், பிரபுக்களுடனும் இணைந்து செயல்பட்டது. ஊழலும், ஒழுக்க சீர்பிவுகளும் மக்களிடையே திருச்சபையை செல்வாக்கிழக்கச் செய்தன.

போர்களின் பாரு

பதினான்காம் ஹாயி மன்னன் காலத்திலிருந்து பிரான்சு பிற ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து போரிட்டு வந்தது. ஏழாண்டுப் போர், ஆஸ்திரிய வாரிகளிமைப் போர்களால் பிரான்சின் கருவுலம் காலியானது. அதே சமயம், இப்போர்களினால் பிரான்சுக்கு எத்தகைய ஆதாயமும் ஏற்படவில்லை. இத்தகைய செலவுமிக்க போர்களின் விளைவாக பிரான்சில் ஒரு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

சிந்தனையாளர்களின் பங்கு

அக்காலத்திய புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களின் சிந்தனைகளாலும், எழுத்துக்களாலும் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் வால்டேர் பல நாடுகளிடையே புகழ் பெற்ற எழுத்தாளர். மூடநம்பிக்கைகளுக்கும், திருச்சபைக்கும்

எதிராகக் குரல் எழுப்பினார். அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட பிரஸ்ய மன்னார் மகா பிரடரிக் அவரை கெளாவித்தார்.



ரூசோ

ரூசோ என்ற சிந்தனையாளர் மன்னராட்சியின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது சமுதாய ஒப்பந்தம் என்ற நூல் பிரெஞ்சு புரட்சியின் மறைநூலாக அமைந்தது. அவரது கருத்துப்படி மக்களது விருப்பம் தான் ஆட்சியின் ஆணிவேர் ஆகிறது. அதனால் சுதந்திரமாகப் பிறக்கும் மனிதனுக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கான உரிமை உண்டு. மாண்டெஸ்கியூவின் கருத்துப்படி அனைத்து அதிகாரங்களும் அரசனிடம்



மாண்டெஸ்கியூ

குவிந்திருக்கும் வல்லாட்சிதான் மக்களின் துன்பங்களுக்கு காரணமாக அமைகிறது.

இங்கி லாந்து மாதிரி யிலான அதிகாரப்பிரிவினை சட்டம், நிர்வாகம், நீதி என்ற அரசியலமைப்பு ரீதியிலான மாற்றும்தான் மக்கள் நல அரசை தரும் என அவரது “சட்டங்களின் உணர்வு” (Spirit of Laws) (சட்டத்தின் சாரம்) என்ற நூல் கூறுகிறது. இவர்களைத் தவிர பொருளாதாரச் சீர்திருத்தங்களை உடற்கூறு வல்லுனர்கள் ஆதரித்தனர். பிரஞ்சு புரட்சியின் தலைவர்கள் இத்தகைய புரட்சிக் கருத்துக்களால் உணர்வும் ஊக்கமும் பெற்றனர்.

புரட்சிக்கு உடனடிக் காரணங்கள்

1789 ஆம் ஆண்டிற்கு முன் தலைவரித்தாடிய வறட்சியும், பஞ்சமும், நிலைமையை மேலும் மோசமாக்கி உணவுக் கிளர்ச்சிகளுக்கு (Bread Riots) இட்டுச் சென்றன. அரசவை, குறிப்பாக அரசி மேரி அன்டோனட் மக்களது இன்னல்களில் உணர்வற்ற வராக்கதைகளால் மக்கள் எது ஆத்திரத்தை தீர்த்து தூண்டுபவராகவும் இருந்தார். அதே நேரத்தில், அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கு பெற்றுத் திரும்பிய தொண்டர்கள் புரட்சிகரமான உணர்வுகளை இருந்தனர். அவர்கள் அமெரிக்க விடுதலைப் போரின் வெற்றிகளாலும், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குடியரசு முறைகளால் கொண்டுவர முடியவில்லை. புதிய வரிகளை விதிப்பதற்கு மக்களது ஆதரவு தேவைப்பட்டதால், 175 ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் இருந்த ஸ்டேட்ஸ் ஜூனர்ஸ் என்னும் அவையைக் கூட்டுவித்தார். இந்த

ஸ்டேட்ஸ் ஜூனர்ஸ் கூட்டப்படுதல்

அரசவையினரின் எதிர்ப்பினால் நிதித்துறை சீர்திருத்தங்கள் எதனையும் அரசால் கொண்டுவர முடியவில்லை. புதிய வரிகளை விதிப்பதற்கு மக்களது ஆதரவு தேவைப்பட்டதால், 175 ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் இருந்த ஸ்டேட்ஸ் ஜூனர்ஸ் என்னும் அவையைக் கூட்டுவித்தார். இந்த

அவை பிரபுக்கள் அவை, மதகுருமார்கள் அவை, மக்கள் அவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.

புரட்சியின் போக்கு 1789 – 1799

16-ம் ஹூயி மன்னர் ஏற்க மறுத்ததால், மக்கள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிக்கலாயினர். இதனை பிராஞ்சு சுப்புரட்சியின் துவக்கமாகக் கொள்ளலாம்.

தினாறாம்ஹூயி மன்னரால் 'ஸ்டேட்ஸ் ஜெனரல்' அவை கூட்டப்பட்டதும், அதன் மூன்றாவது அவையான மக்கள் அவை, மூன்று பிரிவுகளின் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் இணைந்து கூட்டப்பட வேண்டும் என்று அரசரை அவசரப்படுத்தியது. மேலும் இந்த ஸ்டேட்ஸ் ஜெனரல் தேசிய மன்றமாக பெயரிடப்பட வேண்டும் என்று கோரினர். மூன்றாவது பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், வாக்களிக்கும் முறை இவர்களுக்கு சாதகமாக இல்லை. ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு ஓட்டு முறையேபின்பற்றப்பட்டது.

வாக்களிக்கும் முறை

முதல் பிரிவு இரண்டாம் பிரிவு மூன்றாம் பிரிவு ஒரு வாக்கு ஒரு வாக்கு

எப்போதும் முதல் இரண்டு பிரிவும் இணைந்து விடுவதால், மூன்றாவது பிரிவைவிட பெரும்பான்மை பெறுகிறது.

$(1+1) = 2 \times 1$ (மூன்றாவது பிரிவு)

ஸ்டேட்ஸ் ஜெனரல் வின் பிரபுக்களுக்கும், மதகுருமார்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உரிமைகளையும், சலுகை களையும் ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர்.

டென்னிஸ் மைதான உறுதிமொழி

அரசர் இவர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததுடன், மீண்டும் மக்கள் இருக்க அந்த அரங்கில் கூடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனாலும் மக்கள் பிரதிநிதிகள் அருகிலிருந்த டென்னிஸ் வளாகத்தில் கூடினர். அவர்களுடன் ஒரு சில பிரபுக்களும், மதகுருமார்களும் இணைந்து கொண்டனர்.



டென்னிஸ் மைதான உறுதிமொழி

அங்கே அவர்கள் தங்களையே ஒரு தேசிய மன்றமாக அறிவித்து, ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் வரை கலையைப் போவதில்லை. என உறுதிமொழி எடுத்துக் கொண்டனார். இது ‘டென்னிஸ் கோர்’ உறுதிமொழி என்று அறியப்படுகிறது.

தனது புதியவரி கோரிக்கைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை, என்பது அரசனுக்குத் தெளிவாயிற்று. எப்படியேனும் மக்கள் மன்றத்தை கலைக்க வேண்டும் என்று திட்டமிடலானார். இரகசியமாக மன்னின் திட்டத்தை அறிந்து கோபம் கொண்ட மக்கள் மன்னருக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக புரட்சியைத் துவங்கினார்.


பாஸ்டெல் சிறை தகர்ப்பு

அரசவைகள் போக்கினால் ஆத்திரமுற்ற பாரீஸ் நகர மக்கள் கிளர்ந்தெழுந்து 1789, ஐந்தை 14ஆம் நாளன்று கிளர்ச்சிக்காரர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பாஸ்டெல் சிறைச் சாலையைத் தாக்கினார்.

இந்த பாஸ்டெல் சிறைச்சாலை “அரசருக்குரிய எதேச்சதிகார சின்னம்”

என்று மக்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாகும். கிளர்ச்சிக்காரர்கள் சுவிஸ் சிறைக் காவலர்களைத் தாக்கி, சிறைச் சாலைக் குதவுகளை உடைத்து கைதிகளை விடுவித்தனர். பாஸ்டெல் வீழ்ச்சியை விடுதலை நாளாக நாடெங்கும் கொண்டாடினார்.

பாஸ்டெல் வீழ்ச்சி மன்னராட்சியை மேலும் பலவீனப்படுத்தியது பாரிஸ் நகர மக்கள், நகர நிர்வாகத்திற்காக “பாரீஸ் கம்யூன்” என்ற அமைப்பை உருவாக்கினார். வறுமையினாலும் பசிக்கொடுமையினாலும் இன்னலுற்ற பாரீஸ் நகரப் பெண்கள் (ரொட்டி) உணவு கோரி வெர்செய்ல் மாளிகைக்குச் சென்றனர். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்காததால், ஊர்வலமாகச் சென்று, அரண்மனைக்குள் நுழைந்து சூறையாடினார். அரசன், அரசி, அவர்கள் குழந்தைகளை ஆடம்பரமான வெர்செய்ல் மாளிகையிலிருந்து பாரீஸ் நகருக்கு ஊர்வலமாக கொண்டு சென்று விட்டனர். அதன் பின் அரசு குடும்பத்தினர் பாரீஸ் நகரிலேயே வாழ நேரிட்டது.



பாஸ்டெல் சிறை தகர்ப்பு

தேசிய மன்றம்

1789-ஆகஸ்ட் 12-ஆம் நாளன்று தேசிய மன்றமானது “மனிதன் மற்றும் குடிமகனது உரிமைகள் பிரகடனம்” வெளியிடப்பட்ட “மாக்னா கார்ட்டா” (பேரரிக்கை) கி.பி.1215-ல் வெளியிட்டது போலவும், மற்றும் 1689-இல் பிரிட்சிஷ் பாரா ஞ மன்றம் வெளியிடப்பட்ட “உரிமைகள் மசோதாவை” போல மிகச் சிறப்பான மனித உரிமை அறிக்கையாக மதிப்பிடப்படுகின்றது.

மதகுருமார்களின் சிவில் அரசியல் அமைப்பு

தேசிய மன்றம் தன்னையே ஒரு அரசியலமைப்பு அவையாக (Constituent Assembly) அறிவித்துக் கொண்டு புதிய அரசியலமைப்பை 1791-ல் உருவாக்க முற்பட்டது. இது அரசனது அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியது. சட்டம் இயற்றும் உரிமை இனி சட்டமன்றத்திற்கே உரியது என்று அறிவிக்கப்பட்டது. அனைவருக்கும் மதசகிப்புத்தன்மை உறுதி செய்யப்பட்டன. திருச்சபையின் அதிகாரிகள் அரசின் மூலம் நியமிக்கப்பட்டனர். திருச்சபையின்உயர்பதவியிலுள்ளவர்களது ஊதியங்கள் குறைக்கப்பட்டன. கீழ்ப்பதவியிலிருந்தவர்களுக்கு ஓரளவு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு திருச்சபையை சட்டமன்ற விதிகள் மூலமாக கட்டுப்படுத்தும் சட்ட அமைப்பை “மதகுருமார்களின் சிவில் சட்ட அமைப்பு” (Civil Constitution of Clergy) எனப்பட்டது. இச்சட்டம் திருச்சபை மீதான கட்டுப்பாட்டு உரிமையை பொப்பாண்டவரிடமிருந்து அரசாங்கத்திற்கு மாற்றியது. போப்பாண்டவர் இச்சட்டத்தை கண்டித்தார். பிரெஞ்சு அவை, மதகுருமார்கள் அனைவரும் அரசிற்கு விசுவாசமாக இருக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென

வலியுறுத்தியது. இதன் விளைவாக பிரெஞ்சு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது.

விசுவாச உறுதி மொழி எடுப்பவர்கள், எடுக்க மறுப்பவர்கள் என இரு பிரிவுகள் தோன்றின. இதனால் திருச்சபைக்கும் அரசிற்கும் இடையே மோதல்கள் உருவாயின. இந்த சட்டத்தின் மீது மன்னனுக்கு அதிருப்தி இருந்தாலும் இதற்கு ஒப்புதல் அளித்துக்கொடுக்கப்பட்டது.

அரசன் வெர்செய்ல்ஸ்கு தப்புதல்

1791-ஜூன் மாதம், பதினாறாம் லூயி தன் குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் வார்னஸ் என்னும் எல்லையோர் நகரில் அவர் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டார். பின் விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்குப்பின் 1793



அரசி மேரி அண்டோனி கில்லட்டின் மூலம் கொல்லப்படுதல்



பதினாறாம் லூயி கில்லட்டின் மூலம் கொல்லப்படுதல்

ஜென வரி 21இல் பொது மக்கள் முன்னிலையில் கில்லட்டின் கருவியின் மூலம் ஹாயியின் தலை வெட்பப்பட்டது. மேறி அந்டோனட்டும் பிறகு இவ்வாறு கில்லட்டின் மூலம் கொல்லப்பட்டார். அரசனுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கான வர்களும் கொல்லப்பட்டனர். பிரான்சில் அராஜகம் தலைவரிற்தாடியது.

அச்சத்தின் ஆட்சி

1792ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து தேசிய அவை அரசியலமைப்பை உருவாக்க முனைந்தது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு



கில்லட்டின்



ரோபஸ்பியர்

1792- செப்டம்பர் 21-இல் குடியரசு அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் தலைவர் டாண்டன், ரோபஸ்பியர் தலைமையில் பொது பாதுகாப்புக்கும் நியமிக்கப்பட்டது. இதன் தலைவர்களுக்கு அளவில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 1792 செப்டம்பர் முதல் 1794-ஐ வரை இந்த அச்சத்தின் ஆட்சி தொடர்ந்தது. கால்லப்பட்டு அச்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

ஸ்டாக்டர் அரசு

1795-ல் தேசிய அவையில் இருந்த மிதவாதிகள் ஒரு புதிய அரசியல் அமைப்பை வெளியிட்டனர். அதன்படி ஐந்து பேர் கொண்ட இயக்குநர் அவை ஐந்தாண்டுகளுக்கு 1795இல் இருந்து 1799 வரை ஆலோசனை வழங்க இரு அவைகளை கொண்ட இம்மன்றம் அமைக்கப்பட்டது. இம்மன்றம் நல்ல நிர்வாகத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது. 1799இல் புதிய அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆதரவாளர்கள் பாரிசில் கிளர்ச்சி செய்தவர்களை அடக்க ஒரு படையை அனுப்பியது. இவ்வாறு போர்ட் பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நெப்போலியன் போனபார்

கார்சிகா இளைஞன் நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சுப் புரட்சிக்கு பொறுப்பேற்றார். பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று அழைக்கப்பட்ட இவர், 1799 முதல் 1815 வரை பிரான்சை திறமையாக ஆட்சி செய்தார். நிர்வாக முறையை அறிந்த இவர், குழப்பமான நிலையில் இருந்த பிரான்சை வாட்டர் ஹூ போரில் இவர் தோல்வி அடையும் வரையில் நிலையான ஆட்சியைக்கொடுத்தார்.



நெப்போலியன் போனபார்

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகள்

1789-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அது மனித குல வரலாற்றில் ஒரு புதிய யுகத்தினைத் தோற்றுவித்தது. அப்புரட்சியின் குறிப்பிடத்தக்க விளைவுகள் பின்வருமாறு:

இப்புரட்சியின் விளைவாக மன்னின் வரம்பற்ற வல்லாட்சி ஒழிக்கப்பட்டது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட ஆட்சி உருவாக்கப்பட்டது.

நிலமானிய முறை அடியோடு ஒழிக்கப்பட்டது. பண்ணை அடிமைகள் விடுதலையடைந்தனர்.

பிரபுக்கள் மற்றும் திருச்சபையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

1794 முதல் திருச்சபையின் கட்டுப்பாட்டுவிருந்து அரசு விடுவிக்கப்பட்டது. சமய சார்பற் றாரசும், சட்ட முறையும் கொண்ட கொள்கை உருவாக்கப்பட்டது.

பிரான்சிலும் அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

மதசார்பற் ற முறையில் கல்வி மாற்றியமைக்கப்பட்டது.

பிரெஞ்சு மக்களிடையே தேசிய உணர்வும், ஒற்றுமையையும் தோற்றுவித்தது. இதனால் பல நாடுகளிலும் விடுதலை உணர்வுகள் ஊக்கம் பெற்றன. (லத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா).

19-ம் நூற்றாண்டில் தேசப்பற்றை உருவாக்கி இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வாதி காரத்தை உருவாக்குவதற்கு பிரெஞ்சுப் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரஞ்சுப்புரட்சிக் கருத்துக்களான “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” ஆகியவை ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகின் பிறநாடுகளிலும் பரவினார்கள்.

ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் புதிய ஜனநாயக முறை, சமுதாய அமைப்பு தோன்றுவதற்கு முன்னோடியாக பிரஞ்சுப் புரட்சி இருந்தது.

புரட்சியின் விளைவாக மிகச்சிறந்த நிர்வாகியான நெப்போலியன் போனபார்ட் முன்னணிக்கு வந்தார்.

பிரெஞ்சுப் புரட்சி சொக்கத்திலிருந்து வந்த மன்னான்று உணவாகக் கருதப்பட்டது.

தெரிந்துகொள்

1889-ல் பாரிசில் நடந்த கண்காட்சிக்காக பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைச் சிறப்பிப்பதற்கு ஈஃபிள் கோபுரம் கட்டப்பட்டது.



ஸ்டீல் கோபுரம்

தெரிந்துகொள்

பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சுப் புரட்சி வரை குடிமக்களாய் இருந்ததைவிட கிறித்துவர்களாக இருந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களால் அமெரிக்க நாட்டின் ஆபிரகாம் லிங்கன் மற்றும் இந்திய தேசப்பிதா மகாத்மா இருவரும் கவரப்பட்டனர்.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு _____.
அ) 1749 ஆ) 1759 இ) 1779 ஏ) 1789
2. ஸ்டேட்ஸ் ஜெனரல் _____ நாட்டின் பாராளுமன்றம்
அ) இங்கிலாந்து ஆ) பிரான்சு இ) ரஷ்யா ஏ) இத்தாலி
3. 'சமூக ஒப்பந்தம்' என்ற நாலை எழுதியவர் _____.
அ) வால்டோர் ஆ) ரூசோ இ) மாண்டெஸ்கியு ஏ) டான்டன்
4. பிரெஞ்சுப் புரட்சி இவரது காலத்தில் நடைபெற்றது _____.
அ) பதிமுன்றாம் லூயி ஆ) பதினான்காம் லூயி
இ) பதினெண்தாம்லூயி ஏ) பதினாராம் லூயி
5. பிரான்சின் சின்னமாக இருந்தது _____.
அ) வெர்செயில்ஸ் சிறை ஆ) பாஸ்டில் சிறை
இ) பெர்லின் சிறை ஏ) வார்னஸ் சிறை
6. ரோபஸ்பியர் தூக்கினிடப்பட்டின் பயங்கர ஆட்சி முடிவுற்ற ஆண்டு _____.
அ) 1790 ஆ) 1791 இ) 1792 ஏ) 1794
7. "பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை" என்று அழைக்கப்பட்டவர் _____.
அ) பதினாறாம் லூயி ஆ) ரோபஸ்பியர்
இ) வால்டோர் ஏ) நெப்போலியன் போனபார்்

ஆ. பொருத்துக்.

1. சட்டத்தின் சாரம் செப்டம்பர் 1792–ஜூலை 1794
2. இரண்டாம் பிரிவு வால்டோர்
3. மூன்றாவது பிரிவு வாட்டர் லூரா
4. பயங்கர ஆட்சி ரூசோ
5. டெரக்டர் அரசு மாண்டெஸ்கியு
6. நெப்போலியன் போனபார்் பொதுமக்கள்
பிரபுக்கள்
1795–1799

இ. குறுகிய அளவில் விடையளி.

1. பிரெஞ்சு சட்டமன்றத்தின் மூன்று பிரிவுகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
2. டென்னிஸ் கோர்ட் மைதான உறுதி என்பது யாது ?
3. மனித உரிமைகள் அறிவிப்பு எப்போது வரையப்பட்டது. குறிப்பு வரைக.
4. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவு ஏதாவது இரண்டை எழுது ?
5. நெப்போலியன் போனபார்ட் சிறு குறிப்பு வரைக.

ஈ. கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

1. எதேச்சதிகார ஆட்சி
 - அ) பிரெஞ்சு அரசு எந்தக் கொள்கையின் மீது சார்ந்துள்ளது ?
 - ஆ) இக் கொள்கையை ஆதாரித்தவர்கள் யார் ?
 - இ) ‘ஸ்டேட்ஸ் ஜெனரல்’ என்பது யாது ?
 - ஈ) பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் கடைசியாக எப்போது இந்த அவை கூட்டப்பட்டது.
2. பாஸ்டில் சிறைத்தகர்ப்பு
 - அ) பாஸ்டில் சிறைத் தகர்ப்பு எப்போது நிகழ்ந்தது ?
 - ஆ) எதேச்சதிகார ஆட்சியின் சின்னம் எது ?
 - இ) எந்த நாள் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது ?
 - ஈ) பிரெஞ்சுப் புரட்சி போக்கின் முக்கிய நிகழ்ச்சியாது ?
3. பயங்கர ஆட்சி
 - அ) தேசிய பேரவை எப்போது கூடியது ?
 - ஆ) தேசிய பேரவை அறிவித்தது என்ன ?
 - இ) பொது பாதுகாப்புக்கு முனை யார் தலைமைதாங்கியது ?
 - ஈ) பயங்கர ஆட்சியின் காலம் என்பது யாது ?

ங. பத்தியளவில் விடையளி.

1. பிரெஞ்சுப் புரட்சியின் பொருளாதார காரணங்கள் யாவை ?
2. பிரெஞ்சு சிந்தனையாளர்களின் பங்கை விவரி.
3. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகள் யாவை ?

7. தமிழ் நாட்டின் பண்பாட்டு மரபுகள்

இந்தியாவில் வேத காலத்திற்கு முன்பு, சிந்து சமவெளியை மையமாக கொண்டத் திராவிட நாகரிகம் தழைத்திருந்தது. பின், ஆரி யர் க ஸி ன் வருகைக்குப்பின் தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழகம் திராவிட நாகரிகத்தின் மையமாக மாறியது. தமிழ் மொழியும், பண்பாடும், திராவிட குடும்பத்தின் மீது பழமையானவையும், இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவையாகவும், தமிழ்மொழியும், தமிழ்ப்பண்பாடும் இருக்கின்றன.

தொன்மையான பாலி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளை “திராமிளா” (Dramilia) மற்றும் “திராவிட” என்ற சொற்களால் குறிப்பிட்டன. வட நாட்டை ஆரியவர்த்தம் எனவும், தென்னாட்டை திராமிளா மற்றும் திராவிட என்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.

தமிழ் மொழியும், இலக்கியங்களும் தொல் பழமையானவை. மாழுலனார் போன்ற சங்ககால புலவர்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தர்கள் மற்றும் மெளியியர்களின் சமகாலத்தவர்கள். ஆகவே தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை உடையதாகும். தமிழ் மொழி பன்முக இலக்கிய வளத்தாலும், பழமையாலும் தரத்தில் உயர்ந்து செம்மொழித் தகுதியை பெற்றுள்ளது. சமஸ்கிருதம் போல்லாமல், ஆனால் சீன மொழியைப் போன்று இந்திய துணைகண்டத்தின் மிகப் பழமையான, மக்களிடையே செல்வாக்குப் பெற்று புகழ்பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் மொழி தமிழ் மொழியாகும். தென்னிந்தியாவில் திராவிட மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியாகும்.

கி.மு.500 முதல் கி.பி.1300 வரை தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) சங்க

காலம் (2) களப்பிரர் காலம், (3) தமிழ்ப் பேரரசுகளின் காலம்.

சங்க காலத்தில் தமிழ்நாடு, அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மலைசார்ந்தநாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ‘வேளிர்’ எனப்பட்டனர். எடுத்துக்காட்டாக பொதிய மலையை ஆய், குதிரை மலையை ஆட்சி செய்தனர். வளமான ஆற்று சமவெளிகளை சேர, சோழ, பாண்டியர் போன்ற முடியுடை வேந்தர்கள் ஆட்சி செய்தனர். அரசர்களும், குறுநில மன்னர்களும் அறிஞர்களை ஆய் மலையை ஆதரித்தனர், சில மன்னர்களே கூட கவிதை இயற்றும் அளவு திறமை பெற்றிருந்தனர். (எடுத்துக்காட்டு: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்) மன்னர்கள் கூட நங்களுக்கு என்ன கூட சிங்களர்கள், கடம்பர்கள், யவணர்கள், ஆரியர்கள் போன்ற அயலவர்களுடனும் போரிட்டு வந்தனர். சங்க காலத்தின் புகழ் பெற்ற மன்னர்கள் சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், கரிகால் சோழன் ஆகியோர் விளங்கினர்.

தமிழ் நாட்டை இரண்டாவது கட்டமாக, கி.பி.3-ஆவது நூற்றாண்டு முதல் 6-ஆவது நூற்றாண்டு வரை களப்பிரர்கள் ஆண்டனர். இக்காலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்ந்து வளர்ந்தது. வஜ்ஜிர நந்தி என்ற சமணத்துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். அச்சுத விக்ராந்தா உறையுரை ஆண்ட புகழ் பெற்ற களப்பிரமன்னராவார்.

களப்பிரர் ஆட்சி வட தமிழகத்தில் பல்லவர்களாலும், தென் தமிழகத்தில் பாண்டியர்களாலும் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்ற பல்லவ மன்னர்கள், சாஞ்சியர்கள்,

ராட்டிரசூடர்கள், கங்கர்கள் ஆகியோரை வெற்றிகொண்டு ஒரு பெரும் பேரரசை உருவாக்கினார். அவர்கள் சைவ, வைணவ சமயங்களை ஆதரித்தனர். ஆகவே சைவ வைணவ ஆலயங்களை அமைத்தனர். தென் பகுதியில் பாண்டியர்கள் அரசியல் ஒற்றுமையை உருவாக்கியதுடன், பக்தி இயக்கத்திற்கும் ஆதரவு அளித்தனர். ஒன்பதாம் நூற்றாண்டு இறுதியில் விஜயாலய சோழன், ஆதித்திய சோழன் ஆகியவர்களால், தஞ்சையில் மீண்டும் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டது. முதலாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் போன்ற வலிமை வாய்ந்த மன்னர்களால் சோழ அரசு சோழப் பேரரசாக விரிவடைந்தது. அவர்கள் வெங்கி சாளுக்கியர்களையும், சேரர், பாண்டியர் மற்றும் சிங்களர்களையும் வென்றனர். இராஜேந்திரன் கடாரம் மற்றும் வங்கத்தின் மீது படையெடுத்தான். சோழர்கள் சைவ சமயத்தைப்பின்பற்றினர். அழகான, சிற்ப வேவை பாடு கஞ்சன் சூடிய பிரம்மாண்டமான சைவ கோவில்களைக் கட்டினர். அவற்றில் பிரகதீஸ்வரர் ஆலயம், (தஞ்சை பெரியகோவில்) கங்கை கொண்ட சோழபுரம், தாராகரம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

சோழர்கள் ஸ்ரீவிஜயப்பேரரசு, சௌபோன்ற தொலை தூர நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சி மீட்டுருவாக்கம் பெற்றதாலும் துவார சமுத்திரத்தில் போசளர்கள் (ஹோய்சாளர்கள்) எழுச்சியடைந்ததாலும், சோழர்கள் வீழ்ச்சியடைந்தனர்.

ஆட்சி முறை

சங்க கால அரசு 'மன்னராட்சி' முறையில் அமைந்திருந்தது. மன்னர்கள் கட்டுப்பாடற் ற முழு அதிகாரம் பெற்று விளங்கினார். மன்னரின் அதிகாரத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. இருப்பினும் மன்னர் 'அமைச்சரவை'யின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்தார்.

'அவை' 'நாளவை' 'மன்றம்' எனவும் அரசவை அழைக்கப்பட்டது. அரசவையில் அமைச்சர்கள், படை த்தலைவர்கள், உயர் அதிகாரிகள், பட்டத்து அரசி, பட்டத்து இளவரசர், மற்ற இளவரசர்கள், இடம் பெற்றனர். மன்னனுக்கு நிலையான படை அமைப்பு இருக்கவில்லை. போர்க்காலங்களில் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டது. (அ) காலாட்படை (ஆ) குதிரைப்படை (இ) யானைப்படை (ஈ) தேர்ப்படை என படைகள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டன. சங்க காலத்தில் கடற்படையெடுப்புகளும் நிகழ்ந்துள்ளன. (எ.கா) கடம்பர் என்னும் கடற்கொள்ளையாளர்களுக்கு எதிராக சேரன் செங்குட்டுவனது படையெடுப்பு, கரிகாலனது, சிங்கள படையெடுப்பு என்பனவற்றைக் கூறலாம். மண்டலம், கோட்டம், ஊர் என்ற உள்ளாட்சி நிர்வாக பிரிவுகள் இருந்தன. முதியோர் அவையால் கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டன. முறையான நிதி நிர்வாகம் நடைமுறையில் இருந்தது. போரின் போது கொள்ளையாக்கப்பட்டவை, வணிக வரி, சுங்க வரி, உப்பு வரி, அன்பளிப்புகள், கப்பங்கள் போன்றவை அரசு வருவாய்களாகும். அரசர்கள், குறிப்பாக பாண்டியர்கள், மற்றும் சோழர்கள் விவசாயத்தை ஊக்குவித்தனர். காடுகளை அழித்து விளைநிலங்களைப் பெருக்கினார். தடுப்பணைகள் மூலம் ஆற்று நீரை சேகரித்தனர். புதிதாகக்கைப்பற்றிய இடங்களில் விவசாயிகள் தூதுக்குடியேற்றங்களை ஊக்குவித்தனர்.

பேரரசு காலத்தில் மன்னரது அதிகாரங்களும், பொறுப்புகளும் அதிகரித்தன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகமானது. கடற்படையுடன் சூடிய வளிமையான, நிலையான படை உருவாக்கப்பட்டது. பல முறைகளை இணைத்த மாநில நிருவாக அமைப்பு ஏற்பட்டது. பேரரசு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. மண்டலங்கள் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு கோட்டமும் பல பேரூர்களையும் (பெரிய நகரங்கள்), ஊர்களையும் (கிராமங்கள்), நகரங்களையும் (வியாபார நகரம்), பட்டினங்களையும் (கடற்கரை நகரங்கள்) கொண்டிருந்தது.

கிராமங்களில் ஊரார், நாடுகளில், நாட்டார் எனப்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளால் நிருவகிக்கப்பட்டன. பிராமணர்கள் குடியிருப்புகளில் (பிரம்மதேயம்) உள்ளூர் பிராமணர்களது அவைகளால் நிருவாகம் செய்யப்பட்டன. அவை மகாசபைகள் எனப்பட்டன. மகாசபைகள் எவ்விதத்திலும் வெளியார்தலையீடின்றி சுதந்திரமாக செயல்பட்டது. அவை வாரிகளில் விலக்குகளையும் பெற்றவையாக இருந்தன. சோழர்களின் காலம் மகாசபையின் பொற்காலம் என்பது. கோயில்கள் கட்டவும், பொதுப் பணிகள் செய்யவும் மக்களின் உடலுழைப்பு கட்டாயமாக்கப்பட்டது. உணவு உற்பத்தியைப் பெருக்க அணைகளும், கால்வாய்களும் அமைக்கப்பட்டன. ஏரிகளும் குளங்களும் கிணறுகளும் தோண்டப்பட்டன.

சமுதாயம்

தொல்காப்பியத்தில் சங்ககால தமிழரின் சமூக நிலை விவரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களிடம் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிமுறை காணப்படவில்லை. நிலத்தின் அடிப்படையில் திணைப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. புவியியல் அமைப்பில் தமிழ் நாட்டிலுள்ள நிலப்பகுதிகள் மலையும், மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி எனவும் காடும் காடு சார்ந்த பகுதியை மூல்லை எனவும் (3) வயலும் வயல் சார்ந்த பகுதியை மருதம் எனவும் (4) கடலும் கடல் சார்ந்த பகுதியை நெந்தல் எனவும் (5) மழையின்றி வளம் குன்றி வறண்டுபோன பகுதியை பாலை எனவும் ஐவகை திணைகள் பிரிக்கப்பட்டிருந்தன. திணைகளின் அடிப்படையில் மக்களும் பின்வருமாறு பிரித்தறியப்பட்டனர்.

மக்கள் பொதுவாக கீழ் கண்டவாறு பிரிக்கப்பட்டனர்.

1. குறிஞ்சிநிலமக்கள் – குறவர் (அ) வேடர்
2. மூல்லைநிலமக்கள் – இடையர் (அ) ஆயர்
3. மருதநிலமக்கள் – உழவர்
4. நெந்தலநிலமக்கள் – பரதவர் (அ) மீனவர்
5. பாலைப் பகுதிமக்கள் – கள்ளர்

மருதநகரங்களில் அரசர், அந்தணர், வணி கர் வெளாளர் என்ற நால்வகைப்பிரிவுகள் காணப்பட்டன. பாணர் (பாடகர்), விரலியர் (நடன மாடுபவர்), குயவர் (மட்பாண்டம் செய்வோர்), உமணர் (உப்பு வணிகர்), வண்ணார் (துணி துவைப்பவர்), நெசவாளர் (துணி நெசவு செய்வோர்), கைவினைஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் என்ற பல தொழில்களை செய்வெங்கள் வாழ்ந்ததாக சங்ககால இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. பண்கள் கவிஞர்களின் (புலவர்கள்) பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ‘கற்பை’ பெண்கள் தங்கள் உயிருக்கு மேலாக மதித்தனர். சில அரசுகளும் பங்களில் மட்டும் சதி என்னும் உடன்கட்டை ஏறிய ஒரு சில நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பல்லவர்கள் காலத்தில் சாதி முறை கடுமையாக்கப்பட்டது. பிராமணர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டது. பிராமணர்கள் மதத்தலைவர்களாகவும், அரசியல் மற்றும் சமூக ஆலோசகர்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்தனர். அவர்களுக்கு நிலங்கள் தானமாகவும், வரிவிலக்குடனும் அளிக்கப்பட்டன. மற்ற அனைத்து பிரிவினரும் (அந்தணர் நீங்கலாக) சூத்திரர்கள் என்ற பிரிவில் கொண்டு வரப்பட்டனர். தீண்டாமை கடுமையாக்கப்பட்டது. நிலமற்ற உழவர்கள் கல்வி கற்பதிலும், கோவில் மற்றும் பொது நிகழ்வுகளிலும் ஒதுக்கப்பட்டனர்.

சோழர்களின் ஆட்சியின் இறுதியில் சாதி முறையில் வலங்கை, இடங்கை பிரிவுகள் தோன்றியதால், சமூகத்தில் சண்டை சச்சாவுகள், அமைதியின்மை போன்றவை அதிகரித்தன.

நாலடியார், திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்கள் சாதியை குறிப்பிடப்பட்டப் போதிலும், அதனை ஏற்கவில்லை. சங்க தமிழர்கள் சமய சடங்குகளின் மீது வைத்த நம்பிக்கையை விட ஒழுக்க நெறியை (நன்னொறி) மதித்தனர்.

பக்தி இயக்கத்தின் போதும் சாதிபாகுபாடு இல்லாமல் வேடர், புலையர், பறையர், போன்றவர்களையும் பக்தர்களாக ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், அவர்களுக்கு கல்வி, கோயில், அரசுப் பணிகளில் உரிய பங்கினைத் தருவதற்கான கோரிக்கைகள் எழவில்லை.

சங்க இலக்கியங்கள்

சங்க கால இலக்கியங்கள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளைச் சார்ந்த ஆண், பெண் புலவர்களால் எழுதப்பட்டன. சங்க இலக்கியங்கள் பொதுவாக மதசார்பற்றவை தங்களுக்கு எந்த ஒரு தெய்வீகத் தன்மையையும் கூறிக்கொள்ளாதவை. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம், (இலக்கணநூல்) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு மற்றும் இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகஸையும் அடங்கும். எட்டுத் தொகை, பத்து பாட்டு போன்ற வற்றில் காதலும், வீரமும் போற்றப்படுகின்றன. பெரும்பாலான பதி னெண்கீழ்க்கணக்கு நூல் கள் ஒழுக்கத்தை (நீதியை) வலியறுத்துகிறது. ஜம்பெரும் காப்பியங்களும் (சிலப்பதிகாரம், மணிமேகஸை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி) ஜங்குறுங் காப்பியங்களும், (ஞேலகேசி, சூளாமணி, உதயனகுமார காவியம், யசோதரா காவியம் நாககுமார காவியம்) சில இலக்கண நூல்களும் (பிங்கல நிகண்டு, யாப் பெருங்கலம்) களப்பிரர் காலத்தில்

இயற்றப்பட்டன. இப்பேரரசு காலத்தில் அதிகளவில் பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டன. தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்யபிரபந்தம். பெரியபூராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் சைவ, வைஷ்ணவ சமயத்தைப் போற்றின. நந்திகலம்பகம், மூவருலா, கலிங்கத்துப் பரணி, நன்னூல், வீரசோழியம் போன்றவை மதச் சார்பற்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் கல்விக்கு சோழர்கள் (புலவர் முற்றுாட்டு) மூலமாக ஆதரவளித்தனர்.



இராமானுஜர்

பல்லவர்கள் காலத்தில் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் ஏற்றுக் கொண்டாலும், அரசின் ஆதாரவு சமஸ்கிருத கல்விக்கு இருந்த போதிலும், மத்தவிலாச பிரகசனம், கிரதாஞ்ஜீனியம், அவந்தி சுந்தரி, கதா, காவியதரசம் போன்ற ஒரு சில சமஸ்கிருத இலக்கியங்களே புகழ்பெற்று விளங்கின. கொவில்களிலும் சமய சடங்குகளிலும் சமஸ்கிருத மொழியே பின்பற்றப்பட்டது. சமஸ்கிருதம் கற்பிக்கும் பிராமணர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட (பட்ட விருத்தி, வேத விருத்தி) நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன.

சமயம்

சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் தினை அடிப்படையில் அமைந்திருந்தன. மதக்கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் மக்கள் எந்தவிதமான வெறித்தன்மையும் இல்லாத தாரளமான கண்ணோட்டம் கொண்டிருந்தனர். அவர்களது சமூகத் தொகையில் நடவடிக்கைகளில், சமயம் ஒரு முக்கியமான

கூறாக இருக்கவில்லை. வீரக்கற்கள் வழிபாடு இருந்தது சேயோன், மாயோன், வேந்தன், வருணன். வலியோன், கொற்றவை போன்றவை தினன் வழியிலான செல்வாக்குப் பெற்ற தெய்வங்களாக விளங்கின. கணேசர் வழிபாடு (விநாயகர்/பிள்ளையார்) காணப்படவில்லை. குரவைக்கூத்து, வெறியாட்டு போன்ற ஆடலும், பாடலும் வழிபாட்டில் இடம் பிடித்தன. இத்தெய்வங்களுக்கு மலர்களும், தானியங்களும் விலங்குகளும் படைக்கப்பட்டன. பிராமணர்களின் வேள்விகள், சில அரசர்களை கவர்ந்தபோதிலும், மக்களிடையே அவை புகழ் பெறவில்லை. சங்ககாலத்தில் சமணம், பெளத்தம், அஜீவிகைசம் போன்ற சமயத்ததுவங்கள் தமிழ் சமுதாயத்தில் இடமிடித்தன. அவைகளைப்பிரகாலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றன.

பல்லவர் காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தைப் பிடித்தது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் புத்த சமண சமயங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். சிவன், திருமால் போன்ற தெய்வங்களும் அவர்களது தேவியர்களும் முதன்மையான தெய்வங்களாயின. சோழர் ஆட்சியின் இறுதியில் ‘**முருகவழிபாடு**’ (முருகபக்தி) புகழ் பெற்றது. கோயில்களில், உள்ளுர் பூசகர்கள் படிப்படியாக அகற்றப்பட்டு பிராமணர்கள் பூசகர்களாக மாறி னர். சமஸ்கிருதம் சமய மொழியாயிற்று. சமண, பெளத்த கோயில்கள் பல இடங்களில் அல்லது சைவ, வைணவ கொயில்களாக மாற்றப்பட்டன. சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட சைவ, வைணவ சமய மோதல்களுக்கு சான்றாக, சிதம்பரம் கோயிலில் இருந்த தில்லை கோவிந்தராசர் சிலை அகற்றப்பட்டதும், வைணவராணராமானுஜர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததையும் கூறலாம். தமிழ்ச் சித்தர்கள் சாதி, கோயில், மூடச்சடங்குகள், முடநம்பிக்கைகள் போன்றவற்றை அறிவு பூர்வமாக எதிர்த்தனர்.

சங்ககாலத் தமிழர்கள், தமக்கென தனியொரு இசை, நடனம், நாடகம் (பண், ஆடல், கூத்து) போன்ற கலைகளை ஒருவாக கிடியிருந்தனர். பாணரும், விரலியரும் மரபு சார்ந்த இசை மற்றும் நடன கலைஞர்கள் ஆவர்.

யாழ் என்ற நாம்புக் கருவியும், குழல் என்ற காற்றுக் கருவியும், முழவு என்ற தோல் கருவியையும் இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தினர். திருவிழாக்களும் கடவுள் வழிபாடும் இசை, நடனத்துடன் ஓன்று கலந்திருந்தது. பல்லவர்களது குடுமியான் மலைக் கலவெட்டில் உருத்திராச்சாரியார் என்ற புகழ் பெற்ற இசை கலைஞரைப் பற்றிய செய்தியுள்ளது. தேவாரம், திவ்வியபிரபந்தம் ஆகியவை இசையுடன் பாடக் கூடியவை. புராணங்கள் கூத்துகளாகவும், கதைகளாகவும் நடிக்கப்பட்டன. தேவதாசிகள் (ஆலயச்சேவைகள்) மிகச் சிறந்த நடனமாதர்களாவார்கள்.

கட்டிடக்கலை

சங்க கால கட்டிடங்கள் அழியதக்க செங்கல், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டவை எனலாம். பல்லவர்கள் காலத்தில் அழிகிய சிறப் பேலைப்பாடுகளுடன் கூடிய குடவரைக் கோயில்களின் மூலம், ஒரு புதிய வகை சிறபம் மற்றும் கட்டிடக் கலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மலைப் பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிறபங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன. (எடுத்துக்காட்டு மாமல்லபுரத்திலுள்ள மகிழ்ச்சாசர மண்டபம், வராக மண்டபம்) பின் ரதம் போன்று செதுக்கப்பட்ட ஓற்றைக்கற்கோயில்களை அமைத்தனர். (மாமல்லபுரம் பஞ்சபாண்டவரதங்கள்) அதன் பின் செதுக்கப்பட்ட கற்பாறைகளை இன்னத்துக்கு கற்களை கட்டினர். எடுத்துக்காட்டாக மாமல்லபுர கடற்கரை கோயில், காஞ்சி சௌலாச நாதர் ஆலயம் வைகுந்த பெருமாள் ஆலயம். இக் கோயில்களிலுள்ள விமானங்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. பல்லவ கால கட்டிட

கலை பிற்கால சோழர் காலத்தில் மேலும் விரிவு படுத்தப்பட்டது. சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான வானளாவிய கோவில்கள் கட்டப்பட்டன. பரந்துவிரிந்த வளாகங்கள், பாதுகாப்பான உட்புற சுற்றுச்சுவர், சிற்பவேலைப்பாடு மிக்க அழகிய தூண்களுடன் சூழிய மண்டபங்கள் (மகா மண்டபம், அர்த்த மண்டபம், நார்த்தன மண்டபம், வாத்திய மண்டபம்) கருவறை, பெரிய விமானங்கள், தளங்கள் கட்டப்பட்டன. கடவுளர்களுக்காக கருவறைகள் போன்ற சூறுகள் குறிப்பிடத்தக்கவை. தஞ்சை பிரகதீஸ்வரம், கங்கைகொண்ட சோழபூரம், தாராகரம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற கொயில்கள் கூடும் காணப்படுகின்ற கார்யில்கள் கோயில்களில் காணப்படுகின்ற இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.



ஷாந்தி ரதங்கள்

இவியக் கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குடைக்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில், பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச் சிறந்த ஒவியங்கள் உள்ளன. கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம் போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன. சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஷ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63 நாயன்மார்களின் சிலைகள் உலக புகழ் பெற்றவையாம்.



பிரகதீஸ்வரர் கோயில் – தஞ்சாவூர்

தமிழர்கள் தங்களுக்கென கணிதம், காலவியல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார். சங்க இலக்கியங்களில் எண், கணக்கு நாயிகை, யாமம், காதம், கோல் போன்ற அளவைகளும், இலையுதிர், இளவேனில் போன்ற கால கணக்குகளையும் காணலாம். ஏலாதி, திரிகுடுகம், சிறு பஞ்சமூலம் போன்ற நூல்களின் பெயர்கள் மூலம் அவர்களின் மருத்துவ அறிவை அறியலாம்.



வைகுண்டப் பெருமான் கோயில் – காஞ்சிபுரம்

கணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியலில் வல்லவராவார். தமிழ் சித்தர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும், தெளிவாக எழுதிவைத்துள்ளனர்.

இறுதியாக தமிழர்கள், மனிதச் செயல்பாடுகளின் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவர்களின் தத்துவம்

பேரளாவிய உலகப் பார்வை கொண்டது. அ வர்க ள து இ ற யி ய ஸ் மூடநம் பிக்கை கருக்கு அதிக இடமளிக்கவில்லை. சமண, பெளத்த சமயங்கள் போன்று தமிழர்களும் “தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கருத்தைக்

கொண்டிருந்தனர். மனிதன் தன் விதியை தானே தீர்மானிக்கிறான் என்பதில் தெளிவாக இருந்தான். இந்திய வரலாற்றில் தமிழர்களின் மரபு ஒரு புகழ் வாய்ந்த பகுதியாகும்.

பயிற்சி

அ. சரியான விடையை தேர்வு செய்க

1. தமிழ் மொழி குறைந்தபட்சம் _____ ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்றை உடையது.
 அ) 3500 ஆ) 2500 இ) 1500 ஈ) 4000
2. களப்பிரார்கள் _____ ஆல் வடதமிழ்நாட்டிலும் காஞ்சியில் முறியடிக்கப்பட்டனர்.
 அ) பல்லவர்கள் ஆ) சேரர்கள்
 இ) சோழர்கள் ஈ) பாண்டியர்கள்
3. புகழ் பெற்ற இசைக்கலைஞர் உருத்ராசாரியார் பற்றி பல்லவர்களது _____ கல்வெட்டு குறிப்பிடுகிறது.
 அ) குடுமியான் மலை ஆ) உத்திர மேற்கு
 இ) மாமண்டூர் ஈ) மகேந்திரவாடி
4. பல்லவர்கள் _____ மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
 அ) தமிழ் ஆ) தெலுங்கு இ) சமஸ்கிருதம் ஈ) மலையாளம்
5. சங்க கால தமிழர்களின் சமூக நிலையை _____ விளக்குகிறது.
 அ) மணிமேகலை ஆ) தொல்காப்பியம்
 இ) பத்துப்பாட்டு ஈ) எட்டுத் தொகை

ஆ. பொருத்துக.

1. பட்டினம் நாடகம்
2. பாணர் இசைவாணர்
3. சூத்து கடற்கரை பகுதி
4. விரலியர் காட்டு பகுதி
5. முல்லை மலை பகுதி
 நடனமாடுபவர்
 சமவெளி

இ. தலைப்புகளில் கீழ் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.

1. சங்க இலக்கியம்
 - அ) இரட்டை காப்பியங்களின் பெயர்களை கூறு.
 - ஆ) சங்க இலக்கியத்தில் எத்தனை பெருங்காப்பியங்கள் உள்ளன ?
 - இ) எந்த தமிழ் இலக்கியத்தில் “போரும் காதலும்” விவரிக்கப்பட்டுள்ளது ?
 - ஏ.) பக்தி இலக்கியத்தை பற்றி ஓர் குறிப்பு வரைக.
2. சங்க கால சமுதாயம்
 - அ) குறிஞ்சிநிலமக்கள் யாவர் ?
 - ஆ) கடற்கரை பகுதியை அழைக்கப்பட்டது ?
 - இ) சங்க தமிழர்களின் சமூக நிலையை எந்த நூல் கூறுகிறது ?
 - ஏ) ஜூந்தினைகள் யாவை ?

ஈ. சுருக்கமாக விடையளி.

1. தமிழ் மொழியைபற்றி ஓர் குறிப்பு எழுதுக.
2. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, புகழ்பெற்ற கோவில்களின் பெயர்கள் சிலவற்றை எழுதுக.
3. அரசுக்கு கிடைத்த வருவாய்கள் யாவை ?
4. களப்பிரர்களைபற்றி ஓர் குறிப்பு எழுது.
5. சித்த மருத்துவம் என்றால் என்ன ?
6. சங்க கால இசையைபற்றி ஓர் குறிப்பு வரைக.

உ. விரிவான விடையளி.

1. சங்க கால நிர்வாக முறையை விவரி.
2. சோழர்களின் பண்பாட்டு பங்களிப்பை சுருக்கமாக எழுதுக.

ஊ. செய்முறை பயிற்சி.

1. தென்னிந்திய வரைபடத்தில் சேர, சோழ பாண்டிய, பல்லவர்களின் எல்லைகளை வரையவும்.
2. புகழ் பெற்ற தென்னிந்திய கோவில்களின் நிழற்படங்களை சேகரிக்கவும்.

புவியியல்

1. தமிழ்நாடு

தென் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடாவையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும், மேற்கில் கேரளாவையும், வடக்கில் கர்நாடகம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தினையும் தமிழகம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு ஜூவரி 14 ஆம் நாள், தமிழ்மொழி மாநிலத் தின் ஆட்சி மொழி யாக கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவது இடத்தை பெற்றுள்ள தமிழகம், விவசாயம் மற்றும் இயந்திர பொருட்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

த மிழ் நாடு வடக்கே $8^{\circ}4'$ அட்சத்திலிருந்து $13^{\circ}35'$ அட்சம் வரையிலும், கிழக்கே $76^{\circ}18'$ தீர்க்கத்திலிருந்து $80^{\circ}20'$ தீர்க்கம் வரை பரவியுள்ளது. ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு பரப்பளவில் இந்திய மாநிலங்களில் பதினொன்றாவது இடத்தை வகிக்கின்றது.

உள்குத் தெரியுமா?

இந்திய யூனியனின் தென் எல்லையாக கருதப்பட்ட இந்திரா முனை 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் (சனாமி) காரணமாக கடலுக்கடியில் மூழ்கியது.

இந்தியாவில் நகரமயமாதலில் அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு தனித்தொரு புவியியல் மண்டலமாகத் திகழ்கின்றது. அழகிய இயற்கை வளங்களும், அடர்ந்த காடுகளும், அரிய வன விலங்குகளும், குளிர் மலைப்பிரதேசங்களும், திராவிட கலைநுயம் மிக்க இந்துக் கோயில்களும், சிற்பக்

கலைக் கூடங்களும் தமிழகத்தின் தனிப்பெரும் உடைமையாக உள்ளது. கடற்கரை விடுதிகள், பெருமை மிக்க மதவழிபாட்டுத் தலங்கள் மற்றும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகபண்பாட்டுத் தலங்கள் நிறைந்த ஒரு மாநிலமாக இது திகழ்கிறது.

ஆட்சிப் பிரிவுகள்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர்களாகும். இது இந்தியாவின் மொத்த பரப்பில் நான்கு சதவீதமாகும். நிர்வாக மேம்பாட்டிற்காக இம்மாநிலம் 32 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களின் பெயர்கள் பின் வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை: தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

வடாங்கள்	மாவட்டம்
1)	அரியலூர்
2)	சென்னை
3)	கோயம்புத்தூர்
4)	கடலூர்
5)	தருமபுரி
6)	திண்டுக்கல்
7)	ஈரோடு
8)	காஞ்சிபுரம்
9)	கன்னியாகுமரி
10)	களூர்
11)	கிருஷ்ணகிரி
12)	மதுரை
13)	நாகப்பட்டினம்
14)	நாமக்கல்
15)	நீலகிரி

- 16) பெரம்பலூர்
 17) புதுக்கோட்டை
 18) இராமநாதபுரம்
 19) சேலம்
 20) சிவகங்கை
 21) தஞ்சாவூர்
 22) தேனி
 23) திருச்சிராப்பள்ளி
 24) திருநெல்வேலி

- 25) திருவள்ளூர்
 26) திருவண்ணாமலை
 27) திருவாழூர்
 28) தூத்துக்குடி
 29) திருப்பூர்
 30) வேலூர்
 31) விழுப்புரம்
 32) விருதுநகர்

தெரிந்துகொள்



மாநிலப் பறவை: மரகதப்பறு



மாநிலப் பூ: செங்காந்தன் மலர்



மாநில விலங்கு: வளர்யாடு



மாநில மரம் : பனைமரம்

அட்வணை:
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்பு


மாநகராட்சிகள்	10
நகராட்சிகள்	125
பேரூராட்சிகள்	529
மாவட்ட ஊராட்சிகள்	31
ஊராட்சி ஒன்றியங்கள்	385
ஊராட்சி மன்றங்கள்	12524

செய்திகள்

இவற்றுள் உள்ளுடைய உள்ளாட்சி அமைப்பு எது என்பதை கண்டு பிடித்து விடுவது விரும்புமா?

தமிழ்நாடு மாவட்டங்கள்

வி



தமிழ் நாட்டின் வரலாறு

தமிழகத்தின் தோற்றும் மற்றும் வளர்ச்சி சுமார் 6000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஒன்றாகும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடபாரம்பரியத்துடன் ஆரிய நாகரிகம் கலந்ததன் காரணமாக நாகரிகத்தின் தொட்டிலாகவே தமிழகம் விளங்குகிறது. வானுயர்ந்த கோயில் கோபுரங்கள், கலைச் சிற்பங்கள், தொன்மை வாய்ந்த கலாச்சாரநினைவிடங்கள் ஆகியவை பண்பாட்டின் பிரதிபலிப்பாக மாநிலமெங்கும் பரவிக் காணப்படுகிறது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக் காலத்தை மூன்று சங்க காலங்களைக் கொண்டு அறியலாம். மதுரையில் திகழ்ந்த முதற் தமிழ்ச் சங்கம் கடல்கோளால் அழிந்தது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் மதுரையிலும் அமைந்தது. தமிழ் மொழிக்கே உரித்தான சிறந்த இலக்கண நூலான தொல்காப்பியம் கடைச்சங்க காலத்தில் உருவானதாகும். சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் குறிப்பிடத் தக்கவைகளாயாகும்.

திருவள்ளுவர் தன்னுடைய படைப்பில் தனிப்பட்ட எந்தவொரு மதத்தையோ, நாட்டையோ அல்லது மக்களையோ குறிப்பிடவில்லை. அதனாலேயே அவர் தெய்வீகப் புலவர் என்று போற்றப்படுகிறார்.

அனைவருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக்களை கொண்டுள்ளதால் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் உலகளாவிய இலக்கியம் என பெருமைப் படுத்தப்பட்டுள்ளது. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ் மொழி, செம்மொழி தரவரிசையில் எட்டாவதாகும்.

பண்டையத் தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர்களான நான்கு தமிழ் மன்னர்கள் ஆண்டனர். அவர்களின் ஆட்சியில் கலை, இசை, வணிகம், மற்றும் வேளாண்மை போன்ற வை மிக வளர்ச்சி பெற்றது. தமிழ் மொழிக்கே உரித்தான சிறந்த இலக்கண நூலான தொல்காப்பியம் "தமிழ் நாட்டின் பொற்காலம்" என்று போற்றப்படுகிறது.

தெரிந்துகொள்

கிறித்துவ டச்சு பாதிரியார்களால் முதல் தமிழ் அச்சகம் தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

- இந்திய மாநிலங்களில் பரப்பளவில் தமிழ் நாடு _____ இடத்தை வகிக்கின்றது.
 அ) 5வது ஆ) 7ஆவது இ) 9ஆவது ஈ) 11ஆவது
- தமிழ் நாடு _____ மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 அ) 28 ஆ) 30 இ) 32 ஈ) 34
- தமிழ் நாட்டில் _____ மாவட்டம் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.
 அ) நீலகிரி ஆ) தேனி இ) நாகப்பட்டினம் ஈ) கோயம்புத்தூர்
- இந்தியாவின் _____ முனையில் தமிழ் நாடு அமைந்துள்ளது.
 அ) வடகிழக்கு ஆ) தென் மேற்கு இ) தென் கிழக்கு ஈ) வட மேற்கு
- இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு _____ விகிதம் ஆகும்.
 அ) 4% ஆ) 5% இ) 3% ஈ) 2%

ஆ. பொருத்துக.

- | | |
|------------------------|---------------------------------|
| 1. மாநில பறவை | 386 |
| 2. மாநில மரம் | 234 |
| 3. சட்டமன்ற தொகுதிகள் | பண்மரம் |
| 4. ஊராட்சி ஒன்றியங்கள் | தமிழ்நாட்டின் வட மேற்குப் பகுதி |
| 5. கர்நாடகம் | மரகதப் புறா |
| | 10 |
| | மயில் |

இ. சிருக்கமான விடை தருக.

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக
2. தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளை எழுதுக ?
3. தமிழ்நாட்டின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை பாவலைக் கூறுக.
4. தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ள கடல்கள் யாவை ?
5. தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களை எழுதுக.
6. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெயர்களை எழுதுக.

ஈ. விரிவான விடை தருக.

1. தமிழ்நாட்டின் அமைவிடத்தைப் பற்றி விளக்குக
2. தமிழ்நாட்டின் வரலாற்றை தொகுத்து எழுது.

ஊ. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் வரைபடத்தில் பின்வருவனவற்றைக் குறிக்க.

- | | | |
|-----------------|------------------------|--------------------|
| 1. கண்ணியாகுமரி | 2. இந்தியப் பெருங்கடல் | 3. வங்காள விரிகுடா |
| 4. சென்னை | 5. புதுச்சேரி | 6. ஈரோடு |
| 7. புதுக்கோட்டை | | |

2. தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பு

தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவமான அமைப்பினைப் பெற்றுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில், மேற்கு மலைத் தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்க்கீழ் மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாக காணப்படுகிறது. இதில் அதிகம் அரிக்கப்படாத மலைத் தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச்சமவெளி கரும்காணப்படுகின்றன.

இயற்கை அமைப்பு

பொதுவாக, தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. மலைகள் (மேற்குத் தொடர்க்கீழ் மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்க்கீழ் மலைகள்)

2. பீடபூமி பகுதி

3. சமவெளிப் பகுதிகள்

4. கடலோரப் பகுதிகள்

தமிழ் நாட்டின் மலைகள்


தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்க்கீழ் மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கண்ணியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. கிழக்குத் தொடர்க்கீழ் மலைகளை விட மேற்குத் தொடர்க்கீழ் மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகின்றது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மலைத் தொடர்களில் அதிக உயர்மான சிகரங்கள் தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்) மற்றும் முக்கூர்த்தி (2540 மீட்டர்கள்) ஆகும். மேற்கு

மலைத் தொடரின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி கமார் 2500 சதுர மீட்டர் கள் பரப்பில் பரவி கூணப்படுகின்றது. இவ்வுயர்நிலைப் பகுதியின் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும். அவற்றில் தொட்டபெட்டா சிகரம் தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும், கிழக்கு மலைத் தொடரும் நீலகிரியிலிருந்தும் கேரளாவின் ஆணைமுடிமலையிலிருந்தும் ஓர் கிளைத் தொடர் குன்று கிழக்கு நோக்கி கமார் 1500 மீட்டர் முதல் 2000 மீட்டர் உயரம் வரை கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகளுக்கு தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. மேற்கு தொடர்க்கீழ் மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25 கி.மீ. நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகின்றது. பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்திய மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன. ஏலமலைத் தொகுதியில் செழிப்பு மிக்க கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி, **செங்கோட்டை கணவாய்** என்று அழைக்கப்படுகின்றது.

சமவெளிகளையும், பீடபூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய்கள் கடலூர் மாவட்டத்தைச் சமவெளி பகுதியோடும், சேலம் மாவட்டத்தைப் பீடபூமி பகுதியோடும் இணைக்கிறது.


தமிழ்நாடு
நிலத் தோற்ற உயர் வேறுபாடுகள்

வ
▲



தமிழ்நாடு இயற்கை அமைப்பு

வு



இடைவெளியற்று நீண்டு ஓடும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் பாலக்காடும் செங்கோட்டையும் ஆகும்.



மேற்கு தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. இடைவெளிவிட்டு காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென் மேற்காக வேலூர், தருமபுரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. இம்மலைகளின் சராசரி உயரம் 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை ஆகும். இம்மலைப் பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறுப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவையாவன –

1. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மற்றும் எலகிரி மலை
2. சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை.
3. விழுப்புரம் மாவட்டத்தின் கல்வராயன் மலை.
4. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பச்சை மலை
5. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை.
6. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலும் விரவியுள்ள சித்தேரி மலை.
7. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செஞ்சிமலை.

மேற்குறிப்பிட்ட மலைகள் அனைத்தும் கூட்டாக தமிழ்நாட்டின் மலைகள் என அழைக்கப்படுகின்றன.

1. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீட்டர்)

2. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆணைமலை (2700 மீட்டர்)

தமிழ்நாட்டின் பீட பூமிகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி பீடபூமியில் சந்திக்கின்றன. இப்பீடபூமியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் கீழ் நோக்கி சுமார் 1800 மீட்டர் உயரத்தில் கோயம்புத்தூர் பீடபூமியை நோக்கி இவ் உயர்நிலம் சரிகின்றது. அங்கிருந்து மேலும் சரிந்து சேர்வராயன் உயர்நிலங்களுக்கு மேற்காக பாராமஹால் பீடபூமி என்று அழைக்கப்படும் தருமபுரி பீடபூமி அமைகிறது. இப்பீடபூமியின் சராசரி உயரம் சுமார் 300 முதல் 700 மீட்டர் ஆகும். இவை மேற்கில் மைசூர் பீடபூமியடன்தினைகிறது. பொதுவாக, தமிழ்நாட்டின் பீடபூமிகளின் சராசரி உயரம் கிழக்கில் இருந்து சுமார் 120 மீட்டரில் இருந்து மேற்காக 300 முதல் 400 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது. பொதுவாக தமிழ்நாட்டின் பீடபூமிகளை கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி என்று இரு பிரிவுகளாக பிரிக்கலாம். இவ்விரு பீடபூமி பிரிவுகளுக்கும் இடையே பல தனித்தனிக் குன்றுகள் கூடிய குன்றுகளுள் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை ஆகும்.

தமிழ்நாட்டின் சமவெளி பகுதிகள்

தமிழ்நாட்டின் சமவெளிகளை ஆற்றுச் சமவெளி மற்றும் கடலோச்சமவெளி என இருபிரிவுகளாக பிரிக்கலாம். கடலோச் சமவெளிகள் வடக்கே பழவேற்காடு ஏரியில் இருந்து தெற்கே கண்ணியாகுமரி வரை சுமார் 1000 கிலோ மீட்டர் நீளத்தில் பரவியுள்ளது. இச்சமவெளியின் சராசரி உயரம் 50 மீட்டர் ஆகும். ஆற்றுச் சமவெளிகள் தமிழ்நாட்டின் முக்கிய

ஆ ரு க ஸி ஸ் செயல் களால் அமையப்பெற்றுள்ளது. வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய நதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தமிழக ஆற்றோச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. தெற்குப் பகுதியில் பாடும் வைகை, வைப்பார் மற்றும் தாமிரவருணி ஆகிய நதிகள் தென்னக ஆற்றுச்சமவெளிகளை உருவாக்கியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கடலோச் சமவெளி தொன்றுதொட்டு சோழ மண்டலச் சமவெளி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இரண்டு கடற்கரைகள் குறிப்பிடத் தக்கதாகும். அவை -

1. மெரினா கடற்கரை
2. இராமேஸ்வரம் கடற்கரை

மெரினா கடற்கரை

உலகின் இரண்டாவது அழகிய பெரிய கடற்கரையான மெரினா கமார் 13 கிலோமீட்டர் நீளம் வரை பரவியுள்ளது. இது சென்னை நகரின் முக்கியச் சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும்.



மெரினா கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை

அழகிய கடல்நிலத் தோற்றங்களுக்கும் அலையில் வாக்கடற்பாப்பிற்கும் இக்கடற்கரை புகழ் பெற்றதாகும். இங்கு கடல் அலைகள் 3 செமீட்டருக்கும் மிகாத அளவிற்கு எழும்புவதால் இது பார்ப்பதற்கு ஓர் மிகப் பெரிய ஆறு போன்ற தோற்றுத்தை அளிக்கின்றது.




இராமேஸ்வரம் கடற்கரை

தமிழ்நாட்டின் ஆறுகள்

தமிழ்நாட்டின் வடக்கே ஆரணியாறு, கொற்றலையாறு, பாலாறு, செய்யாறு, கடிலம் ஆறு, மணிமுத்தாறு மற்றும் தென் பெண்ணையாறு ஆகிய நதிகள் பாய்ந்து வளப்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் முக்கிய ஆறான காவிரி, கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளான பவானி, நொய்யல், மோயார் மற்றும் அமராவதி ஆகிய ஆறுகள் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகின்றது. தமிழகத்தின் மத்தியப் பகுதியை காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய நதிகள் வளப்படுத்துகின்றன. காவிரி ஆற்றுக்கும், அதன் முதன்மை கிளையாறு ஆகிய கொள்ளிடத்திற்கும் இடையே ஸ்ரீங்கம் அமையப்பெற்றுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் கொள்ளிடம், மண்ணையாறு, வெண்ணையாறு, வெட்டாறு, அரசலாறு, நாட்டாறு, மணிக்கொண்டாறு, குடமுருட்டு மற்றும் வீரசோழனாறு ஆகிய கிளையாறுகள் நாற்கர வடிவில் உள்ள ஓர் வண்டல் சமவெளி புக்குத் திட்டம் ஆகும். தமிழகத்தின் தென்பகுதியில் பாடும் ஆறுகள் பின்வருமாறு; வைகை (மதுரை), வைப்பார் (விருதுநகர்), தாமிரவருமாறு, குண்டாறு (குத்துக்குடி, இராமநாதபுரம்), சிற்றாறு (திருநெல்வேலி) மற்றும் கோதையாறு (கண்ணியாகுமரி), தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளி பகுதியின் வண்டல் மண்ண கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டதே ஆகும்.

தமிழ்நாடு ஆறுகள்

வ



பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

- கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்று _____ ஆகும்.
 அ) நீலகிரி ஆ) கல்ராயன் மலை இ) ஏலமலை ஈ) பழனிமலை
 - தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம் _____ ஆகும்.
 அ) ஆணமுடி ஆ) தொட்டபெட்டா இ) குடகுமலை ஈ) பிரம்மகிரி மலை
 - சிற்றாறு _____ ஆற்றின் முக்கிய துணையாறு ஆகும்.
 அ) காவிரி ஆ) தாமிரவருணி இ) வைகை ஈ) பாலாறு
 - தமிழ்நாட்டின் நீளமான ஆறு _____ ஆகும்.
 அ) தாமிரவருணி ஆ) வைகை இ) பாலாறு ஈ) காவிரி
 - நொய்யலும் அமராவதியும் _____ ஆற்றின் துணையாறுகள் ஆகும்.
 அ) வைகை ஆ) காவிரி இ) பாலாறு ஈ) பெரியாறு

ஆ. பொருத்துக்.

- | | | |
|----|-------------------------|--|
| 1. | கிழக்குத் தொடர்ச்சி மலை | மதுரை |
| 2. | மேற்குத் தொடர்ச்சி மலை | காந்தாடகம் |
| 3. | காவிரி ஆறு | நீலகிரி |
| 4. | ஊட்டி | சேர்வராயன் |
| 5. | வைகை | கோயம்புத்தூர்
மலைகளின் அரசி
சென்னை |

இ. சுருக்கமான விடை தருக.

1. தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளை எழுதுக.
 2. தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பின் பிரிவுகளைக் கூறுக
 3. தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் பரவிக் காணப்படும் முக்கிய மலைகள் யாவை ?
 4. மேர்னா கடற்கரையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
 5. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

2. விரிவான விடைத் தருக.

1. தமிழ் நாட்டின் பீட்டுமிகளைப் பற்றி விரிவாக எழுதுக.
 2. தமிழ் நாட்டின் ஆறுகளைக் குறித்து ஒரு நீண்ட விளக்கம் கூறுக.

ஈ. கொடுக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டின் வரைபடத்தில் பின்வருவனவற்றைக் குறிக்கவும்.

1. காவிரி ஆறு, 2. தொட்டபெட்டா, 3. கோயம்புத்தூர் பீட்டுழுமி, 4. சோழமண்டல கடற்கரை
 5. வைகை ஆறு, 6. அகத்திய மலை, 7. நீலகிரி மலை, 8. கொள்ளிடம், 9. ஏலகிரி,
 - 10.கல்வராயன் மலை

3. தமிழ் நாட்டின் காலநிலை

இயற்கை அமைப்பு, கடலுக்கு அண்மை, மற்றும் புவியியல் அமைவிடம் ஆகிய காரணிகள் புவியியல் பகுதிகளின் கால நிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் வானிலை எனப்படுகிறது.

ஓர் பெரிய பரப்பிற்கான நீண்டகால சராசரி வானிலை (பொதுவாக சுமார் 30 வருடங்களுக்கான சராசரி வானிலை) அல்லது இயல்பான வானிலைக்கு காலநிலை என்று பெயர்.

முக்கியக் காலநிலை கூறுகள்: வெப்ப நிலை, அழுத்த நிலை, காற்று, ஈர்ப்பதம், மேகங்கள் மற்றும் மழைப் பொழிவு.

தமிழ் நாட்டின் காலநிலை பொதுவாக அயன் மண்டல காலநிலை வகையை சார்ந்ததாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியனின் செங்குத்தான ஒளிக்கத்திர்கள் தமிழ் நாட்டில் விழும். தமிழ்நாட்டின் கால நிலையைப் பாதிக்கக் கூடிய காரணிகள் இரண்டு ஆகும். 1. சூரியனின் கதிர்கள் பூமியில் படும் கோணம் 2. மழையைத் தருவிக்கும் பருவக் காற்றுகளினால் உண்டாகும் நேரடித்தாக்கம். புவியியல் அமைவிடத்தின் (கடலோரம் மற்றும் உள்நாட்டு அமைவிடம்) முக்கியத்துவத்தை பெரிதும் உணர்த்தும்

அட்டவணை: பகுதிவாரியாக பருவ காலங்களில் வெப்பத்தின் அளவு

வ. எண்	புவியியல் அமைவிடம்	வானிலை நிலையங்கள்	வெப்பத்தின் அளவு செல்சியஸில்		
			கோடை காலம்	குளிர் காலம்	மழைக் காலம்
1	கடலோரப்பகுதி	சென்னை	40°செ	22°செ	25°செ
2	உள்நாட்டுச் சமவெளி	வேலூர்	42°செ	21°செ	22°செ
3	உள்நாட்டுப் பகுதி	திருச்சி	42°செ	20°செ	23°செ
4	மலைப் பகுதி	கொடைக்கானல்	11°செ	6°செ	14°செ
5	பீட பூமி	கோயம்புத்தூர்	32°செ	26°செ	21°செ

ஒப்பு ஈரப்பதம் கோடைக் கால மாதங்களை விட குளிர் காலத்தில் அதிகமாகவே உள்ளது. மே மாதத்தில் காற்றின் சராசரி ஈரப்பதம் 68 சதவீதமாகவும், ஜனவரி மாதத்தில் 82 சதவீதமாகவும் உள்ளது. ஆவியாதல் குளிர் காலத்தை விட கோடைகாலத்தில் தான் அதிகமாகவும் மழைப்பொழிவு தரும் மேகங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் மழைப்பொழிவு முன்று காலக் கட்டங்களில் பெறப்படுகிறது.

1. தென் மேற்குப் பருவக் காற்று மழைப்பொழிவு.
2. வடகிழக்குப் பருவக் காற்று மழைப்பொழிவு மற்றும்
3. சூறாவளி மழைப்பொழிவு.

உள்குத் தெரியுமா?

மாண்ணுண் என்ற சொல்லானது மௌசம் என்ற அரேபியச் சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். இச்சொல்லுக்கு பருவம் என்று பொருள். ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நேர் எதிர் திசைகளில் இருந்து வீசும் காற்றுகளை பருவக் காற்றுகள் என்பார்.

கோடை காலத்தின் அதிக வெப்பமான காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும்

தென்மேற்குப் பருவக் காற்று மழைப்பொழிவு

தென்மேற்குப் பருவக் காற்று காலம் ஜூன் முதல் செப்டெம்பர் மாதம் வரை நிலவுகின்றது. நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் இம்மழைப்பொழிவால் பயணநடத்தின்றன. தென் மேற்குப் பருவக்காற்று மழை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இப்பருவ மழை முதலில் தொடங்குவதால் அங்கு சராசரியாக 150 செ.மீ மழை பொழிகின்றது. பருவக்காற்று தென் மேற்குத் திசையில் வீசுவதன் காரணமாக, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் உட்பகுதிகள் இப்பருவ மழைக்கு மழை மறைவுப் பிரதேசமாகின்றது. பொதுவாக மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல குறைகிறது. அதிகப்பட்ச அளவாக 70 சதவீதம் மழை நீலகிரி மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக அளவு மழையைப் பெறுகின்றன.

வடகிழக்குப் பருவக்காற்று மழைப்பொழிவு

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு காணப்படுகின்றது. இப்பருவ மழையால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. பொதுவாக

அட்வணை : தமிழ்நாட்டின் பருவக் காலங்கள்

பருவங்கள்	தமிழ் பருவங்கள்	தமிழ் மாதங்கள்
கோடை (ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை)	இளவேனில் முதுவேனில்	சித்திரை, வைகாசி ஆளி, ஆடி
மழைக்காலம் (ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை)	கார்காலம் குளிர்காலம்	ஆவணி, புரட்டாசி ஜூப்சி, கார்த்திகை
குளிர் காலம் (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை)	முன் பனி பின் பனி	மார்கழி, தை மாசி, பங்குனி

இப்பருவ காலத்தில் வடகிழக்குப் பருவ மழையும் சூறாவளி மழையும் இணைந்தே மழைப் பொழிவைத் தருகின்றன. இப்பருவ மழையின் போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டு வருகிறது. கிழக்கு மாவட்டங்கள் அந்த மழைப் பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப் பொழிவையும், கன்னியாகுமரியைத் தவிர மற்ற கடற்கரை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாலூர், திருநெல்வேலி மாவட்டங்கள் 150 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை மழைப் பொழிவையும் வடகிழக்குப் பருவ மழையின் மூலம் பெறுகின்றது. திருச்சிராப்பள்ளி,

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் 100 செ. மீ. முதல் 150 செ. மீ. வரை இப்பருவ காலத்தில் மழையைப் பெறுகின்றன.

சூறாவளி மழைப்பொழிவு

தமிழ் நாட்டிற்கு நவம்பர் மாதம் சூறாவளி மழைப்பொழிவு மாதமாகும். வங்கக் கடலின் தென் பகுதியில் ஏற்படுகின்ற வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் தாழ் அழுத்த பகுதி உண்டாகி, அது மேன்மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக மாறுகின்றது. வடகிழக்குப் பருவ மழையும் சூறாவளி மழைப்பொழிவும் சமமான அளவில் கடலோரா மாவட்டங்களுக்கு மழைப் பொழிவைத் தருகின்றன.

அட்டவணை: பருவ காலமுறைக்கு ஏற்ப ஆண்டு மழை விகிதம்

வ.எண்	பருவம்	ஆண்டு மழைப் பொழிவு %
1	தென் மேற்குப் பருவக் காற்றுக் காலம்	22
2	வடகிழக்குப் பருவக் காற்றுக் காலம்	57
3	சூறாவளி மழைப் பொழிவு	21


ஆண்டு மழைப் பொழிவின் அளவைக் கொண்டு தமிழ்நாட்டின் மாவட்டங்களை ஐந்து மழை மண்டலங்களாகப் பிரிக்கலாம். கடலோர மாவட்டங்களும் நீலகிரி மாவட்டமும் ஆண்டிற்கு சமார் 1400 மி.மீட்டரூக்கு மேல் மழைப் பெறுவதை பின்வரும் அட்டவணை மூலம் அறியலாம். தமிழக மாவட்டங்களுள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே மூன்றுப் பருவக் காலங்களிலும் மழையைப் பெறும் மாவட்டமாகும். ஆண்டின் மொத்த மழை அளவில் குறைந்த அளவு மழையை கோயம்புத்தூர் மாவட்டம் பெறுகின்றது.

தமிழ்நாட்டின் மழை மண்டலங்கள் மழைப் பொழிவின் பரவல் (2007 – 2008)

வ.எண்	மழைப் பொழிவின் பரவல்	மழைப் பொழிவின் அளவு	மாவட்டங்கள்
1	மிக குறைவான மழைப் பொழிவு	800 மி. மீக்கு கீழ்	கோயம்புத்தூர், திருப்பூர்
2	குறைவான மழைப் பொழிவு	800 மி. மீ முதல் 1000 மி. மீ. வரை	நாமக்கல், கலூர், தூத்துக்குடி, ஈரோடு, தருமபுரி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பொம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி


ஜல் புயலின் பயணப் பாதை
(6-8 நவம்பர், 2010)

வ



தமிழ்நாடு
மாவட்டங்களின் ஆண்டு மழைப்பொழிவு(2007–2008)

வ



3	மிதமான மழைப் பொழிவு	1000 மி. மி. முதல் 1200 மி. மி. வரை	புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, வேலூர்.
4	அதிக மழைப் பொழிவு	1200 மி. மி. முதல் 1400 மி. மி. வரை	திருநெல்வேலி, திருவண்ணாமலை, கண்ணியாகுமரி
5	மிக அதிக மழைப் பொழிவு	1400 மி. மி.க்கு மேல்	காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவாறூர், கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி

இயற்கைத் தாவரங்கள்

மனிதனின் முயற்சியின்றி தாமாகவே வளரும் தாவரங்கள் இயற்கைக் குத்தாவரங்கள் எனப்படுகின்றன. பொதுவாக வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் மண்வகை ஆகிய வற்றிற்கு ஏற்பதாவரங்கள் வளர்ச்சி அடைகின்றன.

தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் 33 சதவீத அளவு காடுகள் இருந்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் 17 சதவீதமே ஆகும். தமிழகத்தின் காடுகள் மேற்கு மலை தட்டு தாடர் மற்றும் பிற மலைப்பகுதிகளிலுமே காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், மாநிலங்களிலேயே அதிக சதவீத நிலப்பரப்பை காட்டுப் பகுதியாக கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் அதிக அளவிலான காடுகளை கொண்டுள்ளது.


கடலோரப் பகுதிகளில் வறண்ட வெப்பநிலையும், வளமற்ற மண்ணின் தன்மையும் சுவக்கு மரம் மட்டுமே வளர்வதற்கு ஏதுவாக அமைகின்றது. அதிக மழைப் பொழிவு பெறும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு அயன் மண்டலக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன.

காடுகளின் பரவல்

தமிழக மாவட்டங்களில் காடுகளின் பரவல் சதவீதம் சமமற்ற நிலையில் காணப்படுகிறது. தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டத்தின் ஐவ்வாது மலைக் குன்றுகளிலுமே காடுகளின் அடர்த்தி மீது காண முடிகின்றது. சேலம் மாவட்டத்திலும் அடர்த்தியான காடுகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பு, காடுகளாக வே உள்ளன. மற்ற மாவட்டங்களில் காடுகள் 1 முதல் 5 சதவீதம் வரை காணப்படுகின்றன.

தமிழ்நாடு
காடுகளின் பரவல்

வ



குறிப்பு



காடுகளின் பரவல்

தமிழ் நாட்டின் காடுகளில் பல்வேறு வகையான மரங்கள் காணப்படுகின்றன. வறண்ட பருவத்தில் பெரும்பாலான மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. தமிழ் நாட்டில் 5,88,000 ஏக்டேர் பரப்பளவில் சுந்தன மரக் காடுகள் உள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மரங்கள் அடர்ந்துக் காணப்படுகின்றன. மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் அடர்த்தியான மரங்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. கற்பூர மற்றும் தெலுமரங்களுக்கு நீலகிரி மாவட்டம் பெயர் பெற்றதாகும். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரி நிறைந்து காணப்படும் மரங்கள் தீக்குச்சிகள் செய்யப் பயன்படுகின்றது. இவையல்லாது மா, நாவல், பலா, நெல்லிக்காய் போன்ற பழவகை மரங்களும் மாநிலமெங்கும் காணப்படுகின்றன.

காடுகளின் வகைகள்

- இயற்கை தாவரங்களை ஐந்து வெவ்வேறு வகையாகப் பிரிக்கலாம். அவை;
1. அயன மண்டலப் பக்கமை மாறாக் காடுகள்
 2. அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்
 3. முட்புதர் காடுகள்
 4. சதுப்புநிலக் காடுகள்
 5. மலையக்க காடுகள்

அயன மண்டல பக்கமை மாறாக் காடுகள்

இக்காடுகள் பெயருக்கு ஏற்றவாறு என்றும் பக்கமை மாறாதவை மற்றும் இலைகளை உதிர்க்காதவை ஆகும். எப்பொழுதுமே இக்காடுகளின் மரங்களில் இலைகள் இருப்பதால் பக்கமை மாறாக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. ஆண்டிற்கு மழைப்பொழிவு 100 செ.மீ. மேல் இருக்கின்ற பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆணைமலைச் சரிவுகளிலும், கடலோரப்

பகுதி களிலும் இக்காடுகள் காணப்படுகின்றன. எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்கள் இங்கே காணப்படுகின்றன. இவை சராசரியாக சுமார் 60 மீட்டர் உயரம் வரை வளரும்.

அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்

ஆண்டிற்கு மழைப்பொழிவு 100 செ.மீ. இருந்து 200 செ.மீ. இருக்கின்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவிலும் பெரும்பான்மையாக காடுகள் காணப்படுகின்றன. இவை பருவக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கோடைக் காலத்தில் நிகழும் ஈரப்பத இழப்பைத் தவிர்க்க இக்காடுகளில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. இக்காடுகளில் பல்வேறு வகையான குட்டையான, உயரமான, மென்மையான மற்றும் கடினமான மரங்கள் காணப்படுகின்றன. சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் ஆகியவை குறிப்பிடத்தக்க அயன மண்டல அகன்ற இலை வகையை சார்ந்த மரங்கள் ஆகும்.

முட்புதர் காடுகள்

நீண்ட வறண்ட காலமும், குறைவான மழைப்பொழிவும் உள்ள இடங்களில் இவை காணப்படுகின்றன. சிறிய குட்டையான மரங்களும், புதர்களும் இக்காடுகளில் காணப்படுகின்றன. ஆழமான வேர்களும், கனமான தண்டு அமைப்பும் மற்றும் சதைப்பற்றுள்ள இலைகள் வறண்ட கால நிலையை எதிர் கொள்ளும் வகையில் இவ்வகை காடுகள் அமைந்துள்ளன.

சதுப்புநிலக் காடுகள்

அயன மண்டல, உப அயன மண்டலப் பகுதிகளில் அதிக உப்பளவு நீர் கொண்ட ஒதுப் பெருக்கு பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. ஆற்று முகத்துவாரம் மற்றும் ஒதுப் பெருக்கு அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளில் சதுப்பு மரங்கள் செறிந்து வளர்கின்றன. சதுப்பு நிலக் காடுகள் எனப்படும் ஒதுக்காடுகள் எனப்படும் ஒதுக்காடுகள் தமிழகத்தில் பிச்சாவரம்,



சதுப்புநிலக்காடுகள்-பிச்சாவரம்

கோடியக்கரை மற்றும் வேதாண்ணயம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றுள் பிச்சாவரம் சதுப்பு காடுகள் மாநிலத்தின் மிக முக்கிய பெரிய காடுகளாகும். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகர் அருகே வங்காள விரிகுடா கடலின் அமிழ்ந்த நிலப்பகுதியில் இக்காடுகள் சுமார் 1,214 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இங்கு சிறுச் சிறு தீவுகளாக உள்ள மரக் கூட்டங்களால் அயன் மண்டல மற்றும் பசுமை மாறா மரங்களும் புதர் வகைகளும் காணப்படுகின்றன. இவை ரைசோபோரா தாவர குடும்பத்தை சார்ந்தவைகளாகும். பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள் 25 ச.கி.மீ² பரப்பிலும், கோடியக்கரையில் 17 சதுர கி.லோ மீ² பரப்பிலும் பரவியுள்ளன.

மலையக்க காடுகள்

மழைப்பொழிவு அதிகமாக உள்ள மலைச் சரிவுகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இவ்வகையான மலையக்க காடுகள் தமிழகப்பகுதியிலுள்ள ஆனைமலைப் பகுதியிலும், நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது. மரங்களைத் தவிர்த்து சிறிய புதர் வகைகள், ஏறு கொடுகள் மற்றும் படரும் கொடி வகைகள் இங்கு செறிந்து காணப்படுகின்றன.

காடுகளின் பொருட்கள்

தமிழ் நாட்டின் காடுகளிலிருந்துப் பெறப்படும் பயன் பொருட்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. முக்கியப் பயன் பொருட்கள் 2. இதரப் பயன் பொருட்கள். முக்கியப் பயன் பொருளான மரப்பலகை மற்றும் மரக்கழிகள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவை;

- வீடுகட்டுதல்
- மரச்சாமான்கள் செய்தல்
- படகுச் செய்தல்
- மரப் பலகை அறுத்தல்
- மரத் தண்டுகள் அறுத்தல்
- நீக்குச்சிகள் செய்தல்
- மரக் கூழ் தயாரித்தல்
- காகிதச் செதாயிற் சாலைகளில் பயன்படுத்துதல்
- மரப் பெட்டிகள் செய்தல்
- மர விளையாட்டு சாமான்கள் செய்தல்
- பென்சில்கள் தயாரித்தல்
- மரச் சிற்பங்கள் செய்தல்.

இதரப் பயன் பொருட்கள்: மூங்கில் கழிகள், இலைகள், புல்வகைகள், முக்கிய எண்ணைய் வகைகள், மருத்துவதாவரங்கள், அரக்கு, கோந்து, தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் மரப்பட்டைகள், மசாலா வகைப் பொருட்கள், சாயப் பொருட்கள், தேன் மெழுகு, தேன், டர்பன்டைன் தைலம் போன்றவை இதர பயன்படு பொருட்களாகும். இப்பொருட்கள் பெரும்பாலான சூட்சைத் தொழில்களுக்கு மூலம் பொருட்களாகப் பயன்படுகின்றன.

பயிற்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ்நாட்டின் காலநிலை _____ வகையைச் சார்ந்தது.
 அ) அயனா மண்டல ஆ) மிதவெப்ப மண்டலம்
 இ) துருவப் பகுதி ஈ) ஆர்மக் பகுதி
2. அயனா மண்டல சூறாவளி உருவாகும் மாதம் _____ ஆகும்.
 அ) நவம்பர் ஆ) ஜூவரி இ) டிசம்பர் ஈ) ஏப்ரல்
3. தேக்கு மரமும் சந்தன மரமும் _____ வகை காடுகளைச் சார்ந்தது.
 அ) அயனா மண்டல பசுமை மாறாக் காடுகள்
 ஆ) அயனா மண்டல அகன்ற இலைக் காடுகள்
 இ) சதுப்பு நிலக் காடுகள்
 ஈ) மலையகக் காடுகள்
4. தென்மேற்கு பருவக் காற்று மழைப் பொழிவின் போது தமிழ் நாடு பெறும் மழையின் அளவு _____.
 அ) மிக அதிகம் ஆ) குறைவு இ) சராசரி ஈ) அதிகம்
5. _____ முதல் _____ வரை, வடகிழக்கு பருவக்காற்று மழைப் பொழிவு பெறும் மாதம் ஆகும்.
 அ) ஜூன் முதல் செப்டெம்பர் ஆ) அக்டோபர் முதல் நவம்பர்
 இ) டிசம்பர் முதல் பிப்ரவரி ஈ) மார்ச் முதல் மே
6. சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்ற இடம் _____.
 அ) வேதாரண்யம் ஆ) கோயம்புத்தூர் இ) புதுக்கோட்டை ஈ) நீலகிரி
7. வறண்ட காலத்தில் _____ வகைக் காடுகளிலிருந்து இலைகளை உதிர்க்கின்றன.
 அ) முட்புதர் காடுகள் ஆ) பசுமை மாறாக் காடுகள்
 இ) அகன்ற இலைக் காடுகள் ஈ) சதுப்பு நிலக் காடுகள்

ஆ. பொருத்துக.

1. பசுமை மாறாக் காடுகள் காடுகளின் பொருத்தகள்
2. பருவமழைக் காடுகள் மார்ச் முதல் ஜூன் வரை
3. கோடைக் காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
4. குளிர் காலம் செம்மரம்
5. மரப்பலகை இலைகளை உதிர்த்தல்
 சுந்தரி மரம்
 முங்கில்

இ. சருக்கமான விடை தருக.

1. தமிழ் நாட்டின் காலநிலையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள் யானவ ?
2. தமிழ் நாட்டின் பருவங்களை வரையறு
3. மான்சூன் என்பதனை விளக்குக
4. தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
5. பசுமை மாறாக் காடுகளுக்கும் பருவமழைக் காடுகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுக.
6. தென்மேற்கு பருவக்காற்று மழையால் தமிழ் நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் மழை பொழிவதில்லை – காரணம் கூறு.
7. சூறாவளி மழைப்பொழிவை பற்றி சிறு குறிப்பு வரைக.
8. தமிழ் நாட்டின் காடுகளில் கிடைக்கும் பொருட்கள் சிலவற்றை எழுதுக.

ஈ. விரிவான விடை தருக.

1. தமிழ் நாட்டின் காடுகளின் வகைகளை விளக்குக.
2. தமிழ் நாட்டின் மழைப்பொழிவின் பரவலை எழுதுக.
3. தமிழ் நாட்டின் மழை மண்டலங்களை விளக்கி எழுதுக.

உ. கொடுக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டின் வரைபடத்தில் பின்வருவனவற்றைக் குறிக்கவும்.

1. அரிசிக் கடலின் மழைப்பொழிவின் திசைப் போக்கு.
2. வடகிழக்கு பருவமழைப் பொழிவின் திசைப் போக்கு.
3. பசுமை மாறாக் காடுகள்.
4. குறைவான மழைப் பொழிவு பெறும் பகுதி.
5. அதிக மழைப் பொழிவு பெறும் மாவட்டங்கள்.

4. தமிழ் நாட்டின் வளங்கள்

வளங்கள்

இயற்கையாகவே மனிதப் பயன்பாட்டிற்குப் புவியில் கிடைக்கும் பொருட்கள் வளங்கள் என்றழைக்கப்படுகிறது. நாம் வாழும் சூழலில் வளங்கள் இயற்கைக்கூறுகளாக (பாறைகள் மற்றும் கனிமத் தாதுக்கள்) புவியின் மேற்பறத்திலும், உட்பறத்திலும் பொதிந் து வைக்கப்பட்டுள்ளது. வாழ்வதற்கு ஆதாரமான நீர், ஏரிகளாக, ஆறுகளாக மற்றும் கடல்களாக விரிந்து பரந்துள்ளது. உயிரினங்களான தாவரங்களும், விலங்கினங்களும் கூட ஓர்குறிப்பிடத்தக்க வளமேயாகும். ஓர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவ்வளங்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளது. வளங்கள் பின்வரும் காரணிகளைக் கொண்டு பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. அவை -

1. வளங்களின் வகைகள் (இயற்கை வளங்களான உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்கள்)
2. வளங்களின் பண்புகள் (பெளதிகம் மற்றும் இரசாயன பண்புகள்)

செய்து பார்ப்போம்

நம் வீட்டிலும், வகுப்பறையிலும் பயன்படுத்தும் வளங்களைக் கொண்டுள்ளன. அவை -

1. பயன்படுத்துமை (utility)
2. பயன்பாட்டு இருப்பளவு (Quantity)
3. பயன்பாட்டு அளவு (Consumption)

இயற்கை வளங்கள்

மனிதன் உயிர் வாழ்வதற்கும், சொந்தத்தேவகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும் இயற்கை வளங்கள் இன்றியமையாததாகிறது.

இவ்வளங்களைப் பல்வேறு வகையாகப் பிரிக்கலாம்.

வளங்களை அவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் உயிருள்ளது, உயிரற்றது என்றுவகையாகப் பிரிக்கலாம்.

உயிரின வளங்கள்

உயிர்காளைத் தினின்று பெறப்படுவை உயிரின வளங்கள் எனப்படும். காடுகளிலிருந்து பெறப்படும் பயன்பாட்டு பொருட்கள், விலங்கினம் மற்றும் பறவையினத்திலிருந்து பெறப்படும் பொருட்கள், மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களிலிருந்து பெறப்படுவதால், கனிம தாதுக்களான நிலக்கரியும், பெட்டரோலியமும் கூட இயற்கை வளங்களாகக் கருதப்படுகிறது.

உயிரற்ற வளங்கள்

நிலம், நீர், காற்று மற்றும் கனிமத் தாதுக்களான தங்கம், இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற வை உயிரற்ற வளங்களாகும்.

வளங்களை அதன் பயன்பாட்டு இருப்பளவைக் கொண்டு புதுப்பிக்க இயலும் வளங்கள், புதுப்பிக்க இயலாத வளங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

புதுப்பிக்க இயலும் வளங்கள்

மீன்டும் உருவாக்க கூடிய அல்லது உற்பத்திச் செய்யக் கூடிய முழுமையாக அழிக்க இயலாத வளங்களை, புதுப்பிக்க இயலும் வளங்கள் என்றழைக்கின்றனர். எடுத்துக் காட்டு

1. சூரியனிலிருந்து பெறப்படுவெப்பம், எரிசக்தி
2. காற்றின் சக்தி

3. நீர் ஆதாரங்களான ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல்.
 4. புவியோட்டுல் உண்டாகும் மண்.


புதுப்பிக்க இயலாத வளங்கள்

பல்வேறு நீண்டப் புவி அமைப்பியல் காலக் கட்டங்களில் (Geologic periods) இயற்கையாகவே அழிந்து, அழுத்தப்பட்டு வளங்களாக மாற்றப்பட்ட இயற்கைக் கூறுகளை புதுப்பிக்க இயலாத வளங்கள் என்று கூறுவார். இத்தகைய வளங்களை அகழ்ந்தெடுத்து உபயோகப்படுத்தும்போது, இருப்பின் அளவைக் கொண்டு தீர்ந்துப் போகும் தன்மை உடையதாலும், மீண்டும் உருவாக்க அல்லது உற்பத்தி செய்ய இயலாத நிலையாலும் இவை புதுப்பிக்க இயலாத வளங்களாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டு, நிலக்கரி, பெட்ரோலிய எண்ணைய் மற்றும் பிற கனிமங்கள். முடிவாக வளங்களை அதன் உருவாக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கலாம்.

நில வளங்கள்
மண் வளங்கள்
கனிம வளங்கள்
நீர் வளங்கள்

மில் வளங்கள்

மனிதன் மற்றும் விலங்கினாங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலம் ஓர் அடிப்படையான ஆதார



- வளமாகும். நிலத்தை உழுது விவசாயம் செய்து தனது அடிப்படைத் தேவையான உணவை மனி தழை என்று கொள்கிறது. இவையல்லாது, நிலம் மனி தனால் பல்வேறு வகைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. வீடு மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கும், சாலை மற்றும் இருப்புப் பாதைகளை அமைக்கவும் நிலம் பயன்படுகிறது. நிலத்தின் ஓர் குறிப்பிடத்தக்க அளவில் காடுகள், புல்வெளிகளும் உள்ளன. காடுகளிலிருந்து பெறப்படும் மரத்தண்டு மற்றும் மரப் பலகைகள் மனிதனாலும், புல் வெளி கள் விலங்கின ததாலும் பயன்படுத்தப்படுகிறது. தமிழக நில வளங்களை பொதுவாக ஒன்பது பயன்பாட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவற்றைக் கீழ்க்காணும் விளக்கப்படம் மூலம் அறியலாம். தமிழ்நாட்டின் மாவட்டங்களுள், ஈரோடு மாவட்டத்தில் தான் மிக அதிக அளவு (10%) காடுகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக கிருட்டினகிரி (9.6%) தருமபுரி (7.7%), திருவண்ணாமலை (7.2%) மற்றும் வேலூர் (7.1%) உள்ளன.

மிக அதிகப் பரப்பிலான உபயோகமற்ற நிலங்கள் விழுப்புரம், தேனி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ளன. சென்னை மாவட்டத்தின் 90 சதவீத நிலம், விவசாயமல்லாத உபயோகங்களான, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை

- காடுகள்
 - உபயோகமற்ற நிலங்கள்
 - விவசாயம் அல்லாத நிலங்கள்
 - உபயோகத்திலுள்ள நிலங்கள்
 - நிரந்தர மேய்ச்சல் நிலங்கள்
 - நிரக விளை நிலத்தோடு சேர்க்கள்படாத மரங்கள், பயிர்கள், மற்றும் புதர்ச் செடிகள்
 - நடப்பு துரிச நிலம்
 - மற்ற துரிச நிலம்
 - நிகா விளை நிலம்

அட்வணை: தமிழ்நாட்டின் நிலப்பயன்பாடு

வ.எண்	வகைப்பாடு	பரப்பு/கரூப்பேர்	%
1	காடுகள்	21,10,703	16.2
2	உபயோகமற்ற நிலங்கள்	5,03,255	3.9
3	விவசாயம் அல்லாத நிலங்கள்	21,38,679	16.4
4	உபயோகத்திலுள்ள நிலங்கள்	3,68,661	2.8
5	நிரந்தர மேம்சல் நிலங்கள்	1,10,309	0.8
6	நிகர விளை நிலத்தோடு சேர்க்கப்படாத மரங்கள், பயிர்கள், மற்றும் புதர்ச் செடிகள்	2,74,351	2.1
7	நடப்பு தரிசு நிலம்	7,58,840	5.8
8	மற்ற தரிசு நிலம்	15,18,008	11.7
9	நிகர விளை நிலம்	52,43,839	40.3
	புனியியல் பரப்பு	1,30,26,645	100.0

பயன்பாட்டில் உள்ளது. விவசாய மற்ற பயன் பாட்டில், சென்னைக் கு அடுத்தபடியாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்ளன. நடப்பு தரிசு (Current Fallow) எனப்படும் பயன்பாடு, ஓர் குறிப்பிட்ட ஆண்டில் தற்காலிகமாக விளை விகிதம் கப்படாத நிலங்களை குறிக்கின்றன. இப்பயன்பாடு 2006–2007 ஆண்டு கணக்கெடுப்பு கோயம்புத்தூர் மற்றும் ஈரோடுமாவட்டங்களில் அதிகமாகப் பிற தரிசு நிலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகு தியாகவும் காணப்படுகின்றன.

செய்துப்பார்ப்போம்

உங்கள் குடும்பத்திலோ அல்லது அருகாமையிலோ உள்ள வயது முதிர்ந்த நபரிடம் உங்கள் பகுதியில் நிலபயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விவரங்களைச் சேகரித்து அறிக.

மண்வளங்கள்

புவியோட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகளை அரிப்பதன் காரணமாக உருவாகும் மிக நுண்ணிய துகள்களே மண்வளங்கள் என்று அழைகின்றன.

எனப்படும் விவசாயத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் மண்வளம் முக்கியப் பங்கினை கொடுக்கிறது. குறிப்பாக நிலத்தோடு சேர்க்கப்படாத மரங்கள், பயிர்கள், மற்றும் புதர்ச் செடிகள் நடப்பு தரிசு நிலம் எனப்படும் பயன்பாடு, ஓர் குறிப்பிட்ட ஆண்டில் தற்காலிகமாக விளை விகிதம் கப்படாத நிலத்தோடாற்றும், காலம், இயற்கைத்தாவரம், விலங்கினம் மற்றும் நுண்ணுயிர்கள்.

தமிழ்நாட்டின் மண்வளங்கள்

தமிழ்நாட்டின் மண்வளங்களை, அதன் உருவாக்கம் மண்வளங்களின் அளவு மற்றும் நிறம் ஆகியவற்றைக் கொண்டு ஜந்து வகையாகப் பிரிக்கலாம், அவற்றின் அமைவிடங்களை கணிப்பிட விரும்பும் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

தமிழ்நாட்டில் உள்ள வண்டல், கரிசல், செம்மண், லேட்டரைட் மற்றும் உவர் மணல் இவற்றில் ஒரு கைபிடி மண்வளங்களைச் சேகரித்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை கண்டுபிடி.

படம்: மண் உருவாவதற்குக்குரிய காரணிகள்

முதன்மை பாறை
முதன்மை பாறையால் தீர்மானிக்கப்படும் பண்புகள், வண்ணம் மேற்படுத்தும் மையம், இரசாயன சூழு கள், தாதுக்களின் அளவு, நீர் புகும் தன்மை

காலநிலை
காலநிலை காரணிகளை வெப்பம் மற்றும் மழைப் பொழிவு சிறைவறுதலையும் மண்ணில் உள்ள இலை மட்கின் அளவையும் தீர்மானிக்கின்றன.

இலத்தோற்றும்
நிலத்தோற்றும், நிலத்தின் உயரம் மற்றும் சரிவு மண் குவிப்பின் அளவை தீர்மானிக்கின்றது.

தாவரம், விலங்கினம்
மற்றும் நுண்ணிய உயிரினங்கள், இலை மட்கும் அளவையும், நோத்தையும், தீர்மானிக்கின்றன

காலம்
காலம் மண் அடுக்கின்கணத்தை தீர்மானிக்கின்றன.

படம்: மண் அடுக்கு



மக்கிய உயிரினங்கள் கொண்ட மேல் மண்
மணல் மற்றும் களிமண் சேர்ந்த அடுமண்

சிறைவற்ற பாறை


மூலப்பாறை

உள்குத் தெரியுமா?

ஒரு செ.மீ மண் உற்பத்தியாவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுகிறது.

தமிழ்நாடு
மண் பரவல்

வ



குறிப்பு

மண் வகைகள்

- செம்மண்
- ஆழ்றுப்படுகை வண்டல் மண்
- கடற்கரையோர வண்டல் மண்
- கரிசல் மண்
- துருக்கல் மண்

அட்டவணை: தமிழ்நாட்டின் மன் வகைகள் மற்றும் பரவல்

வ.எண்	மண்வகை	மாவட்டங்கள்
1	வண்டல் மன்	தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.
2	கரிசல் மன்	கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி
3	செம்மன்	சிவகங்கை, இராமநாதபுரம்
4	துருக்கல் மன்	காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சியின் மலை உச்சி
5	உவர் மன்	வேதாரண்யத்தின் பெரும்பான்மையைப் பகுதி, சோழமண்டலக் கடற்கரை மற்றும் ஓவ்வொரு கடலோர மாவட்டங்களில் சுமார் 10 கி. மீ. பரப்பிலான கடலோரப் பகுதி.

காட்டுவளங்கள்

தாவர மற்றும் விலங்கின வளங்கள் தமிழ் நாட்டில் அதன் மலையகப் பகுதியிலும், காட்டுப் பகுதியிலும் காணப்படுகிறது. முக்கிய வன சரணாலயங்களுள் ஒன்றான முதுமலையும் ஆனை மலையும் (இந்திரா காந்தி வனவலங்கு சரணாலயம்) யானைகள், புலிகள், காட்டெறுமைகள் மற்றும் குரங்குகள் வாழ்விடமாக உள்ளது. தமிழ் நாட்டில் 3000த்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை அகன்ற இலை, கலப்பினக் காட்டுப் பகுதியில் காணப்படுகின்றன. கொடைக்கானல் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிமலர் ஒரு குறிப்பிடத்தக்க தாவர இனமாகும். எனவே தான் இம்மலை தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்து பெருமைப்படுத்தி உள்ளது. மலேரியா நோயை கட்டுப்படுத்த, சின்கோனா மரத்திலிருந்து குனைன் (quoin) என்ற மருந்துப் பொருள் தயாரிக்கப்படுகிறது. சாதாரண கபம் மற்றும் உடல் வலியை குணப்படுத்த நீலகிரி மலையில் அபரிதமாக வளரும் யூகலிப்டஸ் மரத்திலிருந்து ஒரு வகை தைல எண்ணேய் எடுக்கப்படுகிறது.

பழனி மலை மற்றும் குற்றால மலைப் பகுதிகளில் மருத்துவ மூலிகைகள் மிகுந்து காணப்படுகின்றது. திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் உபதொழிலாக பணமரம் வளர்த்தல் விளங்குகிறது. அரிய வகை மனைம் மிக்க சந்தன மரங்கள் வேலூர் மாவட்டத்தின், ஜவ்வாது மலைப்பகுதியில் அடர்ந்து வளர்கின்றன. திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அழிக்கப்பட்டு வரும் காட்டுப்பகுதியை மாநில அரசின் காட்டு இலாகா, புனரமைப்பு செய்து மரங்களை பாதுகாக்கவும், மறு உற்பத்தி செய்யவும் தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காட்டு வளம் மாநில பொருளாதாத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

உனக்குத் தெரியுமா?

வன விலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஓவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் "வனமகோத்தசவம்" என்ற விழா எடுக்கப்படுகிறது.

உலக வனவிலங்கு தினம் - அக்டோபர் - 4
உலக காடுகள் தினம் - மார்ச்சு - 21
உலக நீர் தினம் - மார்ச்சு - 22

நீர் வளங்கள்

மனி தன் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் வளங்கள் ஆதாரமாகத் திகழ்கின்றன. ஆறுகள், ஏரிகள் நிலத்தடிநீர், கடல் மற்றும் கடலோரநீர் ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் புவியிலுள்ள நீர்வளங்கள் எனப்படுகின்றன. அடிப்படையில் மனிதனுக்குக் குடிக்க, குளிக்க, சமைக்க மற்றும் துவைக்க பாதுகாக்கப்பட்ட நீர் அவசியமாகிறது. விவசாயத்துறையில் நிரின் அளவும், தரமும் தாவரங்களின் வளர்ச்சியையும், விளைச்சலையும் தீர்மானிக்கின்றது. நீர்ப்பாசனத்திற்கும் மற்றும் பிறத் தேவைகளுக்கும் நிலத்தடி நீர் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தாழிற்சாலைகளில் உற்பத்தி செயல்முறைகளுக்கும், பிறபயன்பாட்டிற்கும் நீர் தேவைப்படுகிறது.

அட்டவணை: தமிழ்நாட்டின் கால்நடைகள்

கம்பளி ரோமம் மற்றும் தோல் ஆகியவை ஆடைகள், காலனிகள் மற்றும் பிற தோல் பொருட்கள் செய்ய மூலப்பொருளாக விளங்குகிறது. வியாபார நோக்கத்தில் வளர்க்கப்படும் விலங்குகள் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது.

அட்டவணை: தமிழ்நாட்டின் கால்நடைகள்

கால்நடைகள்	எண்ணிக்கை
மாடுகள்	91,41,043
ஆடுகள்	16,50,343
செம்மெறியாடுகள்	55,93,485
வெள்ளாடுகள்	81,77,420

சொல் அகராதி தேசியப்பூங்கா

ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூழ்நிலையைக் கொண்ட இயற்கைப் பகுதியில் வன விலங்குகள் அவற்றுக்கு ஏற்ற சூழ்நிலையில் வருங்காலத்திலும் நிகழ்காலத்திலும் வாழ்வதற்கு ஏற்றவாறு பாதுகாக்கப்பட்டால் அப்குதி தேசியப்பூங்கா எனப்படும்.

கனிம வளங்கள்

இயற்கையிலுள்ள ஒரு மூலகம் அல்லது பல மூலகங்களின் கூட்டுப் பொருளானது, தாதுப் பொருள் அல்லது கனிமம் எனப்படும். கனிமங்கள் உற்பத்தித் தளங்கள் உயிருள்ளவையாகவோ அல்லது உயிரற்றவையாகவோ இருக்கக் கூடும். ஒவ்வொரு கனிமங்களும் அதற்கே உரித்தான தனித்த இரசாயன கூட்டமைப்பும், பெள்ளுவர் குணநலன் களையும் பெற்றுள்ளது. பெரும்பாலான கனிமங்கள் பாறைகளில் படிகங்களாக அமைந்துள்ளது. புவியில் காணப்படும் ஒவ்வொரு பாறையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனிமங்களை தன்னுள் கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கும் கனிமப் பொருட்கள் தாதுக்கள் எனவும் தாதுக்களை குத்திகரித்தப் பிறகு கிடைக்கும் பொருளே கனிமங்கள் எனப்படும்.

உள்குத் தெரியுமா?


குழாய்மூலம் வீட்டின் மேல் பகுதியில் விழும் நீரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும் முறையே மழைநீர் சேகரித்தல் என்கின்றன. இம்முறையை நிலத்தடி நீரைப் புத்துயிர்ப்பு செய்தல் என்றும் கூறுவர். சராசாரியாக ஒரு நாளில் 2 மணி நேர மழைப் பொழுவு 8000 லிட்டர் நீரை நிலத்தடிக்கு சேமிப்பாக அளிக்கின்றது.

விலங்கின வளங்கள்

உணவுத் தானியங்கள் மட்டும் அல்லது இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களும் மனிதனின் உணவில் அடிப்படைக் கூறாக விலங்குகிறது. வளர்ப்பு விலங்குகளிடமிருந்துப் பெறப்படும்

தமிழ்நாடு கனிம வளங்கள்

வெ



உள்குத் தெரியுமா?

உணவில் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் பென்சில் தயாரிக்கப் பயன்படும் கிராபேட் ஆகியவை தமிழ் நாட்டில் பரவிக் காணப்படும் முக்கிய கனிம வளங்களாகும்.

கனிமங்களின் வகைப்பாடு

கனிமங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. உலோக கனிமங்கள், 2. அலோக கனிமங்கள், 3. கனிம எரிப் பொருட்கள்

அட்டவணை: தமிழ்நாட்டிலுள்ள உலோக கனிமங்கள்

கனிமங்கள்	மாவட்டங்கள்
இரும்புத்தாது	சேலம், நாமக்கல், திருவண்ணாமலை
செம்பு	சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை
பாக்ஷஸ்ட்	சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம்
குரோமைட்	சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு
பைரர்ட்	விழுப்புரம்

அட்டவணை: தமிழ்நாட்டிலுள்ள அலோக கனிமங்கள்

கனிமங்கள்	மாவட்டங்கள்
சுண்ணாம்புக் கல்	விருதுநகர் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், சேலம்
மைக்கா	திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம்
மாக்னைசெட்	சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
ஸ்ரைடெட்	வேலூர், கடலூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி
உப்பு	சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்

அட்டவணை: தமிழ்நாட்டிலுள்ள கனிம எரிப் பொருட்கள்

கனிமங்கள்	மாவட்டங்கள்
பெட்ரோலியம்	திருவாரூர் (பனங்குடி), நரிமணம் (காவிரி தெல்டா பகுதி)
லிக்னேட்	கடலூர் (நெய்வேலி)

செய்முறை

அட்லஸ் வரைப்படத்தின் உதவியோடு, தமிழ் நாட்டின் வரைபடத்தில் இரும்புத் தாது, செம்பு, பாக்ஷஸ்ட் மற்றும் லிக்னேட் ஆகியவற்றின் அமைவிடங்களை குறிக்கவும்.

சக்தி வளங்கள்

எரி பொருளாகவும், மின் ஒளி பெறவும் உபயோகப்படுத்தப்படும் வளங்கள் சக்தி வளங்கள் எனப்படும்.

சக்தி வளங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
அவை -

1. மரபுச் சார்ந்த சக்தி வளங்கள்
2. மரபுச் சாரா சக்தி வளங்கள்
3. மரபுச் சார்ந்த எரி சக்தி வளங்கள்

பார்ம்பரியமாக தொன்றுத்தொட்டு மனிதனால் உபயோகப்படுத்தப்படும் தொல்லுயிர் (Fossils) சக்திகளான நிலக்கரி, இயற்கை வாயு, பெட்ரோலியம் மற்றும் அனு மின் சக்தி ஆகியவை மரபுச் சார்ந்த எரி சக்தி வளங்களாகும்.

மூன்று முக்கிய மரபுச் சார்ந்த எரிசக்தி வளங்களாவன:

1. அனல் மின் சக்தி வளங்கள்
2. புனல் (நீர்) மின் சக்தி வளங்கள்
3. அனு மின் சக்தி வளங்கள்

சக்தியின் மூலமாகவோ எரி சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. கனிம அனுக்களின் நகர்வு மற்ற அதிக ஒட்டத்தின் போது வெளிப்படும் ஆற்றலை வெப்பமாக மாற்றும் போது அவை எரி சக்திகளாகின்றன.



அனல் மின்னிலையம் - நெய்வேலி

2. புனல் (நீர்) மின் சக்தி வளங்கள்

மனித இனம் உபயோகித்து வந்த சக்தி வளங்களுள் நீர் மின் சக்தியும் ஒன்று. வேகமாக ஓடி வரும் ஆற்று நீரை விசைச் சுற்றுக் கலன்களில் சுற்றச் செய்வதன் மூலம் வெளிப்படும் இயந்திரச் சக்தியே ஆற்றலாக மாற்றி உபயோகிப்பதை நீர் மின் சக்தி என்கிறோம். ஆரம்பக் காலத்தில்

அட்டவணை: தமிழ்நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்கள்

நிலையத்தின் பெயர்	மாவட்டம்	எரிபொருளின் வகை	ஆற்றல் திறன் மில்லியன் வாட்டுகள்
நெய்வேலி அனல் மின் நிலையம்	கடலூர்	நிலக்கரி	2490
வட சென்னை அனல் மின் நிலையம்	திருவள்ளூர்	நிலக்கரி	1200
தூத்துக்குடி அனல் மின் நிலையம்	தூத்துக்குடி	நிலக்கரி	1000
மேட்டூர் அனல் மின் நிலையம்	சேலம்	நிலக்கரி	600

அனல் மின் சக்தி வளங்கள்

புதுப்பிக்க இயலாத் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு களிலிருந்தே அல்லது புதுப்பிக்கக்கூடிய வளங்களான புவி வெப்ப சக்தி (Geo Thermal Energy) குரிய சக்தி (Solar Energy) மற்றும் ஒதுப்பெருக்கு

இத்தகைய நீர் சமூர்ச்சி சக்கரங்கள் அரவை ஆலைகளிலும், நூற்பு ஆலைகளிலும் நேரடி உபயோகத்தில் இருந்தது. 2010 வருட புள்ளி விவர கணக்கெடுப்பின்படி ஆண்டிற்கு சராசரியாக 2,297 மில்லியன் வாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

அட்டவணை: தமிழ் நாட்டில் நீர் மின் நிலையங்கள்

வ.என்	நீர் மின் நிலையங்கள்	ஆறுகள்	மில்லியன் வாட்கள்
1	குந்தா - I to V	பவானி	500
2	மேட்டுர்	காவிரி	840
3	ஆழியார்	ஆழியார்	60
4	கோதையார் - I மற்றும் II	கோதையார்	100
5	சோலையார் - I மற்றும் II	சோலையார்	95
6	காடம்பாறை	காடம்பாறை	400
7	கீழ் மேட்டுர்	காவிரி	120
8	பாபனாசம் நீர் மின் சக்தி	பாபனாசம்	32
9	பைகரா	பைகரா	150
மொத்தம்			2,297



நீர் மின் நிலையம்-சோலையார்

அனுமின் சக்தி வளங்கள்

அனுக்களை பிளக்கும் போது வெளிப்படும் மிகுந்த வெப்பமே, அனுச்சக்தியாகும். ஊது உலைகளில் (Reactor) அனுவிலுள்ள கருப்பொருளை மாற்றியமைக்கும் போதும், அனுவைப்பிளக்கும் போதும் அனுசக்தி வெளிப்படுகிறது.

தமிழ் நாட்டின் முதல் அனுமின் நிலையம் சென்னைக்கு தெற்கே 80 கி. மீ. தொலை விலூள்ள கல்பாக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அனுமின் உற்பத்தி, ஏரிப் பொருளை மறுசுத்தகரிப்பு செய்தல், அனுக்கழிவுகளை பத்திரிப்படுத்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் புளுடானியன் மிக அதிவேக ஊது உலைகளை கொண்டதோர் ஓர்

இருங்கிணைப்பு அமைப்பாகும். இந்தியாவின் முழுமையாக உள்ளாட்சிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் அனுமின் நிலையமாக இது விளங்குகிறது. 500 மில்லியன் வாட்மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டுப் பிரிவுகள் இங்கு உள்ளன.



அனுமின் நிலையம்-கல்பாக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் என்னும் இடத்தில் மற்றொரு அனுமின் நிலையம் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொன்றும் 1000 மில்லியன் வாட்மின் உற்பத்தி திறன் கொண்ட நான்கு ஊது உலைகள் இந்நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன.

மரபுச் சாரா சக்தி வளங்கள்

சூரியச் சக்தியே மரபுசாரா எரி சக்தி வளங்களில் மிகப்பெரியச் சக்தி வளமாகும். போட்டான்கள் (Photons) மூலம் சக்தி

பெறப்படுகிறது. இந்தியாவில் வருடத்திற்கு 250 முதல் 300 நாட்கள் வரை சூரிய ஒளி அபரிதமாகக் கிடைக்கின்றது. சூரிய ஆற்றலை மின் வெப்ப ஆற்றலாக மாற்ற போட்டோவால்டிக் செல்கள் பயன்படுத்தப் படுகின்றன. சூரியிடத்தக்க மரபுச் சாரா சக்தி வளங்கள் பின் வருமாறு.

சூரிய சக்தி

காற்றாலை சக்தி

ஒது அலை சக்தி

புவி வெப்ப சக்தி

உயிர் ளரி சக்தி

கரும்புச் சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி

ஒது அலை சக்தி மற்றும் புவி வெப்ப சக்தியை தவிர்த்த மற்ற மரபு சாரா சக்தி வள ந் கள் தமிழ் கத்தி ஸ் உபயோகப்படுகின்றன. அச்சக்திகள் உபயோகப் படுத்தப்படும் அளவுகள் பின் வரும் பகுதி களில் விளக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி

சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் சூரியச் சக்தி போட்டோ வோல்ட் செல்களிலிருந்து நேரடியாக அல்லது சேமிப்புக் கலன்களிலிருந்து (Concentrating Solar Power) மறைமுகமாக பெறப்படுகிறது. நீரை சூடாக்குவதன் மூலம் சக்தி பெறப்படுகிறது. இத்தகைய சூரியச் சக்தி நிலையங்கள் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டுள்ளன.



உற்பத்தி செய்யும் சூரிய கலன்

சூரிய சக்தியின் உபயோகங்கள் மற்றும் இடர்பாடுகள்

உபயோகங்கள்	இடர்பாடுகள்
தீங்கு போகாதத் தன்மை	பணச் செலவு மிகுந்தது
மாசற்ற சக்தி வளம்	மின் உற்பத்தி தளங்களை ஒருங்கிணைக்க முடியாத நிலை

காற்றாலை சக்தி

காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்ட்டுச் சக்தியாக மாற்றி உபயோகிப்பதை காற்றாலை சக்தி என்கிறோம். காற்று விசை சுற்றுக் கலன்களிலிருந்து (Wind turbines) பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டு நீர் அளிப்பு, கழிவு நீர் சுத்தகாரிப்பு மற்றும் கப்பல்களின் துடுப்பு அசைப்பதற்கு என பல்வேறுப் பயன்பாட்டில் காற்றாலை சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது.



காற்றாலை மின் உற்பத்தி - ஆரல்வாய்மொழி

தமிழ் நாட்டில் வருடத்திற்கு சாராசிரியாக 5,208 மில்லியன் வாட் காற்றாலை சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. பின்வரும் அட்டவணை காற்றாலை சக்தி உற்பத்தித் தலங்களையும் உற்பத்தி அளவையும் தருகின்றது.

அட்டவணை: தமிழ்நாட்டிலுள்ள காற்றாலை சக்தியின் தளங்கள் மற்றும் உற்பத்தி அளவு

வ.எண்	தளங்கள்	உற்பத்தி மில்லியன் வாட்கள்
1	ஆரூர்ல்வாய் மொழி கணவாய் (பூப்பந்தல் பகுதி), கண்ணியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம்	1,658
2	செங்கோட்டை கணவாய் (கயத்தாறு பகுதி) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்	1,105
3	பாலக்காட்டு கணவாய் (கீத்தனூர் பகுதி) கோயம்புத்தூர்	1,995
4	சென்னையின் கடலோரப் பகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம் பிறப் பகுதிகள் (தேனி, பழனி)	450
மொத்தம்		5,208

காற்றாலை சக்தியின் உபயோகங்கள் மற்றும் இடர்ப்பாடுகள்


உபயோகங்கள்	இடர்ப்பாடுகள்
மாசற்ற சக்தி வளம்	ஒலி இரைச்சல் மாசு
குறைந்த செலவில் பெறப்படும் சக்தி	காற்றாடகளை நிறுவ அதிகப் பண முதலீடு தேவை
பாதுகாப்பான சுகாதாரமான சக்தி வளம்	வாணோலி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளி அலைகளுக்கு குறுக்கீடாக அமைதல்.
தீர்க்க இயலாத்து	வனவிலங்குகள் வாழும் இடங்களை அழிக்கும்

ஒது அலைச் சக்தி

ஒதுங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தி ஒது அலை சக்தி எனப்படும். கடலோர பகுதிகளில் ஒது அலைகளுக்குக் குறுக்காக குறுகியத் தூணைகளை உடைய தடுப்பு அணைகளைக் கட்டுவதன் மூலம் ஒதுச் சக்தியை உற்பத்திச் செய்ய முடிகிறது. உயர் ஒது அலைகள் எழும் போது உண்டாகும் சக்தியானது, அணைகளிலுள்ள விசை சுற்றுக் கலன்களை சுற்றுவதன் மூலம் மின்சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது.

ஒது அலையின் உபயோகங்கள்	ஒது அலையின் இடர்ப்பாடுகள்
சுத்தமான, சூழ்நிலை ஒத்த எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய சக்தியாகும் மற்ற சக்தி வளங்களோடு ஒப்பிடும்போது மலிவானது	நகரங்களில் இருந்து வெகு தூரத்தில் உற்பத்தி நிலையங்கள் அமைந்து இருப்பதால் மின் சக்தியைக் கொண்டு செல்ல அதிக செலவீணமாகும். காற்று வேகமாக வீசும் நாட்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

மின் உற்பத்தி மோட்டாரை தாங்கும் கான்கிரிட் தூண்



உள்குத் தெரியுமா?

முதல் ஒதுச்சு நிலையம் பிரான்சில் கட்டப்பட்டது.

புவி வெப்ப சக்தி

புவி உள்ளுறை வெப்பத்தை மின் சக்தி உற்பத்திக்குப் பயன்படுத்துவதே புவி வெப்ப சக்தி ஆகும். எரிமலைப் பகுதிகளில் வெப்பம் மிகுந்த மாக்மா கற்பாறைகளுடன் தொடர்புக் கொள்ளும் போது இச்சக்தி வெளிப்படுகிறது. மழைப் பொழிவின் போது, இப்பாறைகளில் விழும் நீர் துளிகளானது நீராவியாக மாறி வெப்பநீர் ஊற்றுகளாக வெளிவருகின்றன. வெப்பநீர் ஊற்றுப் பகுதிகளில் வெளியாகும் நீராவியை மின் உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றனர். இது மிகச் சிறிய அளவிலேயே நடைபெறுகிறது.



உயிர் எரி சக்தி

அட்வணை: தமிழ்நாட்டிலுள்ள உயிர் எரிசக்தி நிலையங்கள்

வரிசை எண்	மாவட்டங்கள்	மின் உற்பத்தி நிலையங்கள்
1.	சிவகாசி	2
2.	புதுக்கோட்டை	2
3.	திருவண்ணாமலை	1
4.	திண்டுக்கல்	1
5.	தேனி	1
6.	தஞ்சாவூர்	1
7.	மதுரை	1
8.	விருதுநகர்	1
9.	திருவள்ளூர்	1
10.	காஞ்சிபுரம்	1
11.	கிருஷ்ணகிரி	1

கரும்புச் சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி

கரும்பு ஆலைகளில் கரும்புச் சாற்றைப் பிழிந்தபின் கிடைக்கும் சக்கையிலிருந்து எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் சுமார் 411 மில்லியன் வாட் மின்சாரம் 18 சர்க்கரை ஆலைகளில் உற்பத்திச் செய்யப்படுகிறது.



**அட்வணை: தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி
தமிழ் நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளின் இணை உற்பத்தி நிலையங்கள்**

வ. எண்	சர்க்கரை ஆலைகள்	மாவட்டம்	உற்பத்தி மி. வா
1	எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனம்	கடலூர்	7.50
2	செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை	திருவண்ணாமலை	7.50
3	தூணி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம்	திருநெல்வேலி	15.00
4	இராஜபூர் சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம்	தேனி	12.00
5	கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம்	தேனி	12.00
6	டெரி என்ஜி� நிறுவனம்	கடலூர்	28.42
7	S.V. சர்க்கரை ஆலை நிறுவனம்	காஞ்சிபுரம்	45.00
8	சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனம்	தர்மபுரி	5.00
9	டெரி என்ஜி� நிறுவனம்	தஞ்சாவூர்	18.68
10	EID பாரி இந்தியா நிறுவனம்	கடலூர்	30.00
11	சக்தி சர்க்கரை ஆலை	சிவகங்கை	5.500
12	அருணாச்சலம் சர்க்கரை ஆலை நிறுவனம்	திருவண்ணாமலை	19.00
13	பண்ணாரி அம்மன் சர்க்கரை நிறுவனம்	ஈரோடு	20.00
14	ஆரோ சக்தி நிறுவனம்	நாகப்பட்டினம்	16.00

15	ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை	கடலூர்	40.00
16	சக்தி சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம்	ஸ்ரோடு	32.00
17	இராஜஸ்ரீ சர்க்கரை இரசாயன நிறுவனம்	விழுப்புரம்	22.00
18	இ-ஐ.டி பாரி இந்தியா நிறுவனம்	புதுக்கோட்டை	18.00
19	கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம்	அரியலூர்	22.00

ക്ലാസ്സ് 10

நீ வசிக்கும் பகுதியில் இணை உற்பத்தியில் உருவாக்கப்பட்ட எரிச்சி தளங்களில் ஏதேனும் ஒன்றை பார்வையிடு.

பயிற்சி

அ. சிரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

ஷ. பொருத்துக்.

- | | |
|-------------------------------|--------------------------------------|
| 1. மேட்டூர் அனல் மின் நிலையம் | தருமபுரி |
| 2. காற்றாலை மின் சக்தி | மருந்து |
| 3. உவர் மண் | விழுப்புரம் |
| 4. சின்கோளா | 5208 மெகாவாட் |
| 5. சூரிய ஆற்றல் | வேதாரண்யம்
சென்னை
600 மெகாவாட் |

இ. சருக்கமான விடை தருக.

1. வளங்களை – வரையறு
2. மண் – வரையறு
3. மண் உருவாவதைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை ?
4. மழைநீர் சேமிப்பு – வரையறு
5. தேசியப் பூங்கா என்றால் என்ன ?
6. தமிழ்நாட்டின் நீர் மின் நிலையங்களின் பெயர்களை எழுதுக.
7. மரபு சார்ந்த சக்தி வளங்கள் மற்றும் மரபு சாரா சக்தி வளங்களின் வேறுபாட்டை எழுதுக.
8. காற்றாலை சக்தியின் உபயோகங்கள் மற்றும் இடர்ப்பாடுகளைக் குறிப்பிடுக.
9. மண் ஓர் புதுப்பிக்க இயலாத வளம் ஆகும் – விளக்குக.

ஈ. விரிவான விடைத் தருக.

1. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மண் வளங்களை விளக்குக ?
2. காடுகளின் பயன்கள் யாவை ?
3. தமிழ்நாட்டின் கனிம வளங்களைத் தொகுத்து எழுதுக.
4. தமிழ்நாட்டின் அனல் மின் சக்தி வளங்களைத் தொகுத்து எழுதுக.

உ. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் வரைபடத்தில் பின்வருவனவற்றைக் குறிக்கவும்.

1. இரும்பு, 2. செம்பு, 3. பாக்ஷைட், 4. லிக்னைட் கிடைக்கும் இடங்களை குறிக்கவும்.